



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,697 — FRIDAY, JULY 30, 1954

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	1167	Western Province	—
Final Orders	1169	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	1178
North-Central Province	—	Land Acquisition Notices	1179
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	1186
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1186
		Miscellaneous Land Notices	1190
		Lands under Peasant Proprietor Scheme	—

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,993 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 30th day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Dayigala Ihala in the Atulugam Korale West of the Atulugam and Panawal
1167—J N B 37054-317 (7/54)

E 1

Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries—

North Lot 15 in P P A 140; lot 14 in P P A 140,

East Lot 6 in Eluwana village, Handamunakandemukulana T P 83,867, Handamunakandemukulana T P 96,955, Handamunakandemukulana T P 85,570, Handamunakandemukulana T P 85,572, Handamunawa T P 85,573, Handamunawa T P 83,869, Gallennawatta (lot E 499 in P P 8,697), all in Magammana village;

South Galapallehena (lot 1,246 in P P 66) in Atulugama village, lot 13 and lot 12 in P P 3,361 in Kelegama village Puwakdolahenyaya, Bambarunkayahenaharassa in Kelegama village;

West Handamunakanda (lot 1,226 in P P 64), lot 7,073 C in P P 8,697, Handamunakanda, Nindahena Ela, Daigalla Estate T P 354,465, lots 10 and 9 in P P 3,361, Attegederawatta (lot 1,229 in P P 64), lot 8 in P P 3,361, Attegederawatta, lot 18 in P P A 140, lot 17 in P P A 140, lot 16 in P P A 140

Preliminary Plan No 3,361		Extent	
Lot No.	Name of Land	A	R P
11	Ihalakotuwewatta	7	0 8
91	Handamunakanda	0	1 22
92	Handamunakanda (reservation along foot path)	0	0 9
93	Handamunakanda	0	2 16
94	Handamunakanda (foot path and reservation)	0	1 5
95	Handamunakanda	1	0 18
96	Handamunakanda	0	1 4
97	Handamunakanda, Eluwana Reserve, &c	134	2 36
Total		144	1 38

(Kegalla S O No 2—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,994 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 30th day of July, 1954, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lot situated in the village of Atulugama in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, and which lot falls within boundaries:—

North: Lot 12 in P. P. 3,361 in Kelegama village, lot 97 in P. P. 3,361 in Dayigala Ihala village, Kaludiyawala Dola;

East: Galapallehena (lot 1,246 in P. P. 66), Thithaattagala-pallehena, Kuruwagavahena (lot 1,246 in P. P. 66), Kuruwagavahena (lot 1,251½ in P. P. 66);

South: Kuruwagavahena (lot 1,251½ in P. P. 66),

West: Lot 14 in P. P. 3,361, Demaluvegathhena, Demaluvegathhena (lot 1,251½ in P. P. 66), lots 65, 64 and 15 in P. P. 3,361 in Kelegama village.

Preliminary Plan No. 3,361

Lot No.	Name of Land	Extent A. B. P.
13 ...	Punchikanda Walmadiyemukalana alias Eluwana Reserve ...	41 1 18

(Kegalla S. O. No. 3—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,995 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 30th day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Eluwana in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

PART I

North: The village limit of Kurupetta, Tennaptahena, Puwak-arambhena, Mala Dola;

East: Tuthripitiyahena (lot 7,073a in P. P. 8,697),
South: Mala Dola, lots 2, 6 and 5 in P. P. 3,361, foot path;
West: Lot 14 in P. P. A 140 in Kurupetta village.

Preliminary Plan No. 3,361

Lot No.	Name of Land	Extent A. B. P.
1	Eluwana Reserve alias Kekunaathulamukalana, Kohlagollehena, Kekunaathulahena	13 2 29
4	Kitulkotuwhena alias Eluwana Reserve	3 3 19
Total ..		17 2 8

PART II

North: Foot path, lots 5 and 4 in P. P. 3,361;

East: Lot 2 in P. P. 3,361;

South: The village limit of Magammana;

West: The village limit of Dayigala Ihala.

Preliminary Plan No. 3,361

Lot No.	Name of Land	Extent A. B. P.
6	Kekunaathulemukalana alias Eluwana Reserve ...	3 2 25

(Kegalla S. O. No. 4—1954.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,996 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 30th day of July, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kelegama in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within boundaries:—

PART I

North: Lot 97 in P. P. 3,361 (Dayigala Ihala village limits);
East: Lot 97 in P. P. 3,361 in Dayigala Ihala village, lot 13 in P. P. 3,361, (Atulugama village limits);
South: Lots 64 and 51 in P. P. 3,361;
West: Puwakdola alias Kelegama Ela.

Preliminary Plan No. 3,361.

Lot No.	Name of Land	Extent A. B. P.
12 ...	Puwakdolahenyaya ...	7 0 31
15 ...	Gallenagawaheressahena alias Walmadiyemukalana ...	5 1 2
Total ...		12 1 39

PART II

North: Lot 90 in P P 3,361, Heen Ela, lots 90 and 80 in P. P. 3,361,
 East: Lot 80 in P. P. 3,361,
 South: Katuhena (Lot 1,186 in P. P. 60) (Debegama village limits),
 West: Lots 88, 88, and 90 in P. P. 3,361, Mala Dola

Preliminary Plan No 3,361

Lot No	Name of Land	Extent		
		A	R	P.
82	—Reservation for foot path (path to conform with Reservation)	0	1	20

PART III

North: Lots 8 and 6 in P. P. 3,651 (Pahala Dayigala village limits);
 East: Lots 23, 24, and 25 in P. P. 3,361,
 South: Lot 27 in P. P. 3,361,
 West: Kapuella Estate (T. P. 338,800) (Yalagama village limits).

Preliminary Plan No. 3,361

Lot No.	Name of Land	Extent		
		A	R	P.
98	—Reservation for Means of Access	0	0	4
99	Ittawalahenewatta	1	2	6
100	Ittawalahenewatta	1	2	0
101	Ittawalahenewatta	1	1	25
102	Ittawalahenewatta	1	1	34
103	Ittawalahenewatta	1	2	11
104	—Reservation for Means of Access	0	1	22
105	Ittawalahenewatta	1	2	3
106	Ittawalahenemukalana	1	2	4
Total		10	3	29

PART IV

North T. P. 245,029 and T. P. 866,821 (in Pahala Dayigala village), Lot 1 in P. P. 3,652 and Lot 7 in P. P. 3,361 (in Ihala Dayigala village),

East Puwakdola *alias* Kelegama Ela,
 South T. P. 376,253, Nagolla Ela *alias* Bambarunkeyahena Ela, T. P. 374,358, T. P. 374,344, T. P. 883,177, T. P. 236,049;

West T. P. 333,176, T. P. 883,800, Yatawaladeniya Ela, T. P. 374,348, Ellapola Ela, T. P. 374,347, Ithawalahona.

Preliminary Plan No A 390

Lot No	Name of Land	Extent		
		A	R	P.
1	Ithawalahena <i>alias</i> Bambarunkeyahena	5	1	30
2	Yatawaladeniya	0	0	15
3	Yatawaladeniyahena (Reservation along Ellapola Ela)	0	0	39
4	Nagollamukalana	2	0	2
5	Yatawaladeniya <i>alias</i> Nagollamukalana (Reservation for Means of Access)	0	0	12
6	Bambarunkeyahena	1	2	36
7	Bambarunkeyahena (Reservation along stream)	0	2	38
8	Bambarunkeyahena	1	0	11
9	Bambarunkeyahena	0	3	6
10	Nagollamukalana and Puwakdolehenyaya	40	2	8
11	Bambarunkehena, Bambarunkeyahena, Ithawalahena, Nagollamukalana	60	2	8
12	Nagollamukalana	3	1	10
13	Nagollamukalana (Reservation for Means of Access)	0	2	6
14	Nagollamukalana	1	3	2
15	Bambarunkeyahena, Nagollamukalana	6	3	28
16	Bambarunkeyahena <i>alias</i> Nagollamukalana (Reservation along Yatawaladeniya Ela)	0	2	34
17	Bambarunkeyahena	0	0	5
Total		126	2	10

(Kegalla S. O. No 5—1954)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,175 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Palugolla in the Nikawagampaha Korale of the Hiriya Hatpattu of the Kurunegala District, in the North-Western Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 10, 11, 12, 13, 14, 15, 16, 16½, 17, 18 and 20 in village plan No. 3,012 (vide Settlement Notice No. 2,034):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the Schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this second day of March, 1954.

R. V. JAYASURIYA,
 Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	21	4 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
1	22	0 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
1	23	0 0 19	S 28,957	5 (4) (c)	Rajakaruna Pinhamige Rambewa Mudiyansele Kiribanda of	—	Kurunegala B	328	14
1	24	0 1 6	S 28,958	5 (4) (c)	Rajakaruna Herathamige Punchirala of Heratgama	—	Kurunegala B	328	15
1	25	0 1 30	S 28,959	5 (4) (c)	(1) Herat Mudiyansele Appuhamige Heratbanda of Heratgama, (2) Herat Mudiyansele Appuhamige Wanniamy of Hunupolagama, (3) Herat Mudiyansele Appuhamige Ukkubanda, (4) Herat Mudiyansele Appuhamige Kirimenika, both of Heratgama, and (5) Herat Mudiyansele Appuhamige Mutumenika of Balagolla	Settled in undivided shares of one-fifth each	Kurunegala B	328	16
1	26	0 3 4	S 28,960	5 (4) (c)	(1) Herat Mudiyansele Punchirala of Heratgama, and (2) Herat Mudiyansele Punchirala of Heratgama, both of Nambadewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	328	17

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.B. F.							
1	27	0 1 12	—	5 (1)	The Crown				
1	27½	0 0 33	—	5 (1)	The Crown				
1	28	1 0 1	S 28,961	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyanse- lage Kapuruhamy Vidanege Dingiribanda, (2) Rajakaruna Mudiyanse- lage Kapuruhamy Vidanege Appuhamy, (3) Rajakaruna Mudiyanse- lage Bandage Kawrala, (4) Raja- karuna Mudiyanse- lage Bandage Kiribanda, (5) Raja- karuna Mudiyanse- lage Bandage Ukkubanda, all of Ram- bewa, (6) Rajakaruna Mudi- yanse- lage Bandage Rammenika of Kambuwatawana, (7) Herat Mudiyanse- lage Kapuru- banda Hitapuarachchige Rat- nayaka, (8) Herat Mudiyanse- lage Kapurubanda Hitapu- arachchige Heratbanda, and (9) Herat Mudiyanse- lage Kapurubanda Hitapuarachchige Ranbanda, all of Heratgama	Settled in undivided shares of one-sixth each to (1) and (2), one-twelfth each to (3), (4), (5) and (6), and one- ninth each to (7), (8) and (9)	Kurunegala B 328	18	
1	29	0 3 8	—	5 (1)	The Crown				
1	30	1 0 39	S 28,964	5 (4) (c)	Rajakaruna Mudiyanse- lage Kapuruhamy Vidanege Dingiribanda of Rambewa		Kurunegala B 328	19	
1	31	1 0 27	S 28,965	5 (4) (c)	(1) Rajapaksa Mudiyanse- lage Punchibandage Tikuribanda of Heratgama, and (2) Raja- paksa Mudiyanse- lage Punchi- bandage Mekkamma of Hatigamuwa	Settled in undivided shares of one-half each	Kurunegala B 328	20	
1	32	0 2 7	S 28,966	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Kiribandage Mutumenika of Inalawatta, Heratgama, and (2) Herat Mudiyanse- lage Kiribandage Ukkubanda, Vel Vidane of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B 328	21	
1	33	0 0 20	S 28,967	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kiribandage Mutumenika of Pahalagedera, Heratgama		Kurunegala B 328	22	
1	34	0 1 22	S 28,968	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Appuhamige Dingiramma of Gal- guriyawa, (2) Herat Mudi- yanse- lage Appuhamige Ram- menika, (3) Herat Mudi- yanse- lage Appuhamige Menk- hamy, (4) Herat Mudiyanse- lage Appuhamige Banda, (5) Herat Mudiyanse- lage Appuhamige Kurimenika, and (6) Herat Mudiyanse- lage Appu- hamige Kuma, all of Herat- gama	Settled in undivided shares of one-sixth each	Kurunegala B 328	23	
1	35	0 0 35	—	5 (1)	The Crown				
1	36	3 1 7	—	5 (1)	The Crown				
2	—	0 0 6	—	5 (1)	The Crown				
3	—	0 0 6	—	5 (1)	The Crown				
4	—	9 0 8	—	5 (1)	The Crown				
5	—	7 2 17	—	5 (1)	The Crown				
6	—	0 0 19	—	5 (1)	The Crown				
10	—	0 0 34	—	5 (1)	The Crown				
11	—	0 0 11	—	5 (1)	The Crown				
12	37	0 1 34	—	5 (1)	The Crown				
12	38	0 0 15	—	5 (1)	The Crown				
12	39	0 0 27	S 28,969	5 (4) (c)	Herat Mudiyanse- lage Punchi- ralage Ranbanda of Rambewa		Kurunegala B 328	24	
12	40	0 0 31	—	5 (1)	The Crown				
12	41	1 0 28	—	5 (1)	The Crown				
12	42	0 1 26	S 28,970	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- lage Dingiribandage Mudiyanse of Hatigamuwa		Kurunegala B 328	25	
12	43	45 3 3	—	5 (1)	The Crown				
12	44	25 2 5	—	5 (1)	The Crown				
13	—	0 0 28	—	5 (1)	The Crown				
14	—	0 0 12	—	5 (1)	The Crown				
15	—	0 0 6	—	5 (1)	The Crown				
16	—	0 0 3	—	5 (1)	The Crown				
16½	45	0 0 38	—	5 (1)	The Crown				
16½	46	0 2 38	—	5 (1)	The Crown				
16½	47	0 0 34	—	5 (1)	The Crown				
16½	48	1 0 0	S 28,971	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Ban- dage Menikhamy, and (2) Herat Mudiyanse- lage Ban- dage Tikurimenika, both of Heratgama	Settled in undivided shares of one-half each	Kurunegala B 328	26	
16½	49	0 0 18	—	5 (1)	The Crown				
16½	50	0 2 4	S 28,972	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyanse- lage Kapuruhamy Vidanege Appu- hamy, and (2) Rajakaruna Mudiyanse- lage Kapuruhamy Vidanege Dingiramma, both of Rambewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B 328	27	
16½	51	0 0 13	—	5 (1)	The Crown				

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On, whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
16½	52	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
16½	53	0 1 2	S 28,969	5 (4) (c)	Herat Mudiyansele Panchurage Rambanda of Rambewa	—	Kurunegala B	328	24
16½	54	0 0 25	S 28,973	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyansele Kapuralage Mudiyanse of Rambewa, (2) Rajakaruna Mudiyansele Kapuralage Ranmenika, (3) Rajakaruna Mudiyansele Kapuralage Tikiribanda, both of Nikawewa, and (4) Rajakaruna Mudiyansele Kapuralage Wanniamy of Ambagama-mulawattegedara, Rambewa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B	328	28
16½	55	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
18	56	0 1 18	S 28,962	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Kapuruhamy Vidanege Dingiribanda of Rambewa	—	Kurunegala B	328	29
18	57	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
20	58	1 0 1	S 28,974	5 (4) (c)	Herat Mudiyansele Dingiribandage Mudiyanse of Heratgama	—	Kurunegala B	328	30
20	59	0 0 30	S 28,975	5 (4) (c)	(1) Herat Mudiyansele Dingiribandage Mudiyanse, (2) Herat Mudiyansele Dingiribandage Kiribanda, both of Heratgama, and (3) Herat Mudiyansele Dingiribandage Monikiamy of Makaduwawa	Settled in undivided shares of one-third each	Kurunegala B	328	31
20	60	1 0 4	S 28,963	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Kapuruhamy Vidanege Dingiribanda of Rambewa	—	Kurunegala B	328	32
20	60½	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
20	61	0 2 14	S 28,976	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyansele Bandage Ranhamy, (2) Rajakaruna Mudiyansele Bandage Mudiyanse, (3) Rajakaruna Mudiyansele Ranharuge Banda, all of Sastraveliya, Kokirawa, (4) Kulatunga Disanayaka Mudiyansele Kapuralage Rambanda, (5) Kulatunga Disanayaka Mudiyansele Kapuralage Heenbada, (6) Kulatunga Disanayaka Mudiyansele Kapuralage Mutubanda, and (7) Kulatunga Disanayaka Mudiyansele Kapuralage Somawathie, all of Walaswewa	Settled in undivided shares of six-nineteenths to (1), one-nineteenth to (2); three-nineteenths to (3), nine-thirty-eighths to (4); and three-thirty-eighths each to (5), (6) and (7)	Kurunegala B	328	33
20	62	0 1 15	S 28,977	5 (4) (c)	(1) Herat Mudiyansele Bandage Ranhamy, (2) Herat Mudiyansele Bandage Menikrala, both of Heratgama, (3) Herat Mudiyansele Bandage Kalubanda of Palugaswewa, and (4) Herat Mudiyansele Bandage Dingiramma of Heratgama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B	328	34
20	63	0 1 21	S 28,978	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mudiyansele Dingiramma, (2) Herat Mudiyansele Mudiyansele Somawathie, and (3) Herat Mudiyansele Mudiyansele Basanayaka, all of Heratgama	Settled in undivided shares of one-third each	Kurunegala B	328	35
20	64	0 2 2	S 28,979	5 (4) (c)	Wijesuriya Mudiyansele Bandage Rambanda, Vel Vidane of Rambewa	—	Kurunegala B	328	36
20	65	0 1 28	S 28,980	5 (4) (c)	Herat Mudiyansele Panchuribandage Dingiribanda of Heratgama	—	Kurunegala B	328	37
20	66	0 0 28	S 28,981	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Kiribandage Kapurubanda of Rambewa	—	Kurunegala B	328	38
20	67	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
20	68	0 3 13	S 28,982	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Dingiribandage Tikiribanda of Rambewa	—	Kurunegala B	328	39
20	69	2 0 10	S 28,962	5 (4) (c)	Rajakaruna Mudiyansele Kapuruhamy Vidanege Dingiribanda of Rambewa	—	Kurunegala B	328	29
20	70	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
20	71	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 5th day of May, 1954.

CHARIFE ABYASFERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,176 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Konwewa in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 17, 18, 19 and 20 in village plan No. 3,128 (vide Settlement Notice No. 1,995):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the Schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this second day of March, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
		A. B. P.							
1	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	19 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	77 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	12 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	21 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
11	89	1 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
11	90	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
11	91	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
12	21	0 0 3	S 27,417	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) below	—	Kurunegala B 328	40	40
<p>Note (1)—(1) Basnayaka Mudiyansege Pemawathie, (2) Basnayaka Mudiyansege Wimalawathie, (3) Basnayaka Mudiyansege Mudiyansege Kusumawathie, (4) Basnayaka Mudiyansege Mudiyansege Dassanayaka, all of Borawewa, (5) Basnayaka Mudiyansege Dingiribandage Ranhamy of Karagahagedara School, Narammala, (6) Basnayaka Mudiyansege Dingiribandage Dingiri Amma of Borawewa, and (7) Basnayaka Mudiyansege Dingiribandage Kapurubanda of Bamunakotuwa School, Wariyapola.</p>									
<p>Note (2)—Settled in undivided shares of one-sixteenth each to (1), (2), (3) and (4) and one-fourth each to (5), (6) and (7).</p>									
12	22	0 0 6	S 27,420	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) below	—	Kurunegala B 328	41	41
<p>Note (3)—(1) Basnayaka Mudiyansege Banda Vidanege Dingiri Amma of Nikawewa, (2) Basnayaka Mudiyansege Ukkurala Vedaralage Appuhamy Vedarala of Borawewa, and (3) Basnayaka Mudiyansege Appuhamy Punchirala of Kandawattia, Kurunegala.</p>									
<p>Note (4)—Settled in undivided shares of one-third each.</p>									
12	23	0 0 10	S 27,423	5 (4) (c)	Basnayaka Mudiyansege Dingiri Appu Vidanege Punchi Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	42	42
12	24	0 0 7	S 27,427	5 (4) (c)	Basnayaka Mudiyansege Mudiyansege, ex Vidane of Borawewa	—	Kurunegala B 328	43	43
12	25	0 0 8	S 27,428	5 (4) (c)	On the persons mentioned in Vide note (6) below	—	Kurunegala B 328	44	44
<p>Note (5)—(1) Basnayaka Mudiyansege Bandage Ukku Amma of Iriyawa, (2) Basnayaka Mudiyansege Bandage Kiri Banda of Borawewa, and (3) Basnayaka Mudiyansege Bandage Kapuru Banda of Borawewa.</p>									
<p>Note (6)—Settled in undivided shares of one-third each.</p>									
12	26	0 0 4	S 27,439	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (8) below	—	Kurunegala B 328	45	45
<p>Note (7)—(1) Basnayaka Mudiyansege Ukkubandage Appuhamy, (2) Basnayaka Mudiyansege Ukkubandage Punchi Banda, (3) Basnayaka Mudiyansege Ukkubandage Bandara Menika, all of Borawewa, (4) Borawewe Dhammarakkita Thero of Rankirumade Vihare, Kumbukwewa, and (5) Basnayaka Mudiyansege Dingiri Banda, ex Vel Vidane of Borawewa</p>									
<p>Note (8)—Settled in undivided shares of one-eighth each to (1), (2), (3) and (4) and one-half to (5).</p>									
12	27	0 0 16	S 27,539	5 (4) (c)	Basnayaka Mudiyansege Dingiri Banda, ex Vel Vidane of Borawewa	—	Kurunegala B 328	46	46
12	28	0 0 11	S 27,440	5 (4) (c)	Basnayaka Mudiyansege Mudiyansege Dingiri Amma of Borawewa	—	Kurunegala B 328	47	47
12	29	0 0 10	S 27,441	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (10) below	—	Kurunegala B 328	48	48
<p>Note (9)—(1) Basnayaka Mudiyansege Mutu Banda Arachchilage Punchi Banda of Borawewa, (2) Basnayaka Mudiyansege Mutu Banda Arachchilage Ukku Amma of Walpaluwatta, W. H. P., (3) Basnayaka Mudiyansege Mutu Banda Arachchilage Bandara Menika of Balalla, and (4) Basnayaka Mudiyansege Mutu Banda Arachchilage Ran Menika of Bakmiwewa, Ambanpola.</p>									
<p>Note (10)—Settled in undivided shares of one-fourth each</p>									
12	30	0 0 9	S 27,442	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (12) below	—	Kurunegala B 328	49	49
<p>Note (11)—(1) Basnayaka Mudiyansege Wannhamy Tikiri Banda of Man-kadawala, (2) Basnayaka Mudiyansege Kiribandage Somawathie of Kambuwatawana, and (3) Basnayaka Mudiyansege Ukkubandage Kiri Menika of Borawewa.</p>									
<p>Note (12)—Settled in undivided shares of one-third each</p>									
13	31	0 0 18	S 27,417	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) above	—	Kurunegala B 328	40	40
13	32	0 0 15	S 27,420	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) above	—	Kurunegala B 328	41	41
13	33	0 0 16	S 27,423	5 (4) (c)	Basnayaka Mudiyansege Dingiri Appu Vidanege Punchi Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	42	42

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No	Folio No.
13	34	0 0 14	S 27,427	5 (4) (c)	Basnayaka Mudiyansele Mudiyanse, ex Vidane of Borawewa	—	Kurunegala B	328	43
13	35	0 0 13	S 27,428	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala B	328	44
13	36	0 0 11	S 27,430	5 (4) (c)	On the persons mentioned in Note (7) above	Vide Note (8) above	Kurunegala B	328	45
13	37	0 0 39	S 27,539	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Banda, ex Vel Vidane of Borawewa	—	Kurunegala B	328	46
13	38	0 0 32	S 27,440	5 (4) (c)	Basnayaka Mudiyansele Mudiyansele Dingiri Amma of Borawewa	—	Kurunegala B	328	47
13	39	0 1 3	S 27,441	5 (4) (c)	On the persons mentioned in Note (9) above	Vide Note (10) above	Kurunegala B	328	48
13	40	0 1 0	S 27,442	5 (4) (c)	On the persons mentioned in Note (11) above	Vide Note (12) above	Kurunegala B	328	49
14	41	0 1 38	S 27,422	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B	328	50
14	42	0 1 7	S 27,424	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punchi Banda Vidane of Borawewa	—	Kurunegala B	328	51
14	43	0 1 1	S 27,443	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiribandage Ranhamy of Karagahagedara School, Narammala	—	Kurunegala B	328	52
14	44	0 2 2	S 27,445	5 (4) (c)	(1) Basnayaka Mudiyansele Bandage Ukku Amma of Iriyawa, (2) Basnayaka Mudiyansele Bandage Kiri Banda, (3) Basnayaka Mudiyansele Bandage Kapuru Banda, both of Borawewa, (4) Herat Mudiyansele Tikiribandage Somawathie, and (5) Herat Mudiyansele Tikiribandage Goonetilleke, both of Hettigomuwa	Settled in undivided shares of two-ninths each to (1) (2) and (3) and one-sixth each to (4) and (5)	Kurunegala B	328	53
14	45	0 1 5	S 27,440	5 (4) (c)	(1) Basnayaka Mudiyansele Ukkubandage Appuhamy, (2) Basnayaka Mudiyansele Ukkubandage Punchibanda, (3) Basnayaka Mudiyansele Ukkubandage Bandara Menika, all of Borawewa, and (4) Borawewe Dhammarakita Thero of Rankumada Vihare, Kumbukwewa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala B	328	54
14	46	0 1 36	S 27,447	5 (4) (c)	On the persons mentioned in Note (13) below	Vide Note (14) below	Kurunegala B	328	55
<p>Note (13)—(1) Basnayaka Mudiyansele Dingiri Banda, ex Vel Vidane of Borawewa, (2) Rajapaksa Mudiyansele Keeralage Dingiri Banda, (3) Rajapaksa Mudiyansele Punchiralande Ranhamy, (4) Rajapaksa Mudiyansele Dingiribandage Kiri Menika, (5) Basnayaka Mudiyansele Tikirippuge Heen Banda, (6) Rajapaksa Mudiyansele Wannihamige Herathamy, and (7) Rajapaksa Mudiyansele Wannihamige Mutu Menika, all of Nikawewa.</p>									
<p>Note (14)—Settled in undivided shares of one-half to (1), one-fourth to (2), one-sixteenth each to (3), (4) and (5), and one-thirty-second each to (6) and (7).</p>									
14	47	0 0 30	S 27,444	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiribandage Ranhamy of Karagahagedara School, Narammala	—	Kurunegala B	328	56
14	48	0 0 30	S 27,425	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punchi Banda Vidane of Borawewa	—	Kurunegala B	328	57
14	49	0 2 0	S 27,448	5 (4) (c)	On the persons mentioned in Note (15) below	Vide Note (16) below	Kurunegala B	328	58
<p>Note (15)—(1) Basnayaka Mudiyansele Mutu Banda, (2) Basnayaka Mudiyansele Ranhamige Mutu Menika, both of Borawewa, (3) Punchi Bandage Tikiri Banda Basnayaka of Eriyawa, (4) Basnayaka Mudiyansele Punchibandage Anulawathie of Pahalagama, Wann Hatpattu, (5) Wijesundara Mudiyansele Mudiyansele Dingiri Amma, (6) Wijesundara Mudiyansele Mudiyansele Bandara Menika, both of Madagalla, (7) Herat Mudiyansele Dingiribandage Ukku Amma of Heratgama, (8) Herat Mudiyansele Dingiribandage Dingiri Amma of Rambawa, (9) Herat Mudiyansele Koralage Mutu Menika of Borawewa, (10) Herat Mudiyansele Ukkubandage Heratbanda of Kambuwatawana, (11) Herat Mudiyansele Ukkubandage Dingiri Amma, and (12) Herat Mudiyansele Ukkubandage Leelawathie, both of Nikawewa.</p>									
<p>Note (16)—Settled in undivided shares of one-sixth each to (1) and (2), one-twelfth each to (3), (4), (5), (6) and (9), one-twenty-fourth each to (7) and (8), and one-eighth each to (10), (11) and (12)</p>									
14	50	0 0 33	S 27,449	5 (4) (c)	On the persons mentioned in Note (17) below	Vide Note (18) below	Kurunegala B	328	59
<p>Note (17)—(1) Basnayaka Mudiyansele Ukku Bandage Heen Banda, (2) Basnayaka Mudiyansele Kalubandage Punchi Banda, both of Borawewa, (3) Ekanayaka Mudiyansele Mudiyansele Dingiri Amma of Kambuwatawana, (4) Ekanayaka Mudiyansele Mudiyansele Neelanma of Borawewa, and (5) Ekanayaka Mudiyansele Mudiyansele Mutu Menika of Hatigomuwa</p>									
<p>Note (18)—Settled in undivided shares of one-third each to (1) and (2) and one-ninth each to (3), (4) and (5)</p>									
14	51	0 1 15	S 27,426	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punchi Banda Vidane of Borawewa	—	Kurunegala B	328	60
14	52	0 1 20	S 27,419	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala B	328	61

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
17	53	0 1 10 S	27,450	5 (4) (c)	(1) Basnayaka Mudiyansele Sirmayaka and (2) Dingiri Appu Arachchige Punched Banda, both of Galgiriya	Settled in undivided shares of one-half each	Kurunegala B 328	328	62
17	54	0 1 4 S	27,419	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala B 328	328	61
17	55	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
17	56	0 2 29 S	27,426	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punched Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	60
17	57	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
17	58	0 0 20 S	27,449	5 (4) (c)	On the persons mentioned in Note (17) above	Vide Note (18) above	Kurunegala B 328	328	59
17	59	0 0 11 S	27,448	5 (4) (c)	On the persons mentioned in Note (15) above	Vide Note (16) above	Kurunegala B 328	328	58
18	60	0 0 30 S	27,448	5 (4) (c)	On the persons mentioned in Note (15) above	Vide Note (16) above	Kurunegala B 328	328	58
18	61	0 0 12 S	27,425	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punched Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	57
18	62	0 0 12 S	27,444	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiribandage Ranhamy of Karagahagedara School, Narammala	—	Kurunegala B 328	328	56
18	63	0 1 10 S	27,447	5 (4) (c)	On the persons mentioned in Note (13) above	Vide Note (14) above	Kurunegala B 328	328	55
18	64	0 0 8 S	27,443	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiribandage Ranhamy of Karagahagedara School, Narammala	—	Kurunegala B 328	328	52
18	65	0 0 7 S	27,424	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punched Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	51
18	66	0 0 6 S	27,422	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B 328	328	50
18	67	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
18	68	1 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
19	69	0 0 14 S	27,442	5 (4) (c)	On the persons mentioned in Note (11) above	Vide Note (12) above	Kurunegala B 328	328	49
19	70	0 0 10 S	27,441	5 (4) (c)	On the persons mentioned in Note (9) above	Vide Note (10) above	Kurunegala B 328	328	48
19	71	0 0 21 S	27,440	5 (4) (c)	Basnayaka Mudiyansele Mudiyansele Dingiri Amma of Borawewa	—	Kurunegala B 328	328	47
19	72	0 0 26 S	27,539	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Banda, ex Vel Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	46
19	73	0 0 13 S	27,439	5 (4) (c)	On the persons mentioned in Note (7) above	Vide Note (8) above	Kurunegala B 328	328	45
19	74	0 0 13 S	27,428	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala B 328	328	44
19	75	0 0 16 S	27,427	5 (4) (c)	Basnayaka Mudiyansele Mudiyanse, ex Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	43
19	76	0 0 19 S	27,423	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Appu Vidanege Punched Banda Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	42
19	77	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
19	78	0 1 13 S	27,442	5 (4) (c)	On the persons mentioned in Note (11) above	Vide Note (12) above	Kurunegala B 328	328	49
19	79	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
19	80	0 1 17 S	27,441	5 (4) (c)	On the persons mentioned in Note (9) above	Vide Note (10) above	Kurunegala B 328	328	48
19	81	0 1 12 S	27,440	5 (4) (c)	Basnayaka Mudiyansele Mudiyansele Dingiri Amma of Borawewa	—	Kurunegala B 328	328	47
19	82	0 0 18 S	27,539	5 (4) (c)	Basnayaka Mudiyansele Dingiri Banda, ex Vel Vidane of Borawewa	—	Kurunegala B 328	328	46
19	83	0 0 14 S	27,421	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Vide Note (4) above	Kurunegala B 328	328	63
19	84	0 0 22 S	27,418	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala B 328	328	64
19	85	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
19	86	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
19	87	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
19	88	5 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
20	92	0 0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
20	93	0 0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 5th day of May, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 447 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,213 of April 17, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Opata in the Kandawel Pattu of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, and described as lots 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 29 and 30 in block survey village plan No. 681 (vide Settlement Notice No. 1,271).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-sixth day of March, 1954.

M. W. F. ABAYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Sub-Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. B. P.							
1	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
2	33	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
2	34	0 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	31	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
3	32	0 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 1 16	S 27,020	5 (4) (c)	The Nigrodaramaya Vihare of Opata	—	Ratnapura F	137.	64
9	92	0 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	93	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 1 31	S 27,020	5 (4) (c)	The Nigrodaramaya Vihare of Opata	—	Ratnapura F	137.	64
11	87	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
11	88	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
11	89	1 1 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	85	0 3 1	S 27,041	5 (4) (c)	Vehikumburage Podisanno of Handugama	—	Ratnapura F	137	65
12	86	0 3 0	S 27,043	5 (4) (c)	(1) Samarakone Mudiyansele Rattranhami, (2) Samarakone Mudiyansele Sirmalhami, and (3) Samarakone Mudiyansele Dingirumahatmaya, all of Opata	Settled in undivided shares of one-third each	Ratnapura F	137	66
13	—	0 1 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
14	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
17	90	0 2 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
17	91	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 1 18	S 27,021	5 (4) (c)	(1) Hetti Muhandiramalage Puncumahatmaya and (2) Hetti Muhandiramalage Hin Mahatmaya, both of Opata	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Buddasinha Muhandiramalage Dingirumenike of Opata	Ratnapura F	137	67
20	75	1 1 5	S 27,034	5 (4) (c)	(1) Hetti Muhandiramalage Kirimudiyanse, (2) Hetti Muhandiramalage Podimenike and (3) Hetti Muhandiramalage Puncumenike, all of Opata	Settled in undivided shares of one-third each, subject to the life interest of Samarakone Mudiyansele Kalumenike of Opata	Ratnapura F	137	68
20	76	1 0 36	S 27,035	5 (4) (c)	Samarakone Mudiyansele Huratalhamige Hin Menike of Opata	—	Ratnapura F	137	69
20	77	0 2 29	S 26,995	5 (4) (c)	(1) Hetti Muhandiramalage Podimenike, (2) Hetti Muhandiramalage Ranmenike, (3) Hetti Muhandiramalage Mudiyanse, (4) Hetti Muhandiramalage Puncumahatmaya, and (5) Hetti Muhandiramalage Dingirumahatmaya, all of Opata	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Samarakone Mudiyansele Dingirumenike of Opata	Ratnapura F	137..	70
20	78	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
21	79	0 1 1	S 27,036	5 (4) (c)	Samarakone Mudiyansele Dingirumenike of Opata	—	Ratnapura F	137..	71
21	80	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
21	81	0 0 38	S 27,037	5 (4) (c)	Samarakone Mudiyansele Hin Mudiyanse of Opata	—	Ratnapura F	137..	72
21	82	0 0 38	S 27,038	5 (4) (c)	Samarakone Mudiyansele Puncumahatmaya of Opata	—	Ratnapura F	137..	73
21	83	0 0 38	S 27,039	5 (4) (c)	Samarakone Mudiyansele Dingiri Mudiyanse of Opata	—	Ratnapura F	137..	74
21	84	0 1 2	S 27,040	5 (4) (c)	Samarakone Mudiyansele Dingirumahatmaya of Opata	—	Ratnapura F	137	75
23	—	0 3 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	94	0 1 5	S 27,042	5 (4) (c)	Vehikumburage Podisanno of Handugama	—	Ratnapura F	137	76
24	95	1 1 23	S 27,028	5 (4) (c)	Samarakone Mudiyansele Huratalhamige Puncumahatmaya of Opata	—	Ratnapura F	137..	77

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
25	—	1 3 23	S 27,022	5 (4) (c)	(1) Mahavala Vidanelage Sirivardanahami, (2) Mahavala Vidanelage Podimenike, (3) Mahavala Vidanelage Kalu Menike, (4) Mahavala Vidanelage Rattranhami, all of Opata, (5) Mahavala Vidanelage Puncimenike of Mavela, and (6) Opata Pemananda Thero of Opata	Settled in undivided shares of one-sixth each, subject to the life interest of Samarakone Mudiyansele Pullihami of Opata	Ratnapura	F 137	78
26	—	0 0 34	S 26,985	5 (4) (c)	Samarakone Mudiyansele Bandulahami of Opata	—	Ratnapura	F 137	79
27	—	1 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	1 0 2	S 27,023	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	80
29	35	0 1 2	S 27,024	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	81
29	36	0 2 3	S 26,986	5 (4) (c)	(1) Medage Siribohami, (2) Medage Rattranhami, (3) Medage Dingurhami, (4) Medage Sirivardanahami, and (5) Ulpota Lekamalage Rattranhami, all of Nalugasare	Settled in undivided shares of one-third each to (1) and (5), and one-ninth each to (2), (3) and (4)	Ratnapura	F 137	82
29	37	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
29	38	2 3 6	S 27,025	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	83
29	39	0 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
29	40	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
29	41	1 1 3	S 27,026	5 (4) (c)	(1) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyansele Angammanna Kumarihamy and (2) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyansele Angammanna Kumarihamy, both of Nivitagala	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 137	84
29	42	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
29	43	1 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
30	44	2 3 12	S 27,026	5 (4) (c)	(1) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyansele Angammanna Kumarihamy and (2) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyansele Angammanna Kumarihamy, both of Nivitagala	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 137	84
30	45	1 0 4	S 26,987	5 (4) (c)	Jayasinha Mudiyansele Dingiri Banda of Opata	—	Ratnapura	F 137	85
30	46	1 0 10	S 26,987	5 (4) (c)	Jayasinha Mudiyansele Dingiri Banda of Opata	—	Ratnapura	F 137	85
30	47	2 0 9	S 27,025	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	83
30	48	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
30	49	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
30	50	0 1 2	S 26,988	5 (4) (c)	Ganitage Kirihatana of Ranwala	—	Ratnapura	F 137	86
30	51	0 1 24	S 26,989	5 (4) (c)	(1) Samarakone Mudiyansele Vasanahami, (2) Samarakone Mudiyansele Dingurmenike (3) Samarakone Mudiyansele Heenmenike, and (4) Samarakone Mudiyansele Kiru Mudiyanse, all of Opata	Settled in undivided shares of one-fourth each	Ratnapura	F 137	87
30	52	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
30	53	1 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
30	54	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
30	55	0 2 5	S 27,022	5 (4) (c)	(1) Mahavala Vidanelage Sirivardanahami, (2) Mahavala Vidanelage Podimenike, (3) Mahavala Vidanelage Kalu Menike, (4) Mahavala Vidanelage Rattranhami, all of Opata, (5) Mahavala Vidanelage Puncimenike of Mavela, and (6) Opata Pemananda Thero of Opata	Settled in undivided shares of one-sixth each, subject to the life interest of Samarakone Mudiyansele Pullihami of Opata	Ratnapura	F 137	78
30	56	1 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
30	57	1 2 7	S 26,990	5 (4) (c)	Hetti Muhandiramalage Ran Menike of Buluwana	—	Ratnapura	F 137	88
30	58	0 3 5	S 27,028	5 (4) (c)	Samarakone Mudiyansele Huratalhamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	77

Lot No.	Sub-divisional Lot No.	Extent A R. P.	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
30	59	3 0 3	S 27,027	5 (4) (c)	(1) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyaneralahamillage Kusumawathie Angamma Kumarahamy and (2) Kotalawala Wijesundera Wickramasingha Tennakoon Mudiyaneralahamillage Karunawathie Angamma Kumarahamy, both of Nivitiyala	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 137..	89
30	60	1 1 0	S 26,992	5 (4) (c)	Samarakone Mudiyansele Hin Menke of Polnadulla	—	Ratnapura	F 137..	90
30	61	1 1 2	S 2,6991	5 (4) (c)	Hetti Muhandramalage Ran Menke of Buluwana	—	Ratnapura	F 137	91
30	62	1 0 7	S 27,044	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Dingirimenke of Opata	—	Ratnapura	F 137..	92
30	63	0 3 38	S 26,993	5 (4) (c)	Samarakone Mudiyansele Mohottihamige Dingirimenke of Opata	—	Ratnapura	F 137	93
30	64	0 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
30	65	1 2 7	S 27,029	5 (4) (c)	(1) Akuru Muhandramalage Kurimudiyanse, (2) Akuru Muhandramalage Hin Menke, (3) Akuru Muhandramalage Podi Menke, (4) Akuru Muhandramalage Puncimahatmaya, all of Opata, (5) Suriya Araccige Ram Menke, and (6) Suriya Araccige Dingiri Menke, both of Ranwala	Settled in undivided shares of one-fifth each to (1), (2), (3) and (4), and one-tenth each to (5) and (6)	Ratnapura	F 137.	94
30	66	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
30	67	1 2 14	S 26,994	5 (4) (c)	(1) Akuru Muhandramalage Podimahatmaya, (2) Akuru Muhandramalage Gunavardana, and (3) Akuru Muhandramalage Gunasekera, all of Opata	Settled in undivided shares of one-third each, subject to the life interest of Hunkiri Araccilage Kalu Menke of Opata	Ratnapura	F 137.	95
30	68	2 0 9	S 27,030	5 (4) (c)	(1) Kandedurage Piris Fernando, (2) Kandedurage Siyaneris Fernando and (3) Kandedurage Simon Fernando, all of Ranwala	Settled in undivided shares of one-third each	Ratnapura	F 137..	96
30	69	0 2 25	S 26,995	5 (4) (c)	(1) Hetti Muhandramalage Podimenke, (2) Hetti Muhandramalage Ranmenike, (3) Hetti Muhandramalage Mudiyanse, (4) Hetti Muhandramalage Puncimahatmaya, and (5) Hetti Muhandramalage Dingirimahatmaya, all of Opata	Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Samarakone Mudiyansele Dingirimenke of Opata	Ratnapura	F 137..	70
30	70	49 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
30	71	1 1 10	S 27,031	5 (4) (c)	Samarakone Mudiyansele Hinhamige Puncimahatmaya of Opata	—	Ratnapura	F 137	97
30	72	1 1 6	S 27,032	5 (4) (c)	Hetti Muhandramalage Mohottihami of Pitawala	—	Ratnapura	F 137.	98
30	73	1 1 4	S 27,033	5 (4) (c)	(1) Hunkiri Araccilage Kiri Appuhamy, (2) Hunkiri Araccilage Dingiri Mahatmaya, and (3) Hunkiri Araccilage Podi Menke, all of Badullagama	Settled in undivided shares of one-third each	Ratnapura	F 137..	99
30	74	0 3 28	S 27,021	5 (4) (c)	(1) Hetti Muhandramalage Puncimahatmaya and (2) Hetti Muhandramalage Hin Mahatmaya, both of Opata	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Buddasinha Muhandramalage Dingirimenke of Opata	Ratnapura	F 137.	67

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 28th day of May, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Sales by the Settlement Officer

PROVINCE OF SABARAGAMUWA

No. 14,531, S. O.—The Settlement Officer will, on Tuesday, September 28, 1954, at 9 a.m., at his office in the resthouse, Avissawella, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding Land Sales

38 allotments of land situated in the Atulgum East Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
Block survey preliminary No. 532—Magala						
718	Hiripolewatta	Wannakuralalage PUNCHMAHATMAYA, Patirannahelage Mohottihamy, Pillewatta Gamaralalage Sirwardanahamy	Garden	0	0	18
1264	Dunmalagawawatta	Urakanave Gamarallage Mohottihamy	do.	0	2	13
1265	Bambaragalayatawatta	Jayasinghe Arachchillage Abeypala, Adikarawitaramalage Ranmenika, Jayasinghe Arachchillage Baby Nona	do.	4	2	37
1268	Katukelegawawatta	Seneviratna Mudiyansele Mudiyanse of Magala	Coconut garden	1	2	9
1270	Buluwagawahena	Adikara Vitharamalage Dingiri Mahatmaya, Adikaravitharamalage Appuhamy	Garden	1	1	1
1272	Bambaragalayatawatta	Adikara Vitharamalage Ausadahamy, Adikara Vitharamalage Loku Ausadahamy	Coconut garden	4	0	23
1274	Paluwatta	Tismara Gamarallage Lokumonika, Adikara Witharamalage Nevathami, Tismaragamamalage Appuhamy, Wannakuralalage PUNCHMAHATMAYA	Garden	6	3	11
1277	Naigalewatta	Adikaravitharamalage Dingiri Mahatmaya, Adikaravitharamalage Wastuhamy, Adikara Witharamalage Sinnappu	do.	0	3	36
945	Galapitagalagawahena	Kadawataralalage Mudalihamy of Imbulpitaya in Panawal Korale	Chena	1	2	11
799	Naigalewatta	Adikara Vitharamalage Sinnappu	Tea, rubber and coconut	0	1	35
840	Kaluvedikowagawahena	Hapu Arachchige Menik Etana	Chena	1	0	7
841	Do.	Hapu Arachchige Ran Menika	do.	1	0	7
844	Do	Hapu Arachchige Vidanelage Dingiri Mahatmaya	do.	0	2	2
845	Ditto Alubotenna	Adikara Vitharamalage Sirwardanahamy-Hitapu Arachchige	do.	2	0	10
846	Katuwelakulemukalana	Adikara Vitharamalage PUNCH MAHATMAYA	Forest	0	3	3
847	Do	Adikara Vitharamalage Ratu Appu	do.	0	2	5
923	Dumma'ehena	Talagaha Arachchillage Ratu Appu	Chena	2	0	25
946	Galapitagalagawahena	Kadawataralalage Wastuhamy, Kadawataralalage Mohottihamy of Imbulpitaya in Panawal Korale	do.	1	2	10
947	Do	Same claimants as in lot 946	do.	0	1	37
971	Unapandurehena	Wannakuralalage PUNCHMAHATMAYA	do.	2	1	1
999	Dematagahstenna Kungalayatahena	Hapuarachchige Ran Menika	do.	5	0	4
1000	Do.	Same claimant as in Lot 999	do.	4	3	29
1014	Medahinna Dankandehena	Tismara Gamaralalage Sirwardanahamy, T. G. PUNCHI Etana, Appuhamy, PUNCHMONIKA, PUNCHHAMY, PUNCHI ETANA, Ran Etana, Somawathi	do.	9	0	10
395	Gallanagawahena	Tismaragamamalage Sirwardanahamy	do.	0	3	17
717	Hiripolegalagawawatta	Wannakuralalage PUNCHMAHATMAYA, Patirannahelage Mohottihamy	Coconut garden	0	2	36
1076	Gulawelagalaudahena	Ambagahakanda Gamaralalage Heenhamy of Patberiya, Parakaduwa	Chena	3	2	7
1079	Do	Same claimant as in lot 1076	do.	3	2	21
1161	Minurwandeniyehena	Ambagahakandegedara Ema Nona of Hiyaola Walpola, Minigamuwa, Galagedara, Ambagahakandegedara William Singho of Yatiyantota; Ambagahakandegedara Hendrick Singho of Kanandawatta, Kegalla District	do.	2	0	1
1213	Galaudahena	Hapu Arachchige Serahamy	do.	1	1	27
1253	Hapugahadeniya Wadi-lenehena	L. A. Godakanda of Guntota	do.	30	0	1
1279	Dummalehena	Nawala Gamarallage Sirwardanahamy of Yatiwala	do.	0	2	30
1280	Alubotenna	Hapu Arachchige Vidanelage Sugathadasa, Ditto Dharmadasa, Ditto Piyadasa, Ditto Dayawathie	Tea	7	0	34
1283	Galapallehena	Devananda Thero of Magala; Kotteleena Wadiyaralage Singhappu or his heirs including Menik Ethana of Muruthenna, Kalugammana; Dikellelende Yaddhirallage Singhappu of Kalugammana	Chena	3	0	27
1286	Gammassamehena	Same claimants as in lot 1014	do.	2	2	14
1288	Galaudahena	Hapu Arachchige Vidanelalage Sirwardanahamy; Hapu Arachchige Serahamy	do.	0	2	18
1103½	—	Hapu Arachchige Wastuhamy, Gamlawatenna Yaddhiralalage PUNCHMAHATMAYA, both of Magala	Footpath	0	0	2
1104	—	Murutatenne Nekatralalage Pells Appuhamy, Ditto Loku Menika, Ditto PUNCHI Menika	do.	0	0	9
1105	—	Yaddhirallage Appuhamy	do.	0	0	5

Upset price up to Rs 100 per acre Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, July 8, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Land Acquisition Notices

MA/AC/2576/53

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.—

(1) Portions, totalling in extent about 0 A 0 R. 17·90 P. of the lands bearing assessment Nos. 69 and 75, Ford Place, situated in Dematagoda Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portions of the same lands;
East by Gnanawimala Road;
South by Ford Place and land bearing assessment, No. G. 76, Ford Place;
West by Ford Place and land bearing assessment Nos. 57, 59, &c., Ford Place.

(2) A portion, in extent about 0 A. 0 R. 00 40 P. of the land bearing assessment No. 76, Ford Place, situated in Dematagoda Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows.—

North by the land bearing assessment No. 69, Ford Place,
East by Gnanawimala Road;
South and West by the remaining portions of the same land.

Ref No J 54 LG 35,
Colombo, June 2, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Reference No. MA/AC/2838/53.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.—

(1) A portion, in extent about 0 A. 0 R. 00 04 P. of the land bearing assessment No. 377, Bambalapitiya Road, situated in Havelock Town Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows:—

North by Lorensz Road;
East and South by the remaining portions of the same land;
West by Bambalapitiya Road.

(2) A portion, in extent about 0 A. 0 R. 02 67 P. of the land bearing assessment No. 371, Bambalapitiya Road, situated in Havelock Town Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portion of the same land;
East by land bearing assessment No. 359, Bambalapitiya Road;
South by Lorensz Road;
West by Bambalapitiya Road.

(3) Portions, totalling in extent about 0 A. 1 R. 26·41 P. of the lands bearing assessment Nos. 359 and 373, Bambalapitiya Road, situated in Havelock Town Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portion of the same land;
East by Municipal built drain;
South by Lorensz Road and land bearing assessment Nos. 66, 68, 70, 72 and 74, Lorensz Road and 56/1, Layard's Road; West by the land bearing assessment No. 371, Bambalapitiya Road.

(4) A portion, in extent about 0 A. 0 R. 20 13 P. of the land bearing assessment No. 54, Layard's Road, situated in Havelock Town Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portion of the same land;
East by Layard's Road,
South by land bearing assessment No. 56, Layard's Road;
West by Municipal built drain.

Ref No J 54 LG 19,
Colombo, May 26, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Reference No. MA/AC/2312/53.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.—

(1) A portion, in extent about 0A 0R 1·85P of the land bearing assessment No. 295, Galle Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portion of the same land,
East by the land bearing assessment No. 11, 33rd Lane, Wellawatta;
South by 33rd Lane, Wellawatta;
West by Galle Road, Wellawatta

(2) Portions, totalling in extent about 0A. 0R 9 16P out of the lands bearing assessment Nos. 11, 15 and 21, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portions of the same lands;
East by land bearing assessment No. 27, 33rd Lane, Wellawatta;
South by 33rd Lane, Wellawatta,
West by land bearing assessment No. 245, Galle Road.

(3) A portion, in extent about 0A 0R 1 38P of the land bearing assessment No. 27, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portion of the same land,
East by land bearing assessment No. 29, 33rd Lane Wellawatta.
South by 33rd Lane, Wellawatta,
West by land bearing assessment No. 21, 33rd Lane, Wellawatta

(4) Portions, totalling in extent about 0A. 0R 7·81P. out of the lands bearing assessment Nos. 29 and 33, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows.—

North by the remaining portions of the same lands;
East by land bearing assessment No. 35, 33rd Lane, Wellawatta;
South by 33rd Lane, Wellawatta,
West by land bearing assessment No. 27, 33rd Lane, Wellawatta

- (5) Portions, totalling in extent about 0A. 0R. 7 88P. of the land bearing assessment No 35 and 37, 33rd Lane, Wellawatta situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows. —
 North by the remaining portions of the same lands;
 East by land bearing assessment No 39, 33rd Lane, Wellawatta,
 South by 33rd Lane, Wellawatta,
 West by land bearing assessment No 33, 33rd Lane, Wellawatta
- (6) A portion, in extent about 0A 0R 2 71P of the land bearing assessment No 39, 33rd Lane, Wellawatta situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —
 North by the remaining portion of the same land;
 East by land bearing assessment No. 43, 33rd Lane, Wellawatta,
 South by 33rd Lane, Wellawatta,
 West by land bearing assessment No 37, 33rd Lane, Wellawatta
- (7) A portion, in extent about 0A 0R 2 24P. of the land bearing assessment No 43, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by the remaining portion of the same land;
 East by land bearing assessment No. 49, 33rd Lane, Wellawatta.
 South by 33rd Lane, Wellawatta,
 West by land bearing assessment No 39, 33rd Lane, Wellawatta
- (8) A portion, in extent about 0A. 0R 1 44P of the land bearing assessment No 49, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows. —
 North by the remaining portion of the same land;
 East by land bearing assessment No 55, 33rd Lane, Wellawatta;
 South by 33rd Lane, Wellawatta;
 West by premises No 43, 33rd Lane, Wellawatta.
- (9) A portion, in extent about 0A. 0R. 9 53P. of the land bearing assessment No 55 (1 and 2), 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—
 North by the remaining portion of the same land,
 East by land bearing assessment No. 51, St. Lawrence Road;
 South by the remaining portion of the same land;
 West by land bearing assessment No. 49, 33rd Lane, Wellawatta.
- (10) Portions, totalling in extent about 0A. 0R 4 81P of the lands bearing assessment Nos 44, 46 and 48, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows. —
 North by 33rd Lane, Wellawatta;
 East by land bearing assessment No 55, 33rd Lane, Wellawatta,
 South by the remaining portions of the same lands;
 West by land bearing assessment No. 42, 33rd Lane, Wellawatta
- (11) A portion, in extent about 0A 0R 2 58P. of the land bearing assessment No 42, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows. —
 North by 33rd Lane, Wellawatta,
 East by land bearing assessment No 44, 33rd Lane, Wellawatta;
 South by the remaining portion of the same land;
 West by land bearing assessment No 40, 33rd Lane, Wellawatta
- (12) Portions, totalling in extent about 0A. 0R 2 85P of the lands bearing assessment Nos 40 and 38, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta;
 East by land bearing assessment No 42, 33rd Lane, Wellawatta,
 South by the remaining portions of the same lands;
 West by land bearing assessment No 36, 33rd Lane, Wellawatta
- (13) A portion, in extent about 0A. 0R. 1 77P. of the land bearing assessment No 36, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta,
 East by land bearing assessment No. 38, 33rd Lane, Wellawatta,
 South by the remaining portion of the same land,
 West by land bearing assessment No. 34, 33rd Lane, Wellawatta
- (14) Portions, totalling in extent about 0A 0R 2.64P of the lands bearing assessment Nos 34 and 30, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—
 North by 33rd Lane, Wellawatta;
 East by land bearing assessment No. 36, 33rd Lane, Wellawatta,
 South by the remaining portions of the same lands;
 West by land bearing assessment No. 28, 33rd Lane, Wellawatta
- (15) Portions, totalling in extent about 0A 0R. 0 80P of the lands bearing assessment Nos. 28 and 24, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta,
 East by land bearing assessment No. 30, 33rd Lane, Wellawatta;
 South by the remaining portions of the same lands;
 West by land bearing assessment No. 24, 33rd Lane, Wellawatta.
- (16) Portions, totalling in extent about 0A. 0R. 0 43P. of the lands bearing assessment Nos 14 (3) and 14, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta;
 East by land bearing assessment No. 24, 33rd Lane, Wellawatta;
 South by the remaining portions of the same lands;
 West by land bearing assessment No. 10, 33rd Lane, Wellawatta
- (17) Portions, totalling in extent about 0A. 0R. 3 51P. of the lands bearing assessment Nos 10 and 2, 33rd Lane, Wellawatta, situated in Wellawatta South Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta;
 East by land bearing assessment No. 14, 33rd Lane, Wellawatta,
 South by the remaining portions of the same lands;
 West by Galle Road
- (18) A portion, in extent about 0A 0R 0 29P. of the land bearing assessment No 47, St Lawrence Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —
 North by 33rd Lane, Wellawatta,
 East by St. Lawrence Road, Wellawatta;
 South by the remaining portion of the same land;
 West by land bearing assessment No. 55, 33rd Lane, Wellawatta.
- (19) A portion, in extent about 0A 0R. 5 07P. of the land bearing assessment No. 51, St Lawrence Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —
 North by the remaining portion of the same land,
 East by land bearing assessment No 55, St. Lawrence Road,
 South by St Lawrence Road, Wellawatta,
 West by lands bearing assessment No. 55 (1 and 2), 33rd Lane, Wellawatta.

- (20) A portion, in extent about 0A. 0R. 3 21P. of the land bearing assessment No 55, St Lawrence Road, Wellawatta situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by the remaining portion of the same land ;
 East by land bearing assessment No 65, St. Lawrence Road ;
 South by St Lawrence Road, Wellawatta ;
 West by land bearing assessment No. 51, St. Lawrence Road.
- (21) A portion, in extent about 0A 0R. 2P. of the land bearing assessment No 65, St Lawrence Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
 North by the remaining portion of the same land ;
 East by land bearing assessment No 67, St. Lawrence Road ;
 South by St Lawrence Road, Wellawatta ;
 West by land bearing assessment No. 55, St Lawrence Road.
- (22) A portion, in extent about 0A. 0R. 0 73P. of the land bearing assessment No. 67, St Lawrence Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District ; and bounded as follows .—
 North by the remaining portion of the same land ,
 East by land bearing assessment No 78/2, Fussel's Lane, Wellawatta ;
 South by St Lawrence Road, Wellawatta ;
 West by land bearing assessment No. 65, St. Lawrence Road.
- (23) A portion, in extent about 0A. 0R 0·93P of the land bearing assessment No 78/2, Fussel's Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows .—
 North by the remaining portion of the same land ,
 East by land bearing assessment No 12, 55th Lane, Wellawatta ,
 South by land bearing assessment No. 15, 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No 67, St Lawrence Road
- (24) A portion, in extent about 0A 0R 04·66 P of the land bearing assessment No 12, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows .—
 North by the remaining portion of the same land ;
 East by land bearing assessment No. 8, 55th Lane, Wellawatta ;
 South by 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No 15, 55th Lane, Wellawatta
- (25) A portion, in extent about 0A. 0R. 5 35P. of the land bearing assessment No 8, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows .—
 North by the remaining portion of the same land ,
 East by the land bearing assessment No 6, 55th Lane, Wellawatta ,
 South by 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No 12, 55th Lane, Wellawatta.
- (26) A portion, in extent about 0A. 0R 4 03P. of the land bearing assessment No 6, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows —
 North by the remaining portion of the same land ;
 East by land bearing assessment No 4, 55th Lane, Wellawatta ,
 South by 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No. 8, 55th Lane, Wellawatta.
- (27) A portion, in extent about 0A 0R 3 84P of the land bearing assessment No 4, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District ; and bounded as follows .—
 North by the remaining portion of the same land ;
 East by land bearing assessment No. 46, Hampden Lane ,
 South by 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No 6, 55th Lane, Wellawatta.
- (28) A portion, in extent about 0A 0R 7 95P. of the land bearing assessment No. 46, Hampden Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District ; and bounded as follows .—
 North by the remaining portion of the same land ,
 East by Hampden Lane, Wellawatta ,
 South by 55th Lane, Wellawatta ;
 West by land bearing assessment No. 4, 55th Lane, Wellawatta
- (29) A portion, in extent about 0A. 0R. 00 44 P. of the land bearing assessment No. 7, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District ; and bounded as follows :—
 North by 55th Lane, Wellawatta ;
 East by land bearing assessment No. 5, 55th Lane ;
 South by the remaining portion of the same land ;
 West by land bearing assessment No. 11, 55th Lane, Wellawatta.
- (30) A portion, in extent about 0A 0R. 0 41P. of the land bearing assessment No. 11, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District ; and bounded as follows .—
 North by 55th Lane, Wellawatta ;
 East by land bearing assessment No 7, 55th Lane, Wellawatta ;
 South by the remaining portion of the same land ,
 West by Roadway.
- (31) A portion, in extent about 0A 0R. 0 38P. of the land bearing assessment No. 13, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows :—
 North by 55th Lane, Wellawatta ;
 East by Roadway ;
 South by the remaining portion of the same land ;
 West by land bearing assessment No. 15, 55th Lane, Wellawatta.
- (32) A portion, in extent about 0A. 0R. 15 69P. of the land bearing assessment No. 15, 55th Lane, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows .—
 North by lands bearing assessment No. 67, St. Lawrence Road and No 78/2, Fussel's Lane, Wellawatta ,
 East by land bearing assessment No. 12, 55th Lane, Wellawatta and 55th Lane, Wellawatta ,
 South by the remaining portion of the same land ;
 West by land bearing assessment No. 52, St. Lawrence Road and St. Lawrence Road, Wellawatta.
- (33) A portion, in extent about 0A. 0R. 0 51P. of the land bearing assessment No 52, St. Lawrence Road, Wellawatta, situated in Wellawatta South Ward, within the Municipal limits of Colombo, Colombo District , and bounded as follows .—
 North by lands bearing assessment No. 67, St. Lawrence Road and No. 78/2. Fussel's Lane, Wellawatta ,
 East by land bearing assessment No. 15, 55th Lane, Wellawatta ;
 South by the remaining portion of the same land ;
 West by St. Lawrence Road, Wellawatta.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 5 acres, out of the land called Stonycliff Estate, situated in Kotagala Village, Kotagala Village Headman's Division, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by lot 6, abandoned tea land of Springkelle Division of Stonycliff Estate,
East by lot 5, abandoned tea land of Springkelle Division of Stonycliff Estate,
South by Harrington Estate, and
West by lot 7, 2 acres of young tea land and grass land of Springkelle Division of Stonycliff Estate

Ref. No. J/54 L 203 VE.
Colombo, July 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A piece of land, in extent about $\frac{1}{2}$ acre, situated in Periyapullumalai Village, Bintenne Pattu, Batticaloa District; bounded as follows:—

North by P. W. D. road from Maha Oya to Batticaloa, east and south by lands belonging to Kathisa Umma, and west by Crown land and L. D. O allotments,
and claimed by Mrs. Umarulebbe Kathisa Umma of Periyapullumalai.

Colombo, July 17, 1954,
Ministry's Reference No. J 64 L 195,
Batticaloa Kachcheri's Ref. No. LD 3429.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No. LA/IR/54/8/J 54 L 75.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Pahalatalawalle Kumbura *alias* Assedduma Kumbura (lot 16A in F. V. P. 1,687), in extent about 1A. 2R. 0P., situated in Kirruwellewa Village, Kurundukumbura Palata, Dewameddi Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by fence of land belonging to G. Abeyssekera and others,
East by field and chena belonging to D. W. P. Jayawardena;
South by fence of S. Subasinghe's land; and
West by Aluthwewa Tank.

Ref. No. J 54 L 75.
Colombo, July 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LA. 7661.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose, and will be acquired under the provisions of that Act:

An extent of 1A 3R. 28 7P., out of the land called Kajuhenuwatta, situated at Talammehera Village, Medapattu Korale East, Katugampola Hatpattu, Kurunegala District, surveyed and described as lot 67 in Supplement No. 1 to F. V. P. 351.

Ref. No. J/E/2251.
Colombo, July 9, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Wijithapurakele, in extent about 4A. 1R. 2P., from lot 34C in final village plan 850, situated in Wijithapura Village, Kalagam Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by Ran Banda Korala's high land,
East by Mr. Herat Banda's L. D. O. land;
South by a portion of high land belonging to the Temple; and
West by reservation for Kekrāwa-Kalawewa main road.

Ref. No. J/54E. 104.
Colombo, July 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two allotments, totalling in extent about 2.40 acres out of the land called Thelabugawewa, Pocranawela, situated in the village of Ihalagamawewa, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows:—

North and south by Crown jungle;
East by channel to irrigate lands under Ihalagama, and
West by land claimed by P. M. Kapuruhamy.

Ref. No. J/54 L 79.
Colombo, June 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A block of paddy land under Ihalawewa Tank, in extent about 1A. 1R. 11P., situated in Madawela Village, Tulana 45, Hurulu Palata, Anuradhapura District, bounded as follows —

North by Madawela Tank ;
East by fields under Ihalawewa ;
South by Crown jungle ; and
West by tank and Crown jungle,

and claimed by Rev. M. P. N. Gumananda Thero, Madawela, Palugaswewa.

Ref. No. J/54 L 147.
Colombo, July 16, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent about 0A. 0R. 32P., out of the land called Pin Bungalow Fields, situated within the U. C. limits of Anuradhapura, Nuwaragama Palata West, Anuradhapura District ; bounded as follows :—

East and west by Mr. P. A. Goonathilake's land ;
North by land claimed by Roman Catholic Church ; and
South by Halpan Ela ;

and claimed by Mr. P. A. Goonathilake, Midigama, Abangama.

(2) A portion, in extent about 0A. 2R. 32P., out of the land called Pin Bungalow Fields, situated within the U. C. limits of Anuradhapura, Nuwaragama Palata West, Anuradhapura District ; bounded as follows —

North by P. W. D. Road ;
East and west by Roman Catholic Church land ; and
South by land claimed by Mr. P. A. Goonathilake ;

and claimed by Roman Catholic Church.

Ref. No. J/54 L 12
Colombo, June 8, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LW 3783.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The allotment of land called Kukurampola-Talakolawewahenyaya, described as lot 197 in F. T. P. 48, in extent about 400 acres, situated in Kukurampola village, Pelwatta Wasama, Buttala Division, Badulla District ; and bounded as follows :—

North and south by Kukurampola village,
East by Crown forest, and
West by part of lot 197 in F. T. P. 48.

Ref. No. J 54 L 59 VE,
Colombo, April 6, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of Mura-Pola Ela, to wit :—

Preliminary Plan No. A 1,493. Village—Marassana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
87	Gansarawatta	Garden contains one coconut tree 5 years and part of channel	Punched Banda Elikewela of Dodanwala, Kandy	0 2 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on September 7, 1954, at 9 30 a. m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, July 24, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LB 2076—J/HLG/1961.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Koraikumbura ..	Paddy field ..	Mrs. C. G. Jaykuru, Chandana, 9, Kassapa Road, Havelock Town	0	2	32.7
2	Do. ..	do. .	do. .	0	0	6.3
3	Udumulla ..	do. .	do. .	0	2	17.6
4	Do. ..	do. .	do. .	0	0	10.4
Total				1	1	27.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on September 4, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 28, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, July 26, 1954.

A. T. MAHINDA SILVA,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LB 2211—J/LLD/593/53.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Marakanatta ..	Garden contains 2 coconut trees 20 years	S. M. A. Palis of Pahalswitayala, Thihagoda	0	0	1.6
2	Paluwatta ..	Part of coconut garden. No cultivation	Weerasanhyana Arachchige Heen Appu, W. A. Saradies, W. A. Heenhamy, Badulle Hewakattuge Podihamy, B. H. Hinnipappu, all of Pahalswitayala, Thihagoda	0	0	1.8
Total				0	0	3.4

The above-mentioned lands are situated at Pahala Witryala Village, Gangaboda Pattu, Matara District.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on September 1, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 24, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, July 24, 1954.

A. T. M. SILVA,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 7399.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
6	Karametiyakumbura	Chena and paddy field contains a channel (under construction)	(1) A. D. Saperihamy of Natuwela, Walasmulla, (2) H. R. M. Thomas of Horewela, Walasmulla, (3) A. D. James of Natuwela, Walasmulla, (4) K. L. A. Sriyadoris of Kachchigala, Kariyamaditta, (5) D. A. Weerakkody of Daharella, Kariyamaditta, (6) W. Anduris of Kachchigala, Kariyamaditta, (7) D. C. Weerakkutty of Hingura, Embilipitiya, (8) E. Heen Appuhamy of Hingura, Embilipitiya, (9) D. J. A. Vidanapathirana of Metgatwela, Kariyamaditta, and others	0	2	1.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Middeniya Rural Court, on September 18, 1954, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 11, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Hambantota, July 19, 1954.

{D. J. F. D. LIYANAGE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 3361—J/TW/362/53

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for extension to Oluvil Road.—

Description of the land to be acquired.

P. P. No A 1,135 Village—Oluvil

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
2	Kadatkarathodam	Coconut garden 60 years old, contains 15 coconut trees and a part of new P W D Road said to have been in coconut	S A A Seyathu Ibrahim Mowlana of Oluvil	0 0 34

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D R O's Office, Akkarai Pattu, on September 20, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 10, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of inquiry on September 20, 1954.

Persons who fail to send in written claims to me on or before September 10, 1954, need not appear before me for the inquiry as I will not inquire into their oral claims in the absence of their written claims.

The Kachcheri,
Batticaloa, July 26, 1954.

M. STVANATHAN,
Assistant Government Agent.

(Please quote my reference No. in all correspondence in this connection.)

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/ED/1/53/J/E/333/53.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for the construction of Ku/Maningamuwa Government S. M. School:—

Description of the land to be acquired:

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/E/333/53 of July 16, 1953, and published in the *Government Gazette* No. 10,575 of August 20, 1953.

An extent of 0 A. 3 R. 06.0 P. out of the land called Pitakotuwehena, situated in Maningamuwa Village, Udapela Medalassa Korale, Dambadeni Hatpattuwa in Kurunegala District, and surveyed and more particularly described as lots 1 and 2 in P P A 1,338.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kurunegala Kachcheri, on September 3, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 26, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claim should be produced before me at the time of inquiry.

Persons who do not send in written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

The Kachcheri,
Kurunegala, July 20, 1954.

SAM H SILVA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/LLD/2543/LM. 5503.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary Plan No A 777. Village—Humbaswalana and Morawatta

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
2	Wewala	Coconut garden 40 years, contains 1 coconut tree, 3 arecanut trees 6 years and part of an irrigation channel	Wahumpurage Sugathan of Humbaswalana, Ruwanwella	0 0 5
4	Wewalakumbura	Paddy field ..	Wahumpurage Davith, Wahumpurage Jemis, Wahumpurage Juwanis, all of Humbaswalana, Ruwanwella	0 0 7
Total				0 0 12

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ruwanwella Old Rest House on September 24, 1954, at 9 00 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 17, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before September 17, 1954. The claims of persons who have not notified to me of such claim in writing within the period prescribed will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, July 16, 1954.

M G V P. W SAMARASINGHE
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

No. OM 252 G. A. S No. LE/LL 957
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a. m. on September 11, 1954, at the Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
 for Land Commissioner.

Particulars of Land to be dealt with		
Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1047	Diyangu Kankanange Ariyawathie de Silva	10 3 18

Land Redemption Notices

No. LA /3470/J/54/L/215.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 16, 1954.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,324. Village—Dummalakotuwa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ambagahawatta Kahatagahawatta <i>alias</i> Gorakagahawatta	Coconut garden, 30-50 years	Don Aloysius Jayakody, "Mill House", Dankotuwa	0 0 23
2	Do.	do.	do.	0 0 21
3	Do.	do.	do.	0 0 22
4	Do.	do.	do.	1 0 12
5	Do.	do.	do.	0 3 13
Total				2 1 11

LD—B. 49/50.

LA 3461/J 54/L 118.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on September 3, 1954, at 10 a.m., and

(b) notify to me in writing on or before August 26, 1954, the nature of his interest in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

July 21, 1954.

P. KASILINGAM,
 Additional Assistant Government Agent
 of the Puttalam and Chilaw Districts.

Schedule

Supplement No. 1 to final village plan No. 224. Village—Meda Dambuwa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
19	Wanamiagara	Coconut garden 35 to 40 years	A. W. Corea, J.P.U.M., Proctor and Notary, Chilaw	1 0 29
20	Do.	Coconut garden contains 2 coconut trees 35 years	do.	0 0 4
Total				1 0 33

Preliminary plan No. A 1,318 Village—Punchi Vilattawa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Wanamiagara	Coconut garden, contains 1 coconut tree 35 years	A. W. Corea, J.P. U.M., Proctor and Notary, Chilaw	0 0 8
2	Do.	Coconut garden, contains 2 coconut trees 35 years	do.	0 0 2
Total				0 0 10

L. D.—B 49/50

No LA/LRO/54/94/LRO/APL. 5665/J54, L231

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
91	Thalāhtiyagonna Estate	Coconut estate 2-30 years	M. P. Silva, Horampolla Mills, Mmuwangoda	1	0	13
92	Do	Coconut estate 2-45 years	do.	5	1	10
93	Do.	do.	do.	8	2	19
93½	Do.	Paddy field	do.	0	0	31
94	Do.	Coconut estate 1-10 years	do.	0	0	3
95	Do.	Coconut estate 30-45 years	do.	0	2	2
96	Do.	Coconut estate 30-45 years, contains brick and thatched copra kiln and a mud thatched house	do.	10	1	4
97	Do.	Coconut estate 30-45 years contains 2 earth wells	do.	5	0	2
98	Do.	Coconut estate 30-45 years	do.	0	2	23
99	Do.	Coconut estate 30-45 years contains an earth well	do.	11	1	7
100	Do.	Coconut estate 30-45 years contains a masonry thatched house and an earth well	do.	11	0	29
101	Do.	Coconut estate 30-45 years contains a mud thatched house	do.	11	1	7
102	Do.	Coconut estate 30-45 years	do.	11	1	7
				Total ..	76	2 37

F. V. P. 444

102	Thalāhtiyagonna Estate	Coconut estate 2-30 years	M. P. Silva, Horampolla Mills, Mmuwangoda	0	2	8
103	Do.	Coconut estate 2-20 years	do.	0	2	34
104	Do.	Coconut estate 2-45 years contains a mud thatched house	do.	5	3	37
105	Do.	Coconut estate 45 years	do.	2	1	6
106	Do.	do.	do.	1	0	3
				Total ..	10	2 8

L. D.—B. 49/50.

No LA/LRO/54/92/LRO/APL 5331/J 54, L 216

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, June 16, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hitinawatta Bamunutunpelakumbura	Coconut garden contains a temporary house, paddy field and rook	K. P. John Singho of Boyagane, Malpitiya and Mrs. W. H. Podmahatmaya, c/o W. B. Bogoda of Walakulpola, Malpitiya	1	3	14
2	Bamunutunpelakumbura	Paddy field	do.	0	0	10
				Total ..	1	3 24

E 4

L. D.—B. 49/50.

No LA/LRO/54/93/LRO/APL. 5616/J 54 L 230.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchu Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, June 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary Plan A 1,325. Village—Potuhera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Medawelakumbura	Paddy field	Mrs. E. M. Ukkuamma, c/o T. B. Tennekoon, Retired School Master, Potuhera	0 1 1
2	Do.	do.	do.	0 0 21
Total				0 1 22

L. D.—B. 49/50.

No LD/4787/LRO/APL/547—J 54 L 101

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on September 21, 1954, at 10 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate) on or before September 14, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount;
- (4) failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

Kandy, July 26, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No. A 2,060. Village—Delwalatenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Boraluwewatta	Garden contains coconut trees 5–20 years, arecanut trees 5–40 years, cocoa 60–70 years, rubber trees 30 years, jak trees 60–70 years, pepper creepers 60–70 years, kitul trees 3–20 years, rubber 30 years, contains 2 coconut trees 30 years, 3 cocoa trees 30 years, few tea bushes 30 years and chena contains 1 jak tree 50 years, 1 mango tree 25 years	U. M. H. Vel Vidane of Udagama, Hurikaduwa	3 2 39
2	Do.	Garden contains 3 coconut trees 5–50 years, cocoa trees 60–70 years, rubber trees 30 years, arecanut trees 5–50 years, 8 jak trees 20–60 years, 3 mango trees 8 years, pepper creepers 60–70 years, 2 breadfruit trees 3–20 years and kitul trees 3–20 years	do.	0 1 23
3	Do.	Garden contains cocoa trees 60–70 years, arecanut trees 5–40 years, rubber trees 30 years, kitul trees 20 years and 2 jak trees 70 years	do.	0 0 33
Total				4 1 15

Reference No. LD 3468—J 54 L 190—LRO/APL 3366.

(This reference should be quoted in all letters in this connection)

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M. Sivanathan, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on September 13, 1954, at 10 a.m., and
 - (b) notify to me in writing *in duplicate* on or before September 3, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

- (1) All documents in support of the claims should be produced before me at the time of inquiry on September 13, 1954.
 (2) Persons who fail to send in written claims to me on or before September 3, 1954, need not appear before me for the inquiry as I will not inquire into their oral claims in the absence of their written claims

The Kachcheri,
Batticaloa, July 19, 1954

M SIVANATHAN,
Assistant Government Agent,

Schedule

Preliminary Plan No. A. 1,133 Village—Koduvamadu in Eravur and Korala Pattus

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Periyavelikandam, formerly known as Periyaveli	Paddy field	Y. P. Mahesan and N. P. Manoharan o/o C S. Poopalaratnam, Proctor, S. C., Lady Manning Drive, Batticaloa	0 0 37
2	Do	do	do	0 1 1
3	Do	do.	do	0 1 30
4	Do.	do	do.	3 0 33
5	Do	do	do.	0 0 21
6	Do	do	do.	18 1 18
7	Do.	do	do.	0 0 23
Total ..				22 3 3

No. LA 3461/J54/L 118.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 3, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to final village plan No. 224. Village—Meda Dambuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
19	Wanimiagara	Coconut garden, 35 to 40 years	A. W. Corea, J. P. U. M., Proctor and Notary, Chilaw	1 0 29
20	Do.	Coconut garden contains 2 coconut trees 35 years	do.	0 0 4
Total ..				1 0 33

Preliminary plan No. A 1,318. Village—Punchi Vilattawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Wanamiagara	Coconut garden, contains 1 coconut tree 35 years	A. W. Corea, J.P.U.M., Proctor and Notary, Chilaw	0 0 8
2	Do.	Coconut garden, contains 2 coconut trees 35 years	do.	0 0 2
Total ..				0 0 10

L D —B 49/50

LA 3470/J/54/L/215.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamperam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on September 4, 1954, at 10.30 a.m.; and

(b) notify to me in writing on or before August 27, 1954, the nature of his interest in the land; the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

July 21, 1954.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahawatta, Kahatagahawatta alias Gorakagahawatta	Coconut garden, 30-50 years	Don Aloysius Jayakody, "Hill House", Dankotuwa	..	0	0 23
2	Do.	do.	do.	..	0	0 21
3	Do.	do.	do.	..	0	0 22
4	Do.	do.	do.	..	1	0 12
5	Do.	do.	do.	..	0	3 13
				Total	..	2 1 11

Miscellaneous Land Notices

No. L.J. 424.

No. L.J. 292.

NOTICE UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Rev. H. D. Paul and H. B. F. Wijesuriya—trustees of the Ceylon Pentecostal Mission—have applied for the lease of about one fourth acre of Crown land, from lot 148 in Sheet 7 in T. S. P. 42 situated within the Municipal limits, Nuwara Eliya District, for the construction of Church Assembly Hall and residence for the Vicar thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- Term: 99 years;
- Rent: Rs. 20 per annum;
- The lessees shall within two years from the commencement of the lease erect on the land a Church Assembly Hall and residence for the Vicar, to the satisfaction of the Assistant Government Agent, Nuwara Eliya;
- The lessees shall use the land as a site for the Church Assembly Hall and residence for the Vicar and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
Colombo, July 30, 1954.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Mampay Co-operative Agricultural Production and Sales Society, Mampay, has applied for the lease of lot K23 in P. P. 4,267, about 0A. 3R. 32.75P., in extent, situated in Mampay North, in the Division of the D. R. O., Vali West, Jaffna District, for the purpose of constructing an office and go-down thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others—

- Term: 10 years;
- Rent: Rs. 45.83 per annum;
- The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent office and go-down on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- The lessee shall use the land for a permanent office and go-down and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, July 30, 1954.

L.J. 428.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. Kathan Kanappen, Sinnathamby Sanagarapillai and Sinnathamby Kathiravelu of Thoddaveli—trustees of the Hindu temple near the 5th mile post of the Talaimannar-Mannar P. W. D. Road—have applied for the lease of a piece of Crown land, about 1/8 of an acre in extent, lying near the 5th mile post on the Talaimannar-Mannar P. W. D. road, Mannar Island Division, Mannar District, for the establishment of a Hindu temple thereon.

2. The land is bounded as follows—

- North: Crown Land;
East: Crown Land,
South: Land leased to V. Appapitchai;
West: Reservation for road, and is available. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others—

- Term: 30 years with an option for renewal for a further term of 30 years;
- Rent: Re. 1. per annum;
- The lessees shall use the land as a site for a Hindu Temple and for no other purpose;
- The lessees shall, within one year from the commencement of the lease, erect a Hindu Temple on the land to the entire satisfaction of the Assistant Government Agent, Mannar.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, July 30, 1954.

No. LS 2677.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Parish Priest of St. Anthony's Church, Bandarawela, has applied for the lease of a piece of Crown land, about 1/4 acre in extent—comprised of part of lot 49 and lot 50 in the Bandarawela Town—for use as a car park.

2. This plot of land, which is situated within the Urban limits of Bandarawela Town, adjoins the Church premises. A small portion of this land is already held by the Church on a temporary permit for use as a car park. The existing car park cannot be widened in any other direction. The land is available for the purpose. It is, therefore, proposed to lease this land for the purpose to the Bishop of Kandy, subject to the following conditions, amongst others—

- Term: 30 years;
- Rent: Rs. 6.25 per annum;
- The lessee shall use the land for a car park and for no other purpose;
- The lessee shall not carry out any excavations or other similar operations on the land except with the prior approval of, and in accordance with any directions issued by the Government Agent, Province of Uva;
- The lessee shall carry out all such soil conservation measures as the Government Agent, Province of Uva, may require.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.
Colombo, July 30, 1954.

LJ. 262

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. Y M Tikiri Banita, D M Ukku Banda, U D Manuel Appuhamy and E M Runbada — trustees of the Abhayaraja Vihara Sadaka Samitivu, Kagama Old—have applied for the lease of lot 67 in I S P P 5, 2A, 2R, 20P, in extent, situated in Kagama Old, Kalagam Palatha, Anuradhapura District, for the establishment of a Buddhist temple thereon

2 The land already contains two Shrine rooms, a Bana Maduwa and a temporary Awasa and is available. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Rent - Rs 6 75 per annum,
 - (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect a permanent Awasa (hereinafter referred to as temple), on the land to the satisfaction of the Government Agent, North-Central Province,
 - (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other reason;
 - (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be for a term of 99 years
3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, July 30, 1954

LEASE OF GRAND HOTEL—ANURADHAPURA

NOTICE is hereby given that the Government Agent of the North-Central Province (hereinafter referred to as the Government Agent), will receive tenders for the purchase of the lease of the buildings and premises commonly known as the Grand Hotel, Anuradhapura, but excluding the building to the south-west of the main building commonly known as the Anneve (subject to the conditions specified below) for a term of five years commencing from October 1, 1954.

Conditions

1 The tenders, which must be in sealed envelopes superscribed "Tenders for the lease of the Grand Hotel, Anuradhapura", on the left-hand corner of the top of the envelope, shall be in duplicate and will be received at the Anuradhapura Kachcheri until mid-day on August 25, 1954, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent by duly accredited agents that their tenders have been made in good faith

2. The tenders must be made upon forms which will be supplied upon application at the Anuradhapura Kachcheri. No tender will be considered unless it is made on the recognized form.

3. Tenderer shall deposit a sum of Rs. 200 at the Treasury, or at the Kachcheri and shall produce a receipt therefrom before any tender form is issued to him.

4 The upset rental shall be Rs 315 per mensem.

5. No tender will be considered unless the conditions set out above have been fulfilled

6. The person whose tender is accepted shall execute a lease within fourteen days of its being presented to him. In the event of his failure to do so, the Government Agent may cancel and confiscate any deposit paid by the tenderer

7. The proposed lease will contain the following conditions amongst others —

- (a) The lessee shall pay the monthly rent at the Anuradhapura Kachcheri on or before the 10th day of each month.
- (b) The lessee shall pay all rates and taxes whatsoever payable in respect of the land and of all improvements thereto
- (c) The lessee shall at all times during the said term at its own cost and expense keep the said land and all buildings and all additions thereto in a sanitary condition and in good repair to the satisfaction of the Government Agent.
- (d) The lessee shall during the said term use the land and buildings thereon for the purpose of carrying on business as a first class Hotel and provide proper and sufficient accommodation for travellers and other guests at the said hotel and for the purpose shall obtain all such licences as are now required or which may at any time hereafter be required to enable the lessee to sell spirituous liquors or other alcoholic drinks at the said hotel in such manner as may be necessary for the purposes of such business and shall also during the said term conform to the requirements for any statutory modifications or alterations of the liquor laws now

obtaining and duly and promptly pay all sums and do all such acts as may be necessary to obtain the privilege of selling liquors as aforesaid

- (e) The lessee shall attend to all repairs and be responsible for the maintenance of the buildings.
- (f) The lessee shall supply at its own expense all electric fittings, furniture, linen, cutlery, crockery and glasses to be used in the premises and keep the same in good order to the satisfaction of the Government Agent
- (g) The lessee shall reserve for the use of His Excellency the Governor-General and Suite, free of charge, such accommodation as may at any time be required.
- (h) The lessee shall not without the prior consent of the Land Commissioner, obtained in writing, sublet, assign, mortgage or otherwise dispose of or deal with its interest in this lease and every such sub-lease, assignment, mortgage or other disposition without such consent shall be absolutely void.
- (i) The lessee shall within one month from the date of signing the lease at its own cost and expense insure with an Insurance Company approved by the Lessor or by the Land Commissioner for and on behalf of the lessee the premises hereby demised against destruction by fire and shall during the term of this lease keep alive the said insurance.
- (j) The lessee shall not demolish or cause to be demolished any of the buildings on the land or portions of the said buildings nor make any structural alterations whatsoever except with the prior written authority of the Government Agent and on such terms as regards compensation as may be approved by the Government Agent
- (k) The lessee shall not cut or remove any trees or ornamental shrubs or plants standing within the said land without permission in writing from the said Government Agent first had and obtained
- (l) The lessee shall permit the Archaeological Commissioner to carry out excavations in the land if and when the Archaeological Commissioner deems it necessary.
- (m) The lessee shall pay to the Government Agent a sum of Rupees one thousand (Rs. 1,000) before the execution of these Presents as security for the due fulfilment of the conditions and covenants on its part which said sum of money is hereby mortgaged and hypothecated for the said purpose to and with Her Majesty the Queen, Her Heirs and Successors. If the lessee contravenes any of the conditions of this lease, it shall be competent for the Government Agent to forfeit the whole or any portion of this security. The lessee shall be entitled at the termination of this lease to any balance of this security
- (n) If the lessee at any time shall (a) become bankrupt or compound with its creditors, or (b) permit the land or its interests therein to be sold in execution of a decree against it, this lease shall forthwith terminate and the lessor may thereon enter upon the land which shall forthwith revert to the Crown.
- (o) If any rent, either in whole or in part due under this lease shall be in arrears for a period of 90 days after it has become due (whether legally demanded or not) this lease may be terminated forthwith under the provisions of part X of the Crown Lands Ordinance, No 8 of 1947, and the lessor may enter upon the land and repossess and enjoy the same
- (p) If the land is (a) not used for purpose specified in clause 4 of this schedule, or (b) has ceased to be used for such purpose or (c) has been applied to any purpose other than that specified in clause 4 of this schedule or (d) if there has been any failure on the part of the lessee to comply with any conditions or to observe any covenants of this lease the lessor hereby reserves the right to terminate this lease and the land together with the buildings and all plantations and improvements shall thereupon revert to and become the absolute property of the Crown.
- (q) At the expiration or earlier termination under clause n, o, or p of this lease the lessee shall surrender the land together with all buildings thereon and all additions, improvements and fixtures thereto in good repair and conditions (due allowance being made for fair wear and tear)
- (r) The lessee shall not be entitled on such surrender as aforesaid to any payment of compensation for any improvements whatsoever effected to the land or buildings or on any other account whatsoever.
- (s) The Lessor reserves the right to prescribe if occasion demands, a maximum scale of charges which the lessee may require occupants of the Hotel to pay.

8 The Government Agent reserves the right to reject any or all the tenders

9. For any further information regarding the notice application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, July 24, 1954.

H. C. GOONEWARDENA,
Government Agent.

RESTORATION OF VILLAGE TANKS BY PRIVATE ENTERPRISE

THE following tank situated in the Polonnaruwa District is available for restoration by private persons (individuals or companies) with adequate financial resources. This tank has been investigated by the Department of Irrigation and the estimated cost of restoration and the approximate area to be benefited are appended below.—

(i) Bellanwalakulam—

- (a) Situated in the D. R. O's division of Tamankaduwa—Proceed along the Batticaloa—Polonnaruwa road up to the 47½ Milepost. Turn left and proceed seven miles along a jungle tract to bund of tank.
- (b) Approximate irrigable area—50 acres.
- (c) Estimated cost of the Scheme inclusive of irrigation facilities—tank, bund, spill sluice access road, &c., Rs 35,000.
(The cost of land development and other ancillary services such as housing, &c., is not included in this estimate)

2. The restoration work and the provision of irrigation channels should be in accordance with approved specifications. The entire cost of this work and of the development of the land should be borne by person undertaking the work.

3. Persons who are authorized to execute the work will be offered a long term lease of the area that can be cultivated in paddy together with an adequate extent of highland.

4. Applications from persons who are prepared to take up the restoration of this tank should be made to the Assistant Government Agent, Polonnaruwa, on or before September 15, 1954. Any further information can be had from him.

Land Commissioner's Office,
P. O. Box 500,
Secretariat,
Colombo, July 26, 1954.

M RAJENDRA,
Land Commissioner.

ඉඩම්

ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල් කිරීමේ දන්වීම නො. 2,993 (කැගලේ)

මීට යාකර තිබෙන උපලෝඛනයෙහි විස්තරවෙන් ඉඩම කිසිවක් හෝ ඒ ඉඩමට යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954 ට් පුලි මස 30 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1954 ට් පුලි මස 18 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල් කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

** "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙසත් සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිර්ධාරිතූමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තූමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවරය අඩංගු උප ලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යොමාත් දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරයකට අයිතිකම් කීය සිටිම උවමනා නොවේ.

උපලෝඛනය

සබරගමු දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කයේ අවුළුමහේ සහ පනාවල් කෝරළවල පිහිටි බස්නාහිර අවුළුමහේ කෝරළේ - දඹලල ඉහළ - යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියළුම බිම්කවර, එනම් -

උතුරට නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 15 දරන බිම් කවරය, නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 14 දරන බිම්කවරය

නැගෙනහිරට : එළවන ගමේ නො. 6 දරන බිම්කවරය, මාගම්මන ගමේ සිහිටි හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 83,867, හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 96,955, හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 85,570, හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 85,572, හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 85,578, හඳුමුණකන්දේ මුකලාන-පිඬුරු කඩදසිය නො. 88,869, ගල්ලෙන්තවත්ත (නො. 8,697 දරන මුල් සිතියමේ නො. 8 499 දරන බිම්කවරය),

දකුණට අවුළුමහේ ගමේ ගලපල්ලේහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,246 දරන බිම්කවරය) කැලැගම ගමේ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 13 සහ 12 දරන බිම්කවර, කැලැගම ගමේ පුටුන්දෙලහේනගම, බබරුන්කාගහේනගම; සහ;

බස්නාහිරට : හඳුමුණකන්ද (නො. 64 දරන මුල් සිතියමේ නො. 1,226 දරන බිම්කවරය), නො. 8,697 දරන මුල් සිතියමේ නො. 7,073 සි දරන බිම්කවරය, හඳුමුණකන්ද, නින්දහේන ආ.උ. දඹලල ආභ්වේ-පිඬුරු කඩදසිය නො. 354,465, නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 10 සහ 9 දරන බිම්කවර, අට්ටගෙදරවත්ත (නො. 64 දරන මුල් සිතියමේ නො. 1,229 දරන බිම්කවරය), නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 8 දරන බිම්කවරය, අට්ටගෙදර වත්ත, නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 18 දරන බිම්කවරය, නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 17 දරන බිම්කවරය, නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 16 දරන බිම්කවරය

මුල් සිතියම නො. 3,361

බිම්කවරය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප
11	ඉහළ කොටුවේවත්ත	7 0 8
91	හඳුමුණකන්ද	0 1 22
92	එම (අඩිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
93	එම	0 2 16
94	එම (අඩිපාර සහ ඉතුරු කරපු බිම)	0 1 5
95	එම	1 0 18
96	එම	0 1 4

බිම්කවරය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප
97	හඳුමුණකන්ද, එළවන ගමේ ඉතුරු කරපු ප්‍රදේශය	134 2 36
...
මුළු ගණන		144 1 38

(කැගලේ නි. නි. 2-1954)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල් කිරීමේ දන්වීම නො. 2,994 (කැගලේ)

මීට යාකර තිබෙන උපලෝඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954 ට් පුලි මස 30 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1954 ට් පුලි මස 18 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. ඩී. ජයසූරිය,
නිරවුල් කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

** "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිර්ධාරිතූමාගෙන්ද එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තූමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම්, ඒ ඉඩමට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවරය අඩංගු උප ලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යොමාත් දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරයකට අයිතිකම් කීය සිටිම උවමනා නොවේ.

උපලෝඛනය

සබරගමු දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කයේ අවුළුමහේ සහ පනාවල් කෝරළවල පිහිටි බස්නාහිර අවුළුමහේ කෝරළේ අවුළුමහේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන බිම්කවරය, එනම් -

උතුරට : කැලැගම ගමේ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 12 දරන බිම්කවරය, දඹලල ඉහළ යන ගමේ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 97 දරන බිම්කවරය, කළුදියවල දෙල,

නැගෙනහිරට : ගලපල්ලේහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,246 දරන බිම්කවරය), තිත්තඅත්තගලපල්ලේහේන, කුරුවහවහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,246 දරන බිම්කවරය), කුරුවහවහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,251 1/2 දරන බිම්කවරය), දකුණට : කුරුවහවහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,251 1/2 දරන බිම්කවරය),

බස්නාහිරට නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 14 දරන බිම් කවරය, දෙමලුවෙහේන, දෙමලුවෙහේන (නො. 66 දරන මුල් සිතියමේ නො. 1,251 1/2 දරන බිම්කවරය), කැලැගම ගමේ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 65, 64 - සහ 15 දරන බිම් කවර

මුල් සිතියම නො. 3,361

බිම්කවරය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප
13	පුටුකන්ද වලින් හිඳේ මුකලාන නොහොත් එළවන ගමේ ඉතුරු කරපු ප්‍රදේශය	41 1 18

(කැගලේ නි. නි. 3-1954)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යාවයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,995 (කැ.ගේ.ල)

මීට යාකර තිබෙන උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෪ ප්‍රලි මස 30වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නො කළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම්නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1954෪ ප්‍රති මස 18වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. වි ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන් ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩපිටි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්කන් දැන්වීම යටතේ විභාග කරනු නො ලැබේ. එබඳු කිසිම බිම්කඩපිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නො වේ.

උපලෙඛනය

සබරගමු දිසාවේ කැ.ගේ.ල දිස්ත්‍රික්කයේ අවුළුගම සහ පනාවල් කෝරළුවල පිහිටි බස්නාහිර අවුළුගම කෝරළේ එළුවාන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩපිටි, එනම් —

I කොටස

උතුරට තුරුපෙත්ත ගමේ මායිම, කැන්තපිටිගේන, පුවක්අරමේ හේන, මළ දෙල,

තැගෙනහිරට: තුන්තිරිපිටියගේන (නො. 8,697, දරන මුල් සිතියමේ, අනා. 7,073 ඒ දරන බිම්කඩපිටිය);

දකුණට මළ දෙල, නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 2, 6 සහ 5 දරන බිම්කඩපිටි, අභිපාර;

බස්නාහිරට තුරුපෙත්ත ගමේ නො. ඒ 140 දරන මුල් සිතියමේ නො. 14 දරන බිම්කඩපිටිය.

මුල් සිතියම නො. 3,361

බිම්කඩපිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ ප
1	එළුවාන ගමේ ඉතුරු කරපු ප්‍රදේශය නොහොත් කැකුණඅතුලේ මුකලාන, කොහිලගොල්ලේ හේන, කැකුණඅතුලේ හේන	13 2 29
4	කිතුල්කොටුවේ හේන නොහොත් එළුවාන ගමේ ඉතුරු කරපු ප්‍රදේශය	3 3 19
මුළු ගණන ..		17 2 8

II කොටස

උතුරට: අභිපාර, නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 5 සහ 4 දරන බිම්කඩපිටි;

තැගෙනහිරට: නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 2 දරන බිම් කඩපිටි;

දකුණට: මාගම්මන ගමේ මායිම;

බස්නාහිරට: දඹගල ඉහළ ගමේ මායිම.

මුල් සිතියම නො. 3,361

බිම්කඩපිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
6	කැකුණඅතුලේ මුකලාන නොහොත් එළුවාන ගමේ ඉතුරු කරපු ප්‍රදේශය	3 2 25

(කැ.ගේ.ල. කි. නි. 4-1954.)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යාවයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,996 (කැ.ගේ.ල)

මීට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954෪ ප්‍රලි මස 30වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නො කළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1954෪ ප්‍රති මස 18වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දීය

ආර්. වි. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන් ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩපිටි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්කන් දැන්වීම යටතේ විභාග කරනු නො ලැබේ. එබඳු කිසිම බිම්කඩපිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නො වේ.

උපලෙඛනය

සබරගමු දිසාවේ කැ.ගේ.ල දිස්ත්‍රික්කයේ අවුළුගම සහ පනාවල් කෝරළුවල පිහිටි බස්නාහිර අවුළුගම කෝරළේ කැලෑගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩපිටි, එනම් —

I කොටස

උතුරට නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 97 දරන බිම් කඩපිටිය (දඹගල ඉහළ ගමේ මායිම),

තැගෙනහිරට: දඹගල ඉහළ ගමේ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 97 දරන බිම්කඩපිටිය, නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 13 දරන බිම්කඩපිටිය (අවුළුගම ගමේ මායිම),

දකුණට: නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 64 සහ 51 දරන බිම්කඩපිටි,

බස්නාහිරට පුවක්දෙල නොහොත් කැලෑගම ඇල

මුල් සිතියම නො. 3,361

බිම්කඩපිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ ප
12	පුවක්දෙලහේන්ගේගම	7 0 31
15	ගල්ලොහාව හැරැස්සහේන නොහොත් වලි මංගියේ මුකලාන	5 1 2
මුළු ගණන ..		12 1 33

II කොටස

උතුරට: නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 90 දරන බිම් කඩපිටිය, හීන්ඇල, නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 90 සහ 80 දරන බිම්කඩපිටි;

තැගෙනහිරට: නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 80 දරන බිම්කඩපිටිය;

දකුණට: කවුහේන (නො. 60 දරන මුල් සිතියමේ නො. 1,186 දරන බිම්කඩපිටිය), (දෙබෑගම ගමේ මායිම),

බස්නාහිරට: නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 83, 88 සහ 90 දරන බිම්කඩපිටි, මළදෙල.

මුල් සිතියම නො. 3,361

බිම්කඩපිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
82	—අභිපාරට ඉතුරු කරපු බිම (පවුපාර වෙනුවට ඉතුරු කරපු බිම)	0 1 20

III කොටස

උතුරට නො 3,651 දරන මුල් සිතියමේ නො 8 සහ 6 දරන බිම් කඩපි (පහළ දසිගල ගමේ මාසිමී);

නැගෙනහිරට. නො. 3,361 දරන මුල් සිතියමේ නො 23, 24 සහ 25 දරන බිම්කඩපි;

දකුණට නො 3,361 දරන මුල් සිතියමේ නො 27 දරන බිම් කඩපි;

බස්නාහිරට කපුආලේ ආණ්ඩුව (පිඬුරු කඩදසිය නො. 388,800), (සලගම ගමේ මාසිමී).

මුල් සිතියම නො 3,361

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප
98	—යාම ඊමට වෙන්කරපු බිම	0 0 4
99	ඉත්තවලගේනේවත්ත	1 2 6
100	එම	1 2 0
101	එම	1 1 25
102	එම	1 1 34
103	එම	1 2 11
104	—යාම ඊමට වෙන්කරපු බිම	0 1 22
105	ඉත්තවලගේනේවත්ත	1 2 3
106	ඉත්තවලගේනමුකලාන	1 2 4
මුළු ගණන්		10 3 29

IV කොටස

උතුරට. (පහළ දසිගල ගමේ) නො 245,029 දරන පිඬුරු කඩදසිය සහ නො 366,821 දරන පිඬුරු කඩදසිය, (ඉහළ දසිගල ගමේ) නො 3,652 දරන මුල් සිතියමේ නො. 1 දරන බිම්කඩපිය සහ නො. 3,361 දරන මුල් සිතියමේ නො. 7 දරන බිම්කඩපිය,

නැගෙනහිරට පුවක්දෙල නොගොත් කැලගම ඇල,

දකුණට නො. 376,253 දරන පිඬුරු කඩදසිය, නාගොල්ල ඇල නොගොත් බබරුක්කැණේන ඇල, නො 374,358 දරන පිඬුරු කඩදසිය, නො 374,344 දරන පිඬුරු කඩදසිය, නො 388,177 දරන පිඬුරු කඩදසිය, නො 236,049 දරන පිඬුරු කඩදසිය;

බස්නාහිරට. නො. 383,176 දරන පිඬුරු කඩදසිය, නො. 388,800 දරන පිඬුරු කඩදසිය, යටවලදෙකිය ඇල, නො 374,348 දරන පිඬුරු කඩදසිය, ඇල්ලපොල ඇල, නො 374,347 දරන පිඬුරු කඩදසිය, ඉතවලගේන

මුල් සිතියම නො. ඒ 390

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
1	ඊතවලගේන නොගොත් බබරුක්කැණේනිය	5 1 30
2	යටවලදෙකිය	0 0 15
3	යටවලදෙකියගේන (ඇල්ලපොල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39
4	නාගොල්ලමුකලාන	2 0 2
5	යටවලදෙකිය නොගොත් නාගොල්ලමුකලාන (යාම ඊමට තිබෙන මාසියට ඉතුරු කරපු බිම)	0 0 12
6	බබරුක්කැණේනිය	1 2 36
7	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 38
8	එම	1 0 11
9	එම	0 3 6
10	නාගොල්ලමුකලාන නොගොත් පුවක්දෙලේ හේනිය	40 2 8
11	බබරුක්කැණේන, බබරුක්කැණේනිය, ඉතවල ගේන, නාගොල්ලමුකලාන	60 2 8
12	නාගොල්ලමුකලාන	3 1 10
13	එම (යාම ඊමට තිබෙන මාසියට ඉතුරු කරපු බිම)	0 2 6
14	නාගොල්ලමුකලාන	1 3 2
15	බබරුක්කැණේනිය, නාගොල්ලමුකලාන	6 3 28
16	බබරුක්කැණේනිය නොගොත් නාගොල්ල මුකලාන (යටවලදෙකිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 34
17	බබරුක්කැණේනිය	0 0 5
මුළු ගණන්		126 2 10

(කැලේල නි ක්‍රි. 5—1954.)

නිරවුල්කිරීමේ නිර්දාහිත් විසින් ඉඩම් අලෙවිකිරීම

නො. 14,531 නි. ක්—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්දාහිත විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1954 ටේ භූප්තූමච්ච මස 28 වෙනි අඟහරුවාද පෙරවරු 9ට අවිභ්සාවේලේ තානායමේදී වෙන්දේසිකර විකුණනට හෝ බේරුම් කර දෙන්නට නොගොත් වෙන අන්දමකින් තීන්දු කරනට යෙදෙනවා ඇත.

සබරගමු දිසාවේ කැලපු දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර අවුලගම කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 38ක්

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො 530 ගම—මාගල

කැබැල්ල : 718.

ඉඩමේ නම හිරිපොලේවත්ත

විස්තර. වත්ත

අයිතිකම් කියන්නෝ වන්නකුරුලාගේ පුංචිමහත්මිය, පතිරත් නැගැලගේ මොහොවටියාමි, පිල්ලේවත්ත ගමරුලාගේ සිරිවඩිනානාමි

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 18

කැබැල්ල : 1264.

ඉඩමේ නම දුම්මලගාවත්ත

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නා උරවතාවේ ගමරුලාගේ මොහොවටියාමි

ප්‍රමාණය. අ. 0, රු. 2, ප 13

කැබැල්ල : 1265.

ඉඩමේ නම: බබරගලයටවත්ත

විස්තර. වත්ත

අයිතිකම් කියන්නෝ පියසිංහ ආරච්චිල්ලාගේ අබේපාල, අධිකාර විහාරමලාගේ රංමැණිකා, පියසිංහ ආරච්චිල්ලාගේ බේබිනේනා

ප්‍රමාණය: අ 4, රු 2, ප 37

කැබැල්ල : 1268.

ඉඩමේ නම කවුකැලේගාවත්ත.

විස්තර පොල්වත්ත

අයිතිකම් කියන්නා මාගල පදිංචි සෙනෙවිරත්න මුදියන්සෙලාගේ මුදියන්සෙ.

ප්‍රමාණය අ 1, රු. 2, ප. 9.

කැබැල්ල : 1270.

ඉඩමේ නම බුටුගොවගේන

විස්තර. වත්ත

අයිතිකම් කියන්නෝ අධිකාර විහාරමලාගේ බිංගිරි මහත්මිය, අධිකාර විහාරමලාගේ අප්පුහාමි

ප්‍රමාණය අ 1, රු 1, ප 1.

කැබැල්ල : 1272.

ඉඩමේ නම බබරගලයටවත්ත.

විස්තර පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ: අධිකාර විහාරමලාගේ අවුසදහාමි, අධිකාර විහාරමලාගේ ලොකුඅවුසදහාමි

ප්‍රමාණය: අ 4, රු 0, ප 23.

කැබැල්ල : 1274.

ඉඩමේ නම පාළුවත්ත.

විස්තර. වත්ත

අයිතිකම් කියන්නෝ තිස්මාරගමරුලාගේ ලොකු මැණිකා, අධිකාර විහාරමලාගේ නාවතිහාමි, තිස්මාරගමරුලාගේ අප්පුහාමි, වන්නකුරුලාගේ පුංචිමහත්මිය.

ප්‍රමාණය: අ. 6, රු. 3, ප 11

කැබැල්ල : 1277.

ඉඩමේ නම: නයිගලේවත්ත

විස්තර. වත්ත.

අයිතිකම් කියන්නෝ. අධිකාර විහාරමලාගේ බිංගිරි මහත්මිය, අධිකාර විහාරමලාගේ වස්තුහාමි, අධිකාර විහාරමලාගේ සින්නප්පු.

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 36

කැබැල්ල : 945.

ඉඩමේ නම: ගලිපිටගලගාවගේන.

විස්තර: ගේන

අයිතිකම් කියන්නා පනාවල් කෝරළේ ඉඹුල්පිටියේ පදිංචි කඩවතරුලාගේ මුදලියාමි

ප්‍රමාණය අ. 1, රු 2, ප. 11.

කැබැල්ල : 799.
 ඉඩමේ නම : නයිගලේවත්ත
 විස්තර : හෝ, රබර් සහ පොල්
 අයිතිකම් කියත්තා : අධිකාරි විතාරමලාගේ සින්නප්පු.
 ප්‍රමාණය අ 0, රු. 1, ප 35.

කැබැල්ල : 840.
 ඉඩමේ නම : කළුබැදිකෝවගාවගේන.
 විස්තර : හේන
 අයිතිකම් කියත්තා : හපු ආරච්චිගේ මැණික් එතනා.
 ප්‍රමාණය අ 1, රු 0, ප. 7

කැබැල්ල : 841.
 ඉඩමේ නම : කළුබැදිකෝවගාවගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : හපු ආරච්චිගේ රං මැණිකා
 ප්‍රමාණය : අ. 1, රු 0, ප, 7.

කැබැල්ල : 844.
 ඉඩමේ නම : කළුබැදිකෝවගාවගේන
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : හපු ආරච්චි විදනෙලාගේ සිංගිපි මහත්මයා
 ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප. 2

කැබැල්ල : 845.
 ඉඩමේ නම : කළුබැදිකෝවගාවගේන, අළුබෝකුන්න
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : අධිකාරි විතාරමලාගේ සිරිවඩිනගාමි, හිටපු ආරච්චි
 ප්‍රමාණය : අ. 2, රු. 0, ප. 10

කැබැල්ල : 846.
 ඉඩමේ නම : කළුවෙලකුලේ මූකලාන.
 විස්තර : කැලාව.
 අයිතිකම් කියත්තා : අධිකාරි විතාරමලාගේ පුංචි මහත්මයා
 ප්‍රමාණය අ 0, රු. 3, ප 3.

කැබැල්ල : 847.
 ඉඩමේ නම : කළුවෙලකුලේ මූකලාන
 විස්තර : කැලාව.
 අයිතිකම් කියත්තා : අධිකාරි විතාරමලාගේ රතු අප්පු.
 ප්‍රමාණය : අ. 0, රු 2, ප. 5.

කැබැල්ල : 923.
 ඉඩමේ නම දුම්මලේගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : තලගහ ආරච්චිල්ලාගේ රතු අප්පු
 ප්‍රමාණය : අ. 2, රු. 0, ප. 25.

කැබැල්ල : 946.
 ඉඩමේ නම : ගලපිටගලාවගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තෝ : කඩවතරාලාගේ වස්තුගාමි, පනාවල් කෝරළේ ඉබුල්පිටිගේ පදිංචි කඩවතරාලාගේ මොහොට්ටිගාමි.
 ප්‍රමාණය : අ. 1, රු. 2, ප. 10

කැබැල්ල : 947.
 ඉඩමේ නම : ගලපිටගලාවගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තෝ : අංක 946 දරන බිම්කව්ටියෙහි සදහන් අයිතිකම් කියා සිටින්නෝ.
 ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 37.

කැබැල්ල : 971.
 ඉඩමේ නම : උනපදුරෙගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : වන්නකුරාලාගේ පුංචිමහත්මයා.
 ප්‍රමාණය අ. 2, රු. 1, ප. 1.

කැබැල්ල : 999.
 ඉඩමේ නම : දෙමටගහතැන්න, කන්දගලයටගේන

විස්තර හේන
 අයිතිකම් කියත්තා : හපුආරච්චිගේ රං මැණිකා.
 ප්‍රමාණය : අ. 5, රු 0, ප 4.

කැබැල්ල 1000.
 ඉඩමේ නම. දෙමටගහතැන්න කන්දගලයටගේන.
 විස්තර හේන
 අයිතිකම් කියත්තා : අංක 999 දරන බිම්කව්ටියෙහි සදහන් අයිති කම් කියා සිටින්නා
 ප්‍රමාණය : අ 4, රු 3, ප 29

කැබැල්ල : 1014.
 ඉඩමේ නම : මැදහින්න දන්කන්දෙගේන
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තෝ : තිස්මාරගමරාලාගේ සිරිවඩිනගාමි, පි ජී. පුංචි එතනා, අප්පුගාමි, පුංචිමැණිකා, පුංචිගාමි, පුංචි එතනා, රත් එතනා, සෝමවඩි.
 ප්‍රමාණය : අ 9, රු 0, ප 10.

කැබැල්ල : 395.
 ඉඩමේ නම ගල්ලෙනගාවගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : තිස්මාරගමරාලාගේ සිරිවඩිනගාමි
 ප්‍රමාණය : අ. 0, රු 3, ප. 17.

කැබැල්ල : 717.
 ඉඩමේ නම : හිරිපොලේගලාවගේන.
 විස්තර : පොල්වත්ත
 අයිතිකම් කියත්තෝ : වන්නකුරාලාගේ පුංචිමහත්මයා, පති රත්තලාගේ මොහොට්ටිගාමි.
 ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 36.

කැබැල්ල : 1076.
 ඉඩමේ නම : ගුලවෙලගලඳවගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : පරකඩුව පත්ඹෙපිගේ පදිංචි අඹගහකන්ද ගමරාලාගේ හිත්තාමි
 ප්‍රමාණය : අ 3, රු. 2, ප. 7.

කැබැල්ල : 1079.
 ඉඩමේ නම ගුලවෙලගලඳවගේන.
 විස්තර : හේන
 අයිතිකම් කියත්තා : අංක 1,076 දරන බිම්කව්ටියෙහි සදහන් අයිතිකම් කියත්තා
 ප්‍රමාණය අ. 3, රු 2, ප 21.

කැබැල්ල : 1161.
 ඉඩමේ නම : මිනුවන්දෙනියගේන
 විස්තර : හේන
 අයිතිකම් කියත්තෝ : ගලගෙදර මිණිගමුව හියදෙලවල්පොල පදිංචි අඹගහකන්දෙගෙදර එමොහෝනා, සවියන්තොට පදිංචි අඹගහ කන්දෙගෙදර විලියම් සිකෙකුකු, කැගලු දිස්ත්‍රික්කයේ කනන්දවත්තෝ පදිංචි අඹගහකන්දෙගෙදර හොන්දිපික් සිකෙකුකු.
 ප්‍රමාණය අ 2, රු. 0, ප. 1

කැබැල්ල : 1213
 ඉඩමේ නම : ගලඳවගේන
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : හපුආරච්චිගේ හේරගාමි.
 ප්‍රමාණය : අ. 1, රු. 1, ප 27.

කැබැල්ල : 1253.
 ඉඩමේ නම : හපුගහදෙනිය වෘතීලනෝගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : හිංතොට පදිංචි ඇල්. ඒ. ගොඩකන්ද.
 ප්‍රමාණය අ 30, රු. 0, ප 1.

කැබැල්ල : 1279.
 ඉඩමේ නම දුම්මලෙගේන.
 විස්තර : හේන.
 අයිතිකම් කියත්තා : යට්ටල පදිංචි නාවල ගමරාලාගේ සිරිවඩින ගාමි.
 ප්‍රමාණය අ 0, රු. 2, ප 30

කැබැල්ල 1280

ඉඩමේ නම අදාළවන්නා වූ විස්තර හෝ

අයිතිකම් කියන්නේ හපුආරච්චි විදුනලාගේ සුගතදාස, හපු ආරච්චි විදුනලාගේ බමිදාස, හපුආරච්චි විදුනලාගේ පියදාස, හපු ආරච්චි විදුනලාගේ දාසවතී

ප්‍රමාණය අ 7, රූ 0, ප 34

කැබැල්ල 1283.

ඉඩමේ නම ගලපල්ලේහේන විස්තර හේන

අයිතිකම් කියන්නේ මාගල පදිංචි දේවානන්ද සභවරයන් වහන්සේ කොලාලේන වඩියරාලාගේ සිත්තප්පු හෝ කළුගම්මන මුරුගානන් පදිංචි මැණික් එනනා ඇතුළු ඔහුගේ උරුමක්කාරයෝ, කළුගම්මන පදිංචි දික්ඇල්ලේනදේ යද්දෙහිරාලාගේ සිත්තප්පු ප්‍රමාණය අ 3, රූ 0, ප 27.

කැබැල්ල 1286.

ඉඩමේ නම ගම්මසමේහේන විස්තර හේන

අයිතිකම් කියන්නේ අංක 1,014 දරන බිම්කවචියෙහි සදහන් අයිතිකම්කියා සිටින්නේ

ප්‍රමාණය අ 2, රූ 2, ප 14

කැබැල්ල 1288.

ඉඩමේ නම ගලඋඩහේන විස්තර හේන

අයිතිකම් කියන්නේ හපුආරච්චි විදුනලාගේ සිරිවඩිනගාමි, හපු ආරච්චිහේන සේරගාමි

ප්‍රමාණය අ 0, රූ 2, ප 18

කැබැල්ල 1,103.

ඉඩමේ නම විස්තර අභිපාර

අයිතිකම් කියන්නේ, මාගල පදිංචි හපුආරච්චිගේ වස්තුගාමි, මාගල පදිංචි ගමලවිතානන් යද්දෙහිරාලාගේ පුංචි මහත්මයා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 2

කැබැල්ල 1104

ඉඩමේ නම විස්තර අභිපාර

අයිතිකම් කියන්නේ: මුරුගානන් නාකන්රාලාගේ පේලිගේ අප්පුගාමි, මුරුගානන් නාකන්රාලාගේ ලොකු මැණිකා, මුරුගා නානන් නාකන්රාලාගේ පුංචි මැණිකා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 9.

කැබැල්ල 1105.

ඉඩමේ නම විස්තර අභිපාර

අයිතිකම් කියන්නා යද්දෙහිරාලාගේ අප්පුගාමි. ප්‍රමාණය අ 0, රූ 0, ප 5. තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් කොළඹ සර්වේච්චරි ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

ඊ කේ. ආර් අසරප්පා, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1954ක්වූ ජූලි මස 8 වැනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කායබලයේදීය.

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

ඇම්ප්/ඒඩී/ 2312/53.

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1950හෝ අංක 9 දරන ආඥාපනතේ 5 වැනි කොටසේ 1වෙනි උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් දන්වා සිටිමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි වැල්ලවත්තේ ගාලු පාරේ තක්සේරු අංක 295 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රූ. 0. ප 1.85 ක පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස, නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 11 දරන ඉඩම; දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ ගාලුපාර

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි වැල්ලවත්තේ 33 වැනි පවුමග තක්සේරු අංක 11, 15 සහ 21 යන ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 9.16 ක පමණ කොටසක් ඊට මායිම් —

උතුරට එම ඉඩම්වල ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 27 දරන ඉඩම; දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට ගාලුපාරේ අංක 245 දරන ඉඩම.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි වැල්ලවත්තේ 33වෙනි පවුමග තක්සේරු අංක 27 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 1.38 ක පමණ කොටසක්, ඊට මායිම්:—

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 29 දරන ඉඩම; දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 21 දරන ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි 33වෙනි පවුමග තක්සේරු අංක 29 සහ 33 දරන ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ. 0, රූ 0, ප 7.81 ක පමණ කොටස, ඊට මායිම්:—

උතුරට එම ඉඩම්වල ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 35 දරන ඉඩම, දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 27 දරන ඉඩම

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි 33වෙනි පවුමග තක්සේරු අංක 35 සහ 37 දරන ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ. 0, රූ 0, ප 7.88 ක පමණ කොටස, ඊට මායිම් —

උතුරට එම ඉඩම්වල ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 39 දරන ඉඩම, දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 33 දරන ඉඩම.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි 33වෙනි පවුමග තක්සේරු අංක 39 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 2.71 ක පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 43 දරන ඉඩම, දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 37 දරන ඉඩම.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාශයේ පිහිටි අංක 33වෙනි පවුමග තක්සේරු අංක 43 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 2.24 ක පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 49 දරන ඉඩම, දකුණට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග; බස්නාහිරට වැල්ලවත්තේ 33වෙනි පවුමග අංක 39 දරන ඉඩම.

(24) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 12 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 4 66 පමණකු ප්‍රමාණයක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 8 දරන ඉඩම,
දකුණට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග,
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 15 දරන ඉඩම

(25) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 8 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 5 35 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 6 දරන ඉඩම,
දකුණට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග;
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 12 දරන ඉඩම

(26) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 6 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 4 03 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 4 දරන ඉඩම;
දකුණට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග;
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 8 දරන ඉඩම.

(27) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 4 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 3 84 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට හැම්බන් පවු මග අංක 46 දරන ඉඩම,
දකුණට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග,
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 6 දරන ඉඩම

(28) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ හැම්බන් පවු මග අංක 46 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 7 95 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට වැල්ලවත්තේ හැම්බන් පවු මග,
දකුණට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග,
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 4 දරන ඉඩම

(29) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 7 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 0 44 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග;
නැගෙනහිරට 55වෙනි පවු මග අංක 5 දරන ඉඩම
දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස,
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 11 දරන ඉඩම

(30) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 11 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 0 41 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග,
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 7 දරන ඉඩම
දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස,
බස්නාහිරට පාරට වෙන් කළ කොටස

(31) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 13 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0 රු. 0, ප 0 38 පමණ කොටසක්, ඊට මායිම්.—

උතුරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග;
නැගෙනහිරට පාරට වෙන් කළ කොටස,
දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස,
බස්නාහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 15 දරන ඉඩම.

(32) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ 55වෙනි පවු මග තක්සේරු අංක 15 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 15 69 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට වැල්ලවත්තේ අංක 67, සෙන්ට්‍රල් ලෝරන්ස් පාර සහ අංක 78/2 f පසල්ස් පවු මග,
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 12 සහ 55වෙනි පවු මග, වැල්ලවත්ත,
දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස,
බස්නාහිරට සෙන්ට්‍රල් ලෝරන්ස් පාරේ අංක 52 සහ සෙන්ට්‍රල් ලෝරන්ස් පාර, වැල්ලවත්ත

(33) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොසායයේ පිහිටි වැල්ලවත්තේ සෙන්ට්‍රල් ලෝරන්ස් පාරේ අංක 52 දරන ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 0 51 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට සෙන්ට්‍රල් ලෝරන්ස් පාර අංක 67 සහ 67/2, f පසල්ස් පවු මග, වැල්ලවත්ත;
නැගෙනහිරට වැල්ලවත්තේ 55වෙනි පවු මග අංක 15 දරන ඉඩම,
දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස,
බස්නාහිරට කැන්ට්‍රි ලෝරන්ස් පාර, වැල්ලවත්ත

පී බී බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
ජූ 54 ඇල් ජී 17
වම් 1954ක්වූ මැයි මස 26වෙනි දින
කොළඹදීය

ඇමප්/ඒඩී/2838/53
1950 ඡෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන පහත විස්තර යදහන් ඉඩම, 1950 ඡෝ අංක 9 දරණ ආඥාපනතේ 5 වැනි කොටස (1) වැනි උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තැන්පත් පුංචි බණ්ඩා බුලන්කුමේ වන මම මෙයින් දන්වා සිටිමි

1 කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ හැම්ලොක් ටවුම කොට්ඨාශයෙහි පිහිටි බම්බලපිටිය පාර තක්සේරු අංක 377, දරණ ඉඩම, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 04 ඊට මායිම් —

උතුරට ලෝරන්ස් පාර;
නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස,
බටහිරට බම්බලපිටිය පාර

2 කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ හැම්ලොක් ටවුම කොට්ඨාශයෙහි පිහිටි බම්බලපිටිය පාර තක්සේරු අංක 374 දරණ ඉඩම, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2 67 ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැගෙනහිරට බම්බලපිටිය පාර, අංක 359 දරන ඉඩම,
දකුණට ලෝරන්ස් පාර,
බටහිරට බම්බලපිටිය පාර.

3 කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ හැම්ලොක් ටවුම කොට්ඨාශයෙහි පිහිටි බම්බලපිටිය පාර, තක්සේරු අංක 359 සහ 378 දරන ඉඩම්, ප්‍රමාණය අ 0, රු. 1, ප 26 41, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස;
නැගෙනහිරට නාගරිකයෙන් නැනු කාණුව;
දකුණට ලෝරන්ස් පාර සහ තක්සේරු අංක 66, 68, 70, 72 සහ 74 දරන ඉඩම් සහ ලෝරන්ස් පාර සහ 56/1, ලොයාඩ්ස් පාර;
බටහිරට අංක 371 දරන ඉඩම සහ බම්බලපිටිය පාර

4 කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ හැම්ලොක් ටවුම කොට්ඨාශයේ පිහිටි ලොයාඩ්ස් පාර, තක්සේරු අංක 54 දරන ඉඩම, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 20 13, ඊට මායිම්:—

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැගෙනහිරට ලොයාඩ්ස් පාර;
දකුණට අංක 56 දරන ඉඩම සහ ලොයාඩ්ස් පාර,
බටහිරට නාගරිකයෙන් නැනු කාණුව

පී බී බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
වම් 1954ක්වූ මැයි මස 26 වැනි දින
කොළඹදීය.

ඇමුණුම 2576/53

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම්, 1950හේ අංක 9 දරණ ආඥාපනතේ 5 වැනි කොටස (1) වැනි උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තැන්පත් පුංචි බණ්ඩා බුලත්කුලමේ වන මම මෙයින් දන්වා ගිවිමි

1. කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දෙමටගොඩ කොට්ඨාශයේ පිහිටි චේප්පි පෙදෙස, තක්සේරු අංක 69 සහ 75 දරන ඉඩම්, ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 17.90, ඊට මායිම්, —

- උතුරට එම ඉඩම්වල ඉතිරි කොටස්;
- නැගෙනහිරට ඤාණවිමල පාර;
- දකුණට චේප්පි පෙදෙස සහ අංක 76 දරන වත්ත, චේප්පි පෙදෙස,
- බටහිරට චේප්පි පෙදෙස සහ අංක 57 සහ 59 චේප්පි පෙදෙස.

2. කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දෙමටගොඩ කොට්ඨාශයේ පිහිටි චේප්පි පෙදෙස, තක්සේරු අංක 76 දරන ඉඩම්, ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 0.40, ඊට මායිම්, —

- උතුරට චේප්පි පෙදෙස, අංක 69 දරන ඉඩම්, —
- නැගෙනහිරට ඤාණවිමල පාර,
- දකුණට සහ බටහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 2 වැනිදා
කොළඹදීය

අංකය පේ 54 ඇල් 12

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාගේ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1. අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාතේ අනුරාධපුර නාගරික සීමාව තුළ පිහිටි පිංඛන්ගලාව නමැති කුඹුරෙන් අ. 0, රු. 0, ප. 32ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කොටස, ඊට මායිම් —

- නැගෙනහිරට සහ බටහිරට පී. ඒ ගුණතිලක මහතාගේ ඉඩම,
- උතුරට රෝමානු කතෝලික පල්ලිය අයිතිය කියන ඉඩම,
- දකුණට භාල්පත් ඇල

අයිතිකම් කියන්නා පී ඒ ගුණතිලක මහතා, මිදිගම, අහංගම

2. අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාතේ අනුරාධපුර නාගරික සීමාව තුළ පිහිටි පිංඛන්ගලාව නමැති කුඹුරෙන් අ. 0, රු. 2, ප 32ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කොටස, ඊට මායිම් —

- උතුරට පී බිබ්ලිඩි බී පාර,
- නැගෙනහිරට හා බටහිරට: රෝමානු කතෝලික පල්ලියට අයිති ඉඩම;
- දකුණට පී ඒ ගුණතිලක මහතා අයිතිය කියන ඉඩම
- අයිතිකම් කියන්නා රෝමානු කතෝලික පල්ලිය

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 8 වැනි දින
කොළඹදීය

අංකය පේ 54/ඇල් 147

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාගේ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ නො. 45හේ කුලාතේ මඩවල යන ගම පිහිටි ඉහළවැව නමැති වැව යටතේ ඇති කුඹුරු ඉඩමෙන් අ. 1, රු. 1, ප 11ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල. ඊට මායිම් —

- උතුරට මඩවල වැව;
- නැගෙනහිරට: ඉහළවැව යටතේ කුඹුරු,
- දකුණට. රජයේ කැලේ;
- බටහිරට වැව සහ රජයේ කැලේ

අයිතිකම් කියන්නා: ඇම් පී. ඇන් ගුණානන්ද පෙරේ, මඩවල, පලුගස්වැව.

පී. බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 16වෙනි දින
කොළඹදීය

අංකය පේ 54 ඇල් 79

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාගේ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ නො. 39හේ කුලාතේ ඉහළගමවැව යන ගමේ පිහිටි නෙලබුගාවැව පුරාණවෙල යන ඉඩමෙන් අක්කර 2.40ක් පමණ වපසරිය ඇති බිම්කඩපි දෙක, ඊට මායිම් —

- උතුරට හා දකුණට: රජයේ කැලේ,
- නැගෙනහිරට: ඉහළගම යටතේ ඉඩම්වලට වතුර ගෙනියන ඇල,
- බටහිරට: පී ඇම් කපුරුගාමී අයිතිය කියන ඉඩම.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 18වෙනි දින
කොළඹදීය.

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාගේ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොන්මලේ ආදයම්පාලක නිලධාරී නානගේ කොට්ඨාශයේ කොටගල ගම්මුලාදු නියාගේ වසමේ කොටගල නමැති ගමෙහි පිහිටි ස්ටෝනික් ලීප්වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 5ක් පමණ විශාලත්වය ඇති කොටසක් වේ ඊට මායිම් මෙසේය —

- උතුරට ස්ටෝනික් ලීප්වත්තේ ස්පිරිත්ගේ කැලේ කොට්ඨාශයේ ලොරි අංක 6 දරන අත්හැරිය හෝ ඉඩම,
- නැගෙනහිරට: ස්ටෝනික් ලීප්වත්තේ ස්පිරිත්ගේ කැලේ කොට්ඨාශයේ ලොරි අංක 5 දරන අත්හැරිය හෝ ඉඩම;
- දකුණට හැරිත්ගේවත්ත,
- බස්නාහිරට ස්ටෝනික් ලීප්වත්තේ ස්පිරිත්ගේ කැලේ කොට්ඨාශයේ ලොරි අංක 7, අක්කර 2ක් විශාල වූ පැළ හෝ ඉඩම සහ තණකොල ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

සඳහන් කළ යුතු අංකය පේ/54 ඇල් 203 වීරි,
වම් 1954ක්වූ ජූලි මස 13 වැනි දින
කොළඹදීය.

ඇල් ඛබ්ලි 3783

අංකය ඇල් 5/අබ් 54/8/ජේ 54 ඇල් 75.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු දිස්ත්‍රික්කයේ බුත්තල කොට්ඨාශයේ පැලවත්ත වසමේ කුකුරම්පොල ගමේ පිහිටි අක්කර 400ක් පමණ වපසරිය ඇති නො 48 දරන ඇල් පී. ඩී. ජලානේ නො 197 දරන බීම් කැබැල්ල වශයෙන් විස්තර කර තිබෙන කුකුරම්පොල-නලකොලවැවෙන්ත්තය නමැති ඉඩමට මායිම්:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදිහත් පත්තුවේ කුරුදුකුඹුර පළාතේ කීර්තිවැල්ලුව නම් ගමේ පිහිටි පහළ තාවල්ලේ කුඹුර නොහොත් අස්වැද්දුමේකුඹුර යන ඉඩමෙන් (නො 1,687 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො. 16෪ දරන කැබැල්ල) අ 1, රු. 2, ප 0 ක විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බීම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ දකුණට කුකුරම්පොල ගම; නැගෙනහිරට රජයේ කැලේ බස්නාහිරට ඇල් පී ඩී 48 දරන ජලානේ නො 197 දරන බීම් කැබැල්ල

උතුරට ජී අබේසේකර මහතාට සහ නවත් අයට අයිති ඉඩම වැට; නැගෙනහිරට බී ඛබ්ලි පී. ජයවර්ධන මහතාට අයිති හේන සහ කුඹුර; දකුණට ඇස් සුබසිංහ මහතාට අයිති ඉඩමේ වැට; බස්නාහිරට අළුත් වැට.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

ජේ/54 ඇල් 59 විට්

අංකය ජේ 54 ඇල් 75.

මේ 1954ක් වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය.

මේ 1954ක් වූ ජූලි මස 13 වැනි දින කොළඹදීය

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම පළාතේ විජිතපුර යන ගම පිහිටි නො 850හේ අවසාන සිතියමේ 34 සී දරන විජිතපුර කැලේ යන ඉඩම් කොටසින් අ 4, රු. 1, ප 2ක් පමණ වපසරිය ඇති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම්:—

මහලපුව දිස්ත්‍රික්කයේ බිත්තෑන්න පත්තුවේ පෙරියපුල්ලු මලෙයි ගමේ පිහිටි ඉඩමේ ප්‍රමාණයෙන් අක්කර තුන්කාලක් ඊට මායිම්:—

උතුරට රත් බණ්ඩා කෝරළේ මහනාගේ ගොඩ ඉඩම, නැගෙනහිරට හේරත් බණ්ඩාගේ බදු ඉඩම, දකුණට පන්සලට අයිති ගොඩ ඉඩමෙන් කොටසක්, බටහිරට කැකිරුව-කලාවැව මහපාරට ඉතිරි කර තිබෙන ඉඩම

උතුරට මහඔයේ සිට මහලපුවට යන පී ඛබ්ලි බී පාර, නැගෙනහිරට හා දකුණට කතිසාලම්මාට අයිති ඉඩම, බස්නාහිරට ආණ්ඩුවේ ඉඩම් හා ඇල්. ඩී. ඩී ඉඩම්

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මේ 1954ක් වූ ජූලි මස 13වෙනි දින කොළඹදීය.

මන්ත්‍රීතුමාගේ අංකය ජේ 54 ඇල් 195. මඩකලපු කවච්චියේ අංකය ඇල් බී 3429

අංකය ඇල් ෪ 7661.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ 1954ක් වූ ජූලි මස 17 වැනි දින කොළඹදීය

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම් — මුරපොල ඇල සාදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “20෦ පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන පංගාර්තුවල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම්:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගමපොල හත්පත්තුවේ නැගෙනහිර මැදපත්තුව කෝරළේ තලම්මෙහැර නම් ගමෙහි පිහිටි කපුපත්තුවත්ත නමැති ඉඩමෙන් නො 351 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ 67වෙනි කැබැල්ලයයි මැන හැදින්වන අ 1, රු. 3, ප 28.7ක විශාලත්වයක් ඇති බීම් ප්‍රමාණය

සිතියමේ නො. පී. පී. ෪ 1,943 ගම—මාරස්සන

කැබැල්ල: 87.

ඉඩමේ නම: හත්සාර වත්ත. විස්තර: අවුරුදු 5ක් පමණ වූ පොල් ගසක්ද, ඇලේ කොටසක්ද සහිත ඉඩම අයිතිකම් කියන්නා මහනුවර දෙබත්වල පදිංචි පුංචි බණ්ඩා ඇලික්වෙල ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 7.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1954ක් වූ ජූලි මස 9 වැනි දින කොළඹදීය

එබැවින් ඉඩම අයිතිකර ඇතිමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා ගවේනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්නාවූ සෑමදෙනාම තමන්ගේ නොහොත් තමන් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 7වෙනි දින 9 30ට මහනුවර කම්මේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටිනට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත් නාවූ තමන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටිනට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි

රේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 24වෙනි දින
මහනුවර කම්මේරියේදීය

අංකය ඇල්බි 2244—ජේ/ඇල් ඇල් ඩී/593/53

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ ටී මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජ්ලානයේ නො ඒ 1,562 ගම—පහළවිටියල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම . මාරකනාවට

විස්තරය . අවුරුදු 20ක් වයස් වූ පොල්ගස් දෙකක් තිබෙන වග්ග

අයිතිකම් කියන්නා ඇස් ඇම ඒ. පාලිස්, පහළවිටියල, තිහගොඩ ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පාලුවත්ත

විස්තරය . පොල් වත්තෙන් කොටසක් (වැවිල්ලක් නැති)

අයිතිකම් කියන්නා, විරසිං ලියනආරච්චියේ හින්අප්පු, බඩලිච්. ඒ. සරදියස්, බඩලිච් ඒ හින්හාමි, බදුල්ලගේවා කවුගේ පොඩිහාමි, බී එච් හින්තිඅප්පු, පහළවිටියල, තිහගොඩ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 18.

එකතුව අ 0, රු. 0, ප. 3.4.

ඉහත සඳහන් ඉඩම් මාතර දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ පහළ විටියල යන ගමෙහි පිහිටා තිබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ සැප්තැම්බර් 1වෙනි දින පෙරවරු 10ට මාතර කම්මේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක් වූ අගෝස්තු මස 24වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීමෙන් හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී. ඇම් සිල්වා,

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 24 වැනි දින
මාතර කම්මේරියේදීය

අංකය ඇල්බි 2076 ජේ/එච්ඇල්/3/1961

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ ටී මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජ්ලානයේ නො ඒ 1,515 ගම—වලාන

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කොරෙයිකුඹුර

විස්තරය . කුඹුර.

අයිතිකම් කියන්නා. සී ජී ජයතුරු මහත්මිය, "වන්දන", නො 9, කාශ්‍යප පාර, හැවලොක් වවුම.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 327

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කොරෙයිකුඹුර.

විස්තරය කුඹුර.

අයිතිකම් කියන්නා සී ජී ජයතුරු මහත්මිය, "වන්දන", නො 9, කාශ්‍යප පාර හැවලොක් වවුම

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 6.3.

කැබැල්ල : 3

ඉඩමේ නම උඩුමුල්ල

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා සී ජී ජයතුරු මහත්මිය "වන්දන", නො 9, කාශ්‍යප පාර, හැවලොක් වවුම

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 176.

කැබැල්ල : 4

ඉඩමේ නම උඩුමුල්ල .

විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා සී ජී ජයතුරු මහත්මිය, "වන්දන", නො 9, කාශ්‍යප පාර, හැවලොක් වවුම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 10.4

එකතුව . අ 1, රු. 1, ප. 27.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 4 වැනි දින පෙරවරු 10ට මාතර කම්මේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක් වූ අගෝස්තු මස 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීමෙන් හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී ඇම් සිල්වා,

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ ජූලි මස 26 වැනි දින
මාතර කම්මේරියේදීය

අංකය ඇල්බි 7399

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අඩක 410 දරණ අවසාන ගම් සිතියමේ සඳහන් නො 1 දරණ අතිරේක කොපිය. ගම—කම්මේරල

කැබැල්ල : 6.

ඉඩමේ නම කරමැටියකුඹුර

විස්තරය හේන සහ කුඹුර (සාදගෙන යන ඇලක්ද ඇත)

අයිතිකම් කියන්නා (1) ඒ හී සී පිරිහාමි, නාවුවෙල, වලස්මුල්ල, (2) එච් ආර් ඇම්. නෝමස්, හොරේවෙල, වලස්මුල්ල; (3) ඒ. හී ජේමිස්, නාවුවෙල, වලස්මුල්ල, (4) කේ ඇල්. ඒ සියදේවිස්, කම්මේරල, කාරියමහින්ත, (5) හී ඒ විරක්කොඩි, දබරුල්ල, කාරිය මහින්ත, (6) බඩලිච් අනුරිස්, කම්මේරල, කාරියමහින්ත, (7) හී හී විරක්කුට්ටි, හිඟුර, ඇඹිලිපිටිය, (8) ඊ. හින්අප්පුහාමි, හිඟුර, ඇඹිලි පිටිය, (9) හී ජේ ඒ විද්‍යාපතිරන, මැටිගත්වෙල, කාරියමහින්ත සහ තවත්ත අය.

(ඇල වාරි මාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදවාගෙන යයි)

ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 19

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ගේ සැප්තැම්බර් මස 18වෙනි දින පූර්වගාය 10ට මිද්දෙනිය ගම්බද උසාවියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1951෮෪ සැප්තැම්බර් මස 11 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි අයිතිකම් දක්වන ඔප්පු සියල්ලකින් විභාග දිනයෙහිදී මට පෙන්විය යුතුයි

හිම දිනට හෝ උට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදැන්වූවරුන් අයවලුන්ට, එකී අයිතිවාසිකම් ගැන විභාගය පැවැත්වෙන දිනයේදී සලකා බැලීමේ අයිතිය නොලැබෙන බවද වටහා ගතයුතුයි

සී ජේ එල් ඩී ලියනගෙ,
 සම්බන්ධයට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා
 වම් 1954ක්වූ ජූලි මස 19 වෙනි දින
 සම්බන්ධයට කවිචේරියේදීය

අංකය ඇල්.ඩී 3661—ජේ/වඩවිලි/363/53
1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ඔලිවිල් පාර දීර්ඝ කීරීම සඳහාය

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලාගේ නො මූලික ඒලාන ඒ 1135 ගම—ඔලිවිල්

කැබැල්ල : 2

ඉඩමේ නම කඩතාක් රෙයිනෝඩම්

විස්තරය අවුරුදු 60 වසය ඇති පොල් ගස් 15ක් ඇති වත්ත හා පොල් තිබුණාය කියනලද අලුත් පි බබ්ලිම් ඩී පාරෙන් කොටසක් අයිතිකම් කියන්නා ඔලිවිල් පදිංචි ඇස් ඒ ඒ සියලු ව්‍යුහිම මවුලානා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 34

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954෪ සැප්තැම්බර් මස 20වෙනි දින පෙරවරු 10ට අත්කරපත්තු ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කායච්චයේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954෪ සැප්තැම්බර් මස 10 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

විභාගය පවත්වන අවසානවේදී අයිතිකම් සම්බන්ධ තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

හිම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලකින් දන්වා නේවාසික කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටිනට උවමනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලෙන් දන්වා නේවාසික අයින් ගෙන් කට වවනෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

ඇම් සිවනාදන්,
 මහකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 16 වැනි දින
 මහකලපුවේ කවිචේරියේදීය

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කර එවිය යුතුයි

අංකය ඇල් ඒ/වඩ/1/53/ජේ/ව/233/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි එනම් මානිත්ගමුවේ පාසැල කැදීම පිණිසයි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1953හේ අගෝස්තු මස 20වෙනි දින නො 10,575 දරන ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමති තුමාගේ වම් 1953හේ ජූලි මස 16වෙනි දින නො ජේ/ව/333/53 දරන ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ උඩපොල මැද ලක් සෝරළේ මානිත්ගමුව නම් ගමෙහි පිහිටි පිටකොටුවගේ න

නමැති ඉඩමෙන් නො ඒ 1,338 දරන මූලික ඒලාගේ නො 1 සහ 2 යයි මැණ වඩා විස්තරව ඇදින්වන අ 0, රූ 3, ප 6ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ සැප්තැම්බර් මස 30වෙනි දින පූර්වභාග 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954ක්වූ අගෝස්තු මස 26වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි මේ සම්බන්ධයෙන් ඇති ලියකියවිලි මා ඉදිරිපිට විභාගය පවත්වන අවසානවේදී පෙන්විය යුතුයි

විභාගය පවත්වන අවසානවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි හිම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවසානවේදී පෙනී සිටිමට උවමනා නැත තවද, අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගෙන් කට වවනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

සැම් එච් සිල්වා,
 කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 20වෙනි දින
 කුරුණෑගල කවිචේරියේදීය

අංකය ජේ/ඇල් ඇල්.ඩී/2543/ඇල් ඇම්/5508
1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක ඒ 777 දරණ මුල් සැලැස්ම ගම්—හුඹස්වලාන සහ මොරාවන්ත

කැබැල්ල : 2.

ඉඩමේ නම වැවල

විස්තරය අවුරුදු 40ක් වයස්වූ පොල්වත්ත, පොල් ගස් 1ක්ද අවුරුදු 6ක් වයස්වූ ප්‍රචක් ගස් 3ක්ද වැරිමැරියකින් කොටසක්ද ඇත.

අයිතිකම් කියන්නා රුවන්වැල්ලේ හුඹස්වලානේ පදිංචි වහුම්පුරගේ සුගතන්

ප්‍රමාණය අ 0, රූ 0 ප 5

කැබැල්ල : 4

ඉඩමේ නම වැවලකුඹුර

විස්තරය කුඹුර
 අයිතිකම් කියන්නේ රුවන්වැල්ලේ හුඹස්වලානේ පදිංචි වහුම්පුරගේ දඹින්, වහුම්පුරගේ ජේමිස් සහ වහුම්පුරගේ ජුවානිස්

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

එකතුව : අ. 0, රූ. 0, ප. 12.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954෪ සැප්තැම්බර් මස 24 වෙනි දින පූර්වභාග 9ට රුවන්වැල්ලේ පරණ තානායම් පලේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1954෪ සැප්තැම්බර් මස 17 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඉඩම්වලට හිමිකම් දක්වන්නවුන් විසින් අයිතිය පිළිබඳ විස්තර මා වෙත වම් 1954෪ සැප්තැම්බර් මස 17වෙනි දිනට පෙර ලියවිල්ලකින් දන්විය යුතුයි සඳහන් ඡේදය කෙරේ සෑම අයිතිකරුවෙකුගේම අවධානය මෙයින් යොමුකරවනු ලැබේ තම තමන්ගේ අයිතිය එසේ ලියවිල්ලකින් දැනුම් නොදුන් අයවලුන් විසින් ඉදිරිපත් කරනු ලබන කරුණු කිසිවක් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ

ඇම් ජී. ඩී. පී බබ්ලිම් සමරසිංහ,
 කැලල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 16 වැනි දින
 කැලල්ලේ කවිචේරියේදීය

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

මහේ අංකය : 8෧෧ 252
ජි.පී. ටේ අංකය : ඇල් ෪/ඇල් ෧෧/957
දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේට්ටියේ දැන්වීමයි

3 මේ ඉඩම් කවිවේට්ටිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි

ඩබ්ලිව්. ඇස්. ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස භාරල් කවිවේට්ටියේදී 1954 ජූලි 11 වැනි දින පූර්වභාග 10ට 1935 හේ අංක 19 දරන ඉඩම් සලක කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවේට්ටියක් දැනුණු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

දිමට යන ඉඩමේ විස්තර

ඒලතේ අංකය ඇල් ෪ වී පී 549. ගම්—මාගෙර

කැබැල්ල : 1047.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම දිගත්තු තොරතුරු ඇතිව ද සිල්වා
ප්‍රමාණය අ 10, රු 3. ප 18

2 ඉඩම් කවිටි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිවේට්ටියට පැමිණිය යුතුයි නැතහොත් නම වෙනුවෙන් පෙනී සිටීමට තිසේජිතයකු එවිය යුතුයි

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. ඩී—බී 49/50
ඇල් ෪/ඇල් ෧෧/54/94/ඇල් ෧෧/෪/෧෧/෧෧ 5665/෧෧ 54 ඇල් 231.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකොඬුවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතු වූ) 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා වූලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී වූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ පූති මස 28 වැනි දින කොළඹදීය.

උපලෙඛනය

නො. 444 සහ 445 දරන අවසාන ගම් ගැනීමේ සැලැස්මේ ඒකාබද්ධ 1 වැනි අතිරේකය ගම්—කන්දේගෙර සහ බුක්නාපහුව

කැබැල්ල : 91.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 2-30ක පොල්වත්ත
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 1, රු 0, ප 13.

කැබැල්ල : 92.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 2-45ක පොල්වත්ත
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා.
ප්‍රමාණය අ 5, රු 1, ප 10

කැබැල්ල : 93.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 2-45ක පොල්වත්ත
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 8, රු. 2, ප 19

කැබැල්ල : 93 1/2.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 31.

කැබැල්ල : 94.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 1-10ක පොල්වත්ත
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 3.

කැබැල්ල : 95.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත.
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය : අ 0, රු. 2, ප. 2

කැබැල්ල : 96.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත, මඩින් සාදන ලද පොල් අතු සෙවිලි කරන ලද ගෙයක්ද, පොල් අතු සෙවිලි කරන ලද ගඩොල් කොප්පර පෝරණයක්ද වේ
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා.
ප්‍රමාණය : අ 10, රු 1, ප 4

කැබැල්ල : 97.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත.
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත, ලී 2 ක්ද වේ.
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා.
ප්‍රමාණය අ. 5, රු. 0, ප. 2

කැබැල්ල : 98.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත.
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 0, රු 2, ප 23

කැබැල්ල : 99.

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත සහ ලීදක්
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා.
ප්‍රමාණය අ 11, රු 1, ප 7

කැබැල්ල : 100

ඉඩමේ නම : තලහිටියාගොන්නවත්ත.
විස්තර : අවුරුදු 30-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කරන ලද ගෙයක් සහ ලීදක්.
අයිතිකම් කියන්නා : මිත්‍රවන්ගොඩ හොරම්පැල්ලමෝලේ ඇම්. පී. සිල්වා
ප්‍රමාණය අ 11, රු 0, ප 29.

කැබැල්ල 101

ඉඩමේ නම තලහිටියාගොන්නවත්ත. විස්තර අවුරුදු 30-45ක පොල් වත්ත, පොල් අතු සෙවිලි කරන ලද මඩත් සාදන ලද ගෙයක් අයිතිකම් කියන්නා මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා

ප්‍රමාණය අ 11, රු 1, ප 7

කැබැල්ල 102

ඉඩමේ නම තලහිටියාගොන්නවත්ත විස්තර අවුරුදු 30-45ක පොල්වත්ත අයිතිකම් කියන්නා මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා

ප්‍රමාණය අ 11, රු 1, ප 7

එකතුව: අ. 76, රු. 2, ප. 37.

නො 444 දරන අවසාන ගම් මැතිමේ සැලැස්ම

කැබැල්ල 102.

ඉඩමේ නම: තලහිටියාගොන්නවත්ත විස්තර: අවුරුදු 2-30ක පොල්වත්ත අයිතිකම් කියන්නා මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා

ප්‍රමාණය අ 0, රු 2 ප 8

කැබැල්ල 103.

ඉඩමේ නම තලහිටියාගොන්නවත්ත. විස්තර අවුරුදු 2-20ක පොල්වත්ත. අයිතිකම් කියන්නා මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා

ප්‍රමාණය අ 0, රු 2, ප 34

කැබැල්ල 104.

ඉඩමේ නම තලහිටියාගොන්නවත්ත. විස්තර: අවුරුදු 2-45ක පොල්වත්ත, පොල් අතු සෙවිලි කරන ලද මඩත් සාදන ලද ගෙයක් අයිතිකම් කියන්නා මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා

ප්‍රමාණය: අ 5, රු 3, ප 37.

කැබැල්ල 105.

ඉඩමේ නම. තලහිටියාගොන්නවත්ත විස්තර: අවුරුදු 45ක පොල්වත්ත අයිතිකම් කියන්නා. මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා.

ප්‍රමාණය අ 2, රු 1, ප 6.

කැබැල්ල 106.

ඉඩමේ නම. තලහිටියාගොන්නවත්ත විස්තර: අවුරුදු 45ක පොල්වත්ත අයිතිකම් කියන්නා. මිනුවන්ගොඩ ගොරම්පැල්ලමෝලේ දෑම පි සිල්වා.

ප්‍රමාණය අ 1, රු. 0, ප 3

එකතුව: අ. 10, රු. 2, ප. 8.

ඇල්.ඒ 3470/පේ/54/ඇල්/215

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වර්ෂ 1954ක් වූ ජූනි මස 16 වැනි දින

කොළඹදිස

උපලෙඛනය

බුල් ප්ලාන් නො 1,324. ගම-දුම්මලකොටුව

කැබැල්ල 1.

ඉඩමේ නම: අඹගහවත්ත, කහටගහවත්ත නොහොත් ගොරක ගහවත්ත

විස්තර: අවුරුදු 30 සිට 50 දක්වා වස ඇති පොල්වත්ත.

අයිතිවාසිකම් කියන්නා බොන් ඇලෝසියස් ජයකොඩි, " මිල් ගවුස්", දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල 2.

ඉඩමේ නම අඹගහවත්ත, කහටගහවත්ත නොහොත් ගොරක ගහවත්ත

විස්තර. අවුරුදු 30 සිට 50 දක්වා වස ඇති පොල්වත්ත.

අයිතිවාසිකම් කියන්නා බොන් ඇලෝසියස් ජයකොඩි, " මිල් ගවුස්", දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

කැබැල්ල 3.

ඉඩමේ නම අඹගහවත්ත, කහටගහවත්ත නොහොත් ගොරක ගහවත්ත

විස්තර. අවුරුදු 30 සිට 50 දක්වා වස ඇති පොල්වත්ත.

අයිතිවාසිකම් කියන්නා බොන් ඇලෝසියස් ජයකොඩි, " මිල් ගවුස්", දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල 4.

ඉඩමේ නම අඹගහවත්ත, කහටගහවත්ත නොහොත් ගොරක ගහවත්ත

විස්තර අවුරුදු 30 සිට 50 දක්වා වස ඇති පොල්වත්ත

අයිතිවාසිකම් කියන්නා බොන් ඇලෝසියස් ජයකොඩි, " මිල් ගවුස්", දන්කොටුව

ප්‍රමාණය අ 1, රු 0, ප 12

කැබැල්ල 5.

ඉඩමේ නම අඹගහවත්ත, කහටගහවත්ත නොහොත් ගොරක ගහවත්ත

විස්තර අවුරුදු 30 සිට 50 දක්වා වස ඇති පොල්වත්ත.

අයිතිවාසිකම් කියන්නා බොන් ඇලෝසියස් ජයකොඩි, " මිල් ගවුස්", දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 3, ප 13

එකතුව: අ. 2, රු. 1, ප. 11.

ඇල්.ඒ 3461/පේ 54/ඇල් 118

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වර්ෂ 1954ක් වූ අප්‍රේල් මස 3 වැනි දින

කොළඹදිස.

උපලෙඛනය

සප්ලිමෝට් නො. 1-ඇල්. ඩී. පී. 224. ගම-මැදදම්බුව සහ බුල් ප්ලාන් නො. 1,318 ගම-පුංචිවිලත්තව

සප්ලිමෝට් නො. 1-ඇල් ඩී. පී 224

කැබැල්ල 19.

ඉඩමේ නම වනම්අගර.

විස්තරය අවුරුදු 35 සිට 40 දක්වා වස ඇති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා ඒ බිබ්ලිව්. කොරොයා, සමාදන විනිශ්චයකර නෑන, පෙරකපේරු සහ නොතාරිස්, හලාවත

ප්‍රමාණය අ 1, රු 0, ප 29

කැබැල්ල 20.

ඉඩමේ නම: වනම්අගර

විස්තරය අවුරුදු 35ක් වස ඇති පොල්වත්ත 2ක් ඇති පොල් වත්ත.

අයිතිකම් කියන්නා ඒ. බිබ්ලිව් කොරොයා, සමාදන විනිශ්චයකර නෑන, පෙරකපේරු සහ නොතාරිස්, හලාවත.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

එකතුව: අ 1, රු. 0, ප. 33.

පී පී ඒ 1,318

කැබැල්ල 1.

ඉඩමේ නම: වනම්අගර

විස්තරය අවුරුදු 35ක් වයස ඇති පොල් ගසක් ඇති පොල් වත්ත.
 අයිතිකම් කියන්නා ඒ බිඳිලි කොරෙයා, සමාදන විනිශ්චයකාර තැන, පෙරකදෙණු සහ නොතාරිස්, ගලාවත
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8

කැබැල්ල: 2.
 ඉඩමේ නම වනම්අයාර
 විස්තරය අවුරුදු 35ක් වයස ඇති පොල් ගස 2ක් ඇති පොල් වත්ත
 අයිතිකම් කියන්නා ඒ බිඳිලි කොරෙයා, සමාදන විනිශ්චයකාර තැන, පෙරකදෙණු සහ නොතාරිස්, ගලාවත
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2
 එකතුව: අ 0, රු. 0, ප. 10.

ඇල් ඩි—බී 49/50
 ඇල් ඒ/ඇල් ආර් 54/92/ඇල් ආර් 5331/පේ 54 ඇල් 216
 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගතූ ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩ් බන්ඩා බ්‍රිටන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රිටන්කුලමේ,
 ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
 එම් 1954ක් වූ ජුනි මස 16 වැනි දින
 කොළඹදීය

උපලේඛනය
 මුල් ඒලානේ නො ඒ 1,326 ගම—බොයගනේ
 කැබැල්ල: 1.
 ඉඩමේ නම හිටිනාවත්ත, බමුනුකුත්පාලේ කුඹුර.
 විස්තරය තාවකාලික ගෙයක්ද කුඹුරක්ද ගලක්ද ඇති පොල් වත්ත.
 අයිතිකම් කියන්නා මල්පිටියේ බොයගනේ කේ. පී. ජේන් සිසෙකුට සහ මල්පිටියේ වලාකුල්පොල බිඳිලි බී බෝගොඩ බාජේ බිඳිලි. එවී පොඩ්ගත්මයා මැතිණිය
 ප්‍රමාණය අ 1, රු. 3, ප 14

කැබැල්ල: 2.
 ඉඩමේ නම බමුනුකුත්පාලේ කුඹුර
 විස්තරය කුඹුර
 අයිතිකම් කියන්නා මල්පිටියේ බොයගනේ කේ. පී. ජේන් සිසෙකුට සහ මල්පිටියේ වලාකුල්පොල බිඳිලි බී බෝගොඩ බාජේ බිඳිලි එවී පොඩ්ගත්මයා මැතිණිය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 10
 එකතුව: අ. 1, රු. 3, ප. 24

ඇල් ඩි.—බී 49/50
 අංකය ඇල් ඒ/ඇල් ආර් 54/93/ඇල් ආර් 5616/පේ 54 ඇල් 230
 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගතූ ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩ් බන්ඩා බ්‍රිටන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. බ්‍රිටන්කුලමේ,
 ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
 එම් 1954ක් වූ ජුනි මස 28 වැනි දින
 කොළඹදීය

උපලේඛනය

මුල් ඒලානේ නොමරය ඒ 1,325 ගම—පොතුහැර
 කැබැල්ල: 1
 ඉඩමේ නම මැදවෙලකුඹුර
 විස්තරය කුඹුර
 අයිතිකම් කියන්නා පොතුහැර, විලාමලත් ගුරු මහතා වන පී බී තෙන්නකෝන් මහතා බාජේ ඊ ඇම් උක්කුඅම්මො
 ප්‍රමාණය අ 0, රු. 1, ප 1

කැබැල්ල: 2.
 ඉඩමේ නම මැදවෙලකුඹුර.
 විස්තරය කුඹුර
 අයිතිකම් කියන්නා පොතුහැර, විලාමලත් ගුරු මහතා වන පී බී තෙන්නකෝන් මහතා බාජේ ඊ ඇම් උක්කුඅම්මො
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 21
 එකතුව: අ. 0, රු. 1, ප 22

ඇල් ඩි.—බී 49/50. අංකය ඇල් ඩී 4787/ඇල් ආර් 54/පේ 54 ඇල් 101

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
 7වෙනි වගන්තිය යටතේ දත්විමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් මස්විත් රේන් රයිච් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) ටසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) එම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 21 වෙනි දින පූර්වහාග 10ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 (ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් එම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 14 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්බාධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්නාවන ලද අයිති වාසිකම් හම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ත්‍රිය කරනු නොලැබේ

රේන් රයිච්,
 මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

එම් 1954ක් වූ ජුලි මස 26 වැනි දින
 මහනුවර කවිචේරියේදීය

උපලේඛනය

මුලික ඒලානේ නො. පී පී ඒ 2,060 ගම—දෙලිවලතැන්න
 කැබැල්ල: 1.
 ඉඩමේ නම බොරළුවේවත්ත
 විස්තර. අවුරුදු 5-20 පමණකු පොල් ගසේද, අවුරුදු 5-40 පමණකු පුළුස් ගසේද, අවුරුදු 60-70 පමණකු කොකෝ, අවුරුදු 30ක් පමණකු රබර් ගසේද, අවුරුදු 60-70 පමණකු කොස් ගසේද, අවුරුදු 60-70 පමණකු ගම්මිරිස් වැල්ද, අවුරුදු 3-20 පමණ කිතුල් ගසේද, අවුරුදු 30 පමණකු රබර් ගසේද, අවුරුදු 30ක් පමණකු පොල් ගස දෙකක්ද, අවුරුදු 30ක් පමණකු කොස් ගස 3ක්ද, අවුරුදු 30ක් පමණකු තේ පදුරුද, අවුරුදු 50ක් පමණකු කොස් ගසක්ද, අවුරුදු 25ක් පමණකු අබි ගසක්ද ඇති ඉඩම
 අයිතිකම් කියන්නා. යු ඇම් ඇම්. වෙල්විදනේ, ලබගම, හුරිකවුට ප්‍රමාණය. අ 3, රු. 2, ප. 39

කැබැල්ල: 2.
 ඉඩමේ නම බොරළුවේවත්ත

විස්තර : අවුරුදු 5-50 පමණකු පොල් ගස් 3ක්ද, අවුරුදු 60-70 පමණකු කොකෝ ගස්ද, අවුරුදු 30ක් පමණකු රබර් ගස්ද, අවුරුදු 5-50 පමණකු පුවක් ගස්ද, අවුරුදු 20-60 පමණකු කොස් ගස් 8ක්ද, අවුරුදු 8ක් පමණකු අම් ගස් 3ක්ද, අවුරුදු 60-70 පමණකු ගම්මිරිස් වැල්ද, අවුරුදු 3-20 පමණකු පෙරේ ගස් දෙකක්ද, අවුරුදු 3-20 පමණකු කිතුල් ගස්ද ඇති ඉඩම.

අයිතිකම් කියත්තා යු ඇම් ඇම්, වෙල් විදනේ, උඩගම හුරිකඩුව ප්‍රමාණය අ 0, රු 1, ප. 23.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම බොරළුවෙත්ත විස්තර අවුරුදු 60-70 පමණකු කොකෝ ගස්ද අවුරුදු 5-40 පමණකු පුවක්, ගස්ද, අවුරුදු 30 පමණකු රබර් ගස්ද, අවුරුදු 20 පමණකු කිතුල් ගස්ද, අවුරුදු 70 පමණකු කොස් ගස් දෙකක්ද ඇති ඉඩම.

අයිතිකම් කියත්තා යු ඇම්. ඇම්, වෙල් විදනේ, උඩගම හුරිකඩුව. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 33.

එකතුව. අ. 4, රු. 1, ප. 15.

අංකය ඇල් 3468—පේ 54 ඇල් 190— ඇල් අර්ථ/එපිඇල්/3366

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම් සිව්නාදන් වන මම 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැනුම්දී සිටින්නේ—

- (1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තරව තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ලබාගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම දෙනාම—
 - (අ) වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 13වෙනි දින මඩකලපුව කම්මේරියේදී උදේ කාලයේ 10 වේලාවට මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉතිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාග පවත්වන අවස්ථාවේදී අයිතිකම් සම්බන්ධ තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

නියම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලකින් දන්වා නොවන කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටින ට උඩ මනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලෙන් දන්වා නොවන අයිතිගෙන් කට වටනොත් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

ඇම් සිව්නාදන්,
මඩකලපුව දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත වමිහ
වම් 1954ක්වූ ජූලි මස 19වෙනි දින
මඩකලපුව කම්මේරියේදීය

උපලේඛනය

ප්ලානේ නො මූලික ඒලාන ඒ 1,133 ගම—ඒරවුර් කේරලෙයි පත්තුවේ පිහිටි කොඩුවාමඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස්. පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය.
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 37.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව ලෝඩ් මැනිං පාරේ පදිංචි 3 ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය
ප්‍රමාණය අ 0, රු. 1, ප 1

කැබැල්ල : 3.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය
ප්‍රමාණය අ 0, රු. 1, ප 30

කැබැල්ල : 4.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය
ප්‍රමාණය අ 3, රු. 0, ප 33

කැබැල්ල : 5.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය
ප්‍රමාණය අ 0, රු. 0 ප 21

කැබැල්ල : 6.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය.
ප්‍රමාණය අ 18, රු. 1, ප 18

කැබැල්ල : 7.

ඉඩමේ නම පෙරියවේලි කන්ඩම් ප්‍රථම ව්‍යවහාරවූයේ පෙරියවේලි විස්තර කුඹුර අයිතිකම් කියන්නෝ මඩකලපුව, ලෝඩ් මැනිං පාරේ පදිංචි සි ඇස් පුපාලරත්නම් නොතාරිස් හා පෙරකඳෝරු මහතා බාරේ වයි පි මහේසන් සහ ඇන් පි මනෝහරන්ය
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 23.
එකතුව : අ. 22, රු. 3, ප. 3.

ඇල් 3468/පේ 54/ඇල් 118

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් පීතූබර කාසිලියම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3 වැනි දින පූර්වහස 10ට හලාවත ආහාර පාලක කාසිලියම්ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ අගෝස්තු මස 26 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

පී කාසිලියම්,
පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන.

වම් 1954ක්වූ ජූලි මස 21වෙනි දින
පුත්තලම් කම්මේරියේදීය

උප ලෙඩකය

සප්‍රීමන්ටි නො 1 අර්ප් වි.පී. 224. ගම—මැදදම්බුව සහ
 මූලික ඒලානගේ නො ඒ 1,318 ගම—පුංචිලත්තව
 සප්‍රීමන්ටි නො 1 අර්ප්.වි.පී 224

කැබැල්ල : 19.
 ඉඩමේ නම වනම්අහාර
 විස්තරය අවුරුදු 35 සිට 40 දක්වා වයස ඇති පොල්වත්ත
 අයිතිකම් කියන්නා ඒ බබ්ලිවි කොරොයා, සමාදාන විනිශ්චයකාර
 තැන, පෙරකදෝරු සහ නොතාරිස්, හලාවත.

ප්‍රමාණය : අ 1, රු. 0, ප 29.
 කැබැල්ල : 20.
 ඉඩමේ නම වනම්අහාර
 විස්තරය අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගස් 2ක් ඇති පොල්
 වත්ත
 අයිතිකම් කියන්නා ඒ බබ්ලිවි කොරොයා, සමාදාන විනිශ්චයකාර
 තැන, පෙරකදෝරු සහ නොතාරිස්, හලාවත

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 4
 එකතුව : අ. 1, රු. 0, ප. 33.
 ට ප්‍ර 1,318
 කැබැල්ල : 1.

ඉඩමේ නම වනම්අහාර
 විස්තරය අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගහක් ඇති පොල්වත්ත
 අයිතිකම් කියන්නා ඒ බබ්ලිවි. කොරොයා, සමාදාන විනිශ්චයකාර
 තැන, පෙරකදෝරු සහ නොතාරිස්, හලාවත.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8
 කැබැල්ල : 2.
 ඉඩමේ නම : වනම්අහාර.
 විස්තරය. අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගස් 2ක් ඇති පොල්
 වත්ත.
 අයිතිකම් කියන්නා. ඒ. බබ්ලිවි කොරොයා, සමාදාන විනිශ්චයකාර
 තැන, පෙරකදෝරු සහ නොතාරිස්, හලාවත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 2
 එකතුව : අ. 0, රු. 0, ප. 10.
 ඇල් ඩී.—ඩී 49/50
 අංකය ඇල් ඒ 3470/පේ/54/ඇල්/215.
 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දක්වමිසි
 පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප
 ඒජන්ත තැන්පත් පිතෘමිරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9
 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත
 සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—
 (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්
 ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස්
 කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට
 අදහස් කරනු ලැබේ,
 (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා
 ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
 (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති හැම
 කෙනෙක්ම—
 (අ) 1954 සැප්තැම්බර් මස 4 වෙනි දින පූර්වහස 10.30
 තාත්තන්සියේ ඩී ආර් ඩී කායඹාලයට පැමිණ මා
 ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත්
 ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත
 කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක් වූ
 අගෝස්තු මස 27 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම්
 පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි
 ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ
 ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි
 විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී
 සිටිය යුතුයි.

පී කාසිලිංගම්,
 පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක
 උප ඒජන්ත තැන

වම් 1954ක් වූ ජූලි මස 21 වෙනි දින
 පුත්තලම් කව්වේරියේදීය.
 උප ලෙඩකය

මූලික ඒලානගේ නො ඒ 1,324 ගම—දුම්මලකොටුව
 කැබැල්ල : 1.
 ඉඩමේ නම : අඹගහවත්ත, කහටගහවත්ත, නොහොත් ගොරක
 ගහවත්ත
 විස්තර : අවුරුදු 30 සිට 50ක් දක්වා වයස ඇති පොල්වත්ත
 අයිතිකම් කියන්නා : බොන් ඇලෝසියස් ජයකොඩි, "මිල් හවුස්",
 දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 23
 කැබැල්ල : 2.
 ඉඩමේ නම. අඹගහවත්ත, කහටගහවත්ත, නොහොත් ගොරක
 ගහවත්ත
 විස්තර අවුරුදු 30 සිට 50ක් දක්වා වයස ඇති පොල්වත්ත
 අයිතිකම් කියන්නා : බොන් ඇලෝසියස් ජයකොඩි, "මිල් හවුස්",
 දන්කොටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 21
 කැබැල්ල : 3.
 ඉඩමේ නම : අඹගහවත්ත. කහටගහවත්ත, නොහොත් ගොරක
 ගහවත්ත.

විස්තර අවුරුදු 30 සිට 50ක් දක්වා වයස ඇති පොල්වත්ත.
 අයිතිකම් කියන්නා : බොන් ඇලෝසියස් ජයකොඩි, "මිල් හවුස්"
 දන්කොටුව
 ප්‍රමාණය : අ. 0, රු 0, ප 22

කැබැල්ල : 4.
 ඉඩමේ නම : අඹගහවත්ත, කහටගහවත්ත, නොහොත් ගොරක
 ගහවත්ත
 විස්තර : අවුරුදු 30 සිට 50ක් දක්වා වයස ඇති පොල්වත්ත.
 අයිතිකම් කියන්නා : බොන් ඇලෝසියස් ජයකොඩි, "මිල් හවුස්",
 දන්කොටුව

ප්‍රමාණය : අ 1, රු 0, ප. 12.
 කැබැල්ල : 5.
 ඉඩමේ නම : අඹගහවත්ත, කහටගහවත්ත, නොහොත් ගොරක
 ගහවත්ත
 විස්තර අවුරුදු 30 සිට 50ක් දක්වා වයස ඇති පොල්වත්ත.
 අයිතිකම් කියන්නා : බොන් ඇලෝසියස් ජයකොඩි, "මිල් හවුස්",
 දන්කොටුව.

ප්‍රමාණය අ 0, රු 3, ප. 13
 එකතුව : අ. 2, රු. 1, ප. 11.

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඩීඩී—ප්—34.

පෞද්ගලික ව්‍යාපාර මගින් ගම්බඳ වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම

පොලොන්නරුව දිස්ත්‍රික්කයේ පිහිටා තිබෙන පහත සඳහන් වැව
 සංවිධානය කිරීම පිණිස සැලසෙන මුදලක් යෙදවිය හැකි අයවලුන්ට
 (පෞද්ගලිකව හෝ සමාගම් වශයෙන් වූ හෝ) දීමට තිබේ පරිසරණ
 යන්ට භාජනවූ මේ වැව ප්‍රතිසංස්කරණය කිරීමට යන තත්සේරු
 මුදල හා එසේ කිරීමෙන් ප්‍රයෝජන අත්වන ප්‍රදේශයද සඳහන් කර
 ඇත

- 1 බෙල්ලන්වලකුලම—
 (අ) තමන්කඩුව ආදගම් පාලක නිලධාරීන්ගේ ප්‍රදේශයෙහි
 පිහිටා තිබේ මඩකලපුව-පොලොන්නරුව පාරේ 47.1/3 සැත
 පුම් කණුව ලගින් මටට හැරී කැලාව මැදින් වැව ඇති
 පාරේ සැතපුම් 7ක් ගැමෙන් වැව් බැම්ම කර පැමිණිය හැක.
 (ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය : අක්කර 50යි
 (ඉ) ව්‍යාපාරය සඳහා වාරිමාර්ගී පහසුකම් සැපයීමක් ඇතුළුව වැව
 වන තත්සේරු මුදල වැව, වැව් බැම්ම, සොරොව්ව, වැව්

- වන යනාදියට රුපියල් 35,000යි (ඉඩම් සංවිධානය වෙලල්
 හැදීමාදී කායඹාලයත් සඳහා යන මුදල මෙහි අඩංගු කර නැත).
 2. වැව ප්‍රතිසංස්කරණය කිරීම සහ වාරිමාර්ගී පහසුකම් අනුමත කළ
 සැලැස්මවල් පරිදි විය යුතුයි. මෙම කායඹාලයන් ව්‍යාපාරිකයන්
 විසින්ම ප්‍රතිසංස්කරණයටත් ඉඩම් සංවිධානයටත් යන මුළු මුදල
 දරිය යුතුයි
 3 මේ කායඹාලය කිරීමට බලය ලත් ව්‍යාපාරිකයන්ට ගොඩින් සැලෙන
 ඉඩම් ප්‍රමාණයක් සහිත එම වැව යටතේ කුඹුරු කිරීමට හැකි බිම්
 ප්‍රමාණයක්ද දීර්ඝ කාලීන බඳු ක්‍රමයක් අනුව දෙනු ලැබේ
 4 ඉහත සඳහන් වැව හාර ගැනීමට කැමති අයවලුන් සවකිය
 ඉල්ලුම්පත්‍ර වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 15 වැනි දිනට හෝ ඊට
 පෙර පොලොන්නරුවේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමාට ලැබෙන පරිදි
 ගැවිය යුතුයි අනිකුත් කරුණු එතුමාගෙන් දැනගත හැකිය
 ඇම්. රාජේන්ද්‍ර,
 ඉඩම් කොමසාරිස්තුමා,
 වම් 1954ක් වූ ජූලි මස 26 වැනි දින
 කොළඹදීය

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,993 (கேகாலை)

இக்கோட்டணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம ஆர் (ஜூலை) ஆடி மீ 30 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இக்காலடியிற் கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஆர் (ஜூலை) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர் வீ ஜயசூரிய

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினாபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகஸ்தாரிட மும் அவைகளின் அளவைப்பாடகன் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனும்முள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளை விட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், அட்டுலுக்கம கோறணையையும், பனுவல் கோறணையையும் சோந்த மேற்கு அட்டுலுக்கம கோறணையிலுள்ள டைகல் இஹல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல 15, பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல 14

கிழக்கு எலுவான கிராமத்தில் இருக்கும் காணித்துண்டு இல 6, ஹந்தமுன்கந்தழகலான உரிமைப்படம் இல 83,867, ஹந்தமுன்கந்தழகலான உரிமைப்படம் இல 96,955, ஹந்தமுன்கந்தழகலான உரிமைப்படம் இல 85,570, ஹந்தமுன்கந்தழகலான உரிமைப்படம் இல 85572, ஹந்தமுன்கந்த உரிமைப்படம் இல 85,573, ஹந்தமுன்கந்த உரிமைப்படம் இல 83,869, கல்லென்னவத்த (பிரதமப்படம் இல 8,697 ல உள்ள காணித்துண்டு இல B 499) எல்லாம் மாகமமன கிராமத்தில் உள்ளன

தெற்கு அட்டுலுக்கம கிராமத்திலுள்ள கல்லைலேஹேன் (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,246), கெலேகம கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு 13 ம, 12 ம, புவகடொலேஹேனய்ய, கெலேகம கிராமத்திலுள்ள பம்பருள்காய ஹேன் ஹரெஸ்ச

மேற்கு ஹந்தமுன்கந்த (பிரதமப்படம் இல 64 ல உள்ள காணித்துண்டு இல 12,286), பிரதமப்படம் இல 8,697 ல உள்ள காணித்துண்டு இல 7,073 C, ஹந்தமுன்கந்த, நிந்தஹேன் எல், உரிமைப்படம் இல 354,465 டைகல் எல்டே, பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 10 ம, 9 ம, அறியேகெதறவத்த, (பிரதமப்படம் இல 64 ல உள்ள காணித்துண்டு இல 1,229), பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 8, அறியேகெதறவத்த, பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல 18, பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல 17, பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல 16

பிரதமப்படம் இல 3,361

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
11	இஹல்கொட்டுவேவத்த	7 0 8
91	ஹந்தமுன்கந்த	0 1 22
92	ஹந்தமுன்கந்த (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 9
93	ஹந்தமுன்கந்த	0 2 16

E 8

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
94	ஹந்தமுன்கந்த (அடிப்பாதையும் சேமிப்பும்)	0 1 5
95	ஹந்தமுன்கந்த	1 0 18
96	ஹந்தமுன்கந்த	0 1 4
97	ஹந்தமுன்கந்த, எலுவான சேமிப்பு முதலியன	134 2 36
மொத்தம்		144 1 38

கேகாலை நி உ 2—1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,994 (கேகாலை)

இக்கோட்டணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம ஆர் (ஜூலை) ஆடி மீ 30 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இக்காலடியிற் கையொப்ப மிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஆர் (ஜூலை) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர் வீ ஜயசூரிய

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினாபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகஸ்தாரிட மும் அதன் அளவைப்பாடகன் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளை விட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், அட்டுலுக்கம கோறணையையும், பனுவல் கோறணையையும் சோந்த மேற்கு அட்டுலுக்கம கோறணையிலுள்ள அட்டுலுக்கம கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டு : இக் காணித்துண்டு கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு கெலேகம கிராமத்தில் இருக்கும் பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 12, டைகல் இஹல் கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 97, கலுடியவல் டொடல்,

கிழக்கு கல்லைலேஹேன் (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,246), தித்தத்தகல்லைலேஹேன், குறுவகாவஹேன், (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,246, குறுவகாவஹேன், (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,251½), தெற்கு குறுவகாவஹேன் (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,251½),

மேற்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 14, தெமலுவேகத்தஹேன், தெமலுவேகத்தஹேன், (பிரதமப்படம் இல 66 ல உள்ள காணித்துண்டு இல 1,251½) கெலேகம கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டுகள் இல 65 ம, 64 ம, 15 ம.

பிரதமப்படம் இல 3,361

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
13	புளுசிகந்த வலிமனடியேழகலான அல்லது எலுவான சேமிப்பு	41 1 18

கேகாலை நி. உ. 3—1954.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,995 (கேகாலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1954 ம ஆர் (ஜூலை) ஆடிமீ 30 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்ப மிடடவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்கமுடிதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஆர் (ஜூன்) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர் வீ ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(உ) இக்காணிக்களைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிக்கும் அமைவகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தரமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், அட்டுலுக்கம் கோற்றையை யும் பனுவல கோற்றையையும் சோநத மேற்கு அட்டுலுக்கம் கோற்றையிலுள்ள எலுவான கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

பாகம் I.

வடக்கு குறுபெத்த கிராமத்தின் எல்லை, தென்னபிட்டதேறன், புவக் அறம்பேதேறன், மலடொல,

கிழக்கு துத்திரிபிடடியதேறன் (பிரதமப்படம் இல 8,697 ல உள்ள காணித்துண்டு இல 7,073A),

தெற்கு மலடொல, பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டுகள் 2 ம, 6 ம, 5 ம, அடிப்பாதை,

மேற்கு குறுபெத்த கிராமத்தில் இருக்கும் பிரதமப்படம் இல A 140 ல உள்ள காணித்துண்டு இல. 14

பிரதமப்படம் இல 3,361

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
1	எலுவான சேமிப்பு அல்லது கெஞ்சுஅதுலமுகலான, கொஹில்கொல்லேதேறன், கெஞ்சு அதுலதேறன்	13 2 29
4	கித்தலகொட்டுவேதேறன் அல்லது எலுவான சேமிப்பு .	3 3 19
	மொத்தம்	17 2 8

பாகம் II

வடக்கு அடிப்பாதை, பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 5 ம 4 ம,

கிழக்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல. 2,

தெற்கு : மாகம்மன கிராமத்தின் எல்லை,

மேற்கு : டைக்கல் இஹல கிராமத்தின் எல்லை.

பிரதமப்படம் இல. 3,361.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப
6	கெஞ்சுஅதுலேமுகலான அல்லது எலுவான சேமிப்பு .	3 2 25

கேகாலை நி. உ. 4—1954.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,996 (கேகாலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1954 ம ஆர் (ஜூலை) ஆடி மாதம் 30 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறியாமலிருக்கமுடிதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஆர் (ஜூன்) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர். வீ ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(உ) இக்காணிக்களைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிக்கும் அமைவகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தரமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், அட்டுலுக்கம் கோற்றையை யும் பனுவல கோற்றையையும் சோநத மேற்கு அட்டுலுக்கம் கோற்றையிலுள்ள கெலேகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக் காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

பாகம் I

வடக்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 97 (டைக்கல் இஹல கிராமத்தின் எல்லைகள்),

கிழக்கு டைக்கல் இஹல கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 97, பிரதமப்படம் இல. 3,361 ல உள்ள காணித்துண்டு இல. 13 (அட்டுலுக்கம் கிராமத்தின் எல்லைகள்),

தெற்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டுகள் இல 64 ம 51 ம

மேற்கு புவகடொல அல்லது கெலேகம் எல்

பிரதமப்படம் இல. 3,361

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
12	புவகடொலதேறனையா	7 0 31
15	கல்லெனகாவஹெறெஸ்சேறன் அல்லது வலி மனடியேமுகலான	5 1 2
	மொத்தம்	12 1 33

பாகம் II

வடக்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 90, ஹீன் எல், பிரதமப்படம் இல. 3,361 ல உள்ள காணித்துண்டுகள் இல 90 ம, 80 ம,

கிழக்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டு இல 80,

தெற்கு கட்டுதேறன் (பிரதமப்படம் இல. 60 ல உள்ள காணித்துண்டு இல 1,186), (டெபேகம் கிராமத்தின் எல்லைகள்),

மேற்கு பிரதமப்படம் இல 3,361 ல உள்ள காணித்துண்டுகள் இல 83 ம, 88 ம, 90 ம, மலடொல

பிரதமப்படம் இல 3,361

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
82	—அடிப்பாதைக்கான சேமிப்பு (பாதை சேமிப்புடன் இணைக்க)	0 1 20

பாகம் III

வடக்கு பிரதமப்படம் இல 3,651 ல் உள்ள காணித்தண்டுகள் இல 8 ம் 6 ம், (பஹல டைகல் கிராமத்தின் எல்லைகள்),

கிழக்கு பிரதமப்படம் இல. 3,361 ல் உள்ள காணித்தண்டுகள் 23 ம், 24 ம், 25 ம்,

தெற்கு பிரதமப்படம் இல 3 361 ல் உள்ள காணித்தண்டுகள் இல 27,

மேற்கு கப்புளல் எல்டேட் (உரிமைப்படம் இல 338,800), (யல்கம் கிராமத்தின் எல்லைகள்)

காணித் துண்டு	பிரதமப்படம் இல. 3,361 காணியின் பெயர்	விசாலம். ஏ று. ப
98	—போகும் வழிகாண சேமிப்பு	0 0 4
99	இத்தவலஹேனேவத்த	1 2 6
100	இத்தவலஹேனேவத்த	1 2 0
101	இத்தவலஹேனேவத்த	1 1 25
102	இத்தவலஹேனேவத்த	1 1 34
103	இத்தவலஹேனேவத்த	1 2 11
104	—போகும் வழிகாண சேமிப்பு	0 1 22
105	இத்தவலஹேனேவத்த	1 2 3
106	இத்தவலஹேனே மூகலான	1 2 4
மொத்தம்		10 3 29

பாகம் IV.

வடக்கு உரிமைப்படம் இல 245,029, உரிமைப்படம் இல 366,821 (பஹல டைகல் கிராமத்தின்), பிரதமப்படம் இல 3,652 ல் உள்ள காணித்தண்டுகள் இல 1, பிரதமப்படம் இல 3,361 ல் உள்ள காணித் தண்டுகள் இல 7 (இஹல டைகல் கிராமத்தின்),

கிழக்கு புலகத்தால் அல்லது கெலேகம் எல்,

தெற்கு உரிமைப்படம் இல 376,253, நாகொல்ல எல் அல்லது பம்பருள்கேயஹேன எல், உரிமைப்படம் இல 374,358, உரிமைப்படம் இல 374,344, உரிமைப்படம் இல 383,177, உரிமைப்படம் இல 236,049

மேற்கு உரிமைப்படம் இல 383,176, உரிமைப்படம் 338,800, யட்டவல தெனிய எல், உரிமைப்படம் இல 374,348, எல்லபொல எல், உரிமைப் படம் 374,347, இநாவலஹேன

பிரதமப்படம் இல A 390

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப.
1	ாதலவலஹேன அல்லது பம்பருள்கேஹேன யாய	5 1 30
2	யட்டவலதெனிய	0 0 15
3	யட்டவலதெனியஹேன (எல்லபொல எல்வுடன சேமிப்பு)	0 0 39
4	நாகொல்லமூகலான	2 0 2
5	யட்டவலதெனிய அல்லது நாகொல்லமூகலான (போகும் வழிகுச் சேமிப்பு)	0 0 12
6	பம்பருள்கேஹேனயாய	1 2 36
7	பம்பருள்கேஹேனயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 38
8	பம்பருள்கேஹேனயாய	1 0 11
9	ஷி	0 3 6
10	நாகொல்லமூகலான, புலகத்தாலேஹேனயாய	40 2 8
11	பம்பருள்கேஹேன, பம்பருள்கேஹேனயாய, இத்த வலஹேன, நாகொல்லமூகலான	60 2 8
12	நாகொல்லமூகலான	3 1 10
13	நாகொல்லமூகலான (போகும் வழிகுச் சேமிப்பு)	0 2 6
14	நாகொல்லமூகலான	1 3 2
15	பம்பருள்கேஹேனயாய, நாகொல்லமூகலான	6 3 28
16	பம்பருள்கேஹேனயாய அல்லது நாகொல்லமூகலான (யட்டவலதெனியஎல்வுடன் சேமிப்பு)	0 2 34
17	பம்பருள்கேஹேனயாய	0 0 5
மொத்தம்		126 2 10

கேகாலி உ 5—1954

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

குறி இல MA/AC/2312/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டம் 5 ம் பிரிவின்கீழ் பிரதிக்ஷினை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசி பண்டா புலஹலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின கீழ் சொல்லப்பட்ட காணி ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதென்றும் இச்சட்டப் பிரகாசப்படி ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரதிக்ஷினைசெய்கின்றேன் —

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி, வெள்ளவத்தை காலி வீதி 295 ம் வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, று 0, ப 01 85 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 11 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை, மேற்கு வெள்ளவத்தை காலி வீதி

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி, வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 11, 15, 21 ம் வரிப்பண இல காணிகளின் ஏறக்குறைய மொத்த விசாலம் ஏ 0, று 0, ப 09 16 முள்ள பகுதிகளும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணிகளின் எஞ்சிய பகுதிகள்; கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 27 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை; மேற்கு காலி வீதி 245 ம் வரிப்பண இல காணி.

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 27 ம் வரிப்பண இல. காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, று. 0, ப 01 38 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 29 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை; மேற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 21 ம் வரிப்பண இல காணி

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 29, 33 ம்

வரிப்பண இல காணிகளின் பகுதிகளும் ஏறக்குறைய மொத்த விசாலம் ஏ 0, று 0, ப 07 81 ம் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 35 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை, மேற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 27 ம் வரிப்பண இல. காணி,

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 35, 37 ம் வரிப்பண இல காணியின் பகுதிகளும், ஏறக்குறைய மொத்த விசாலம் ஏ 0, று. 0, ப 07 88 ம், பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 39 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை, மேற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 33 ம் வரிப்பண இல காணி

(6) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி, வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 39 ம் வரிப்பண இல காணியின் பகுதியின் ஏறக்குறைய ஏ 0, று 0, ப 02-71 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 43 ம் வரிப்பண இல காணி,

தெற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை, மேற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 37 ம் வரிப்பண இல காணி

(7) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப் பகுதி, வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 43 ம் வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0 று 0, ப 02 23 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, கிழக்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 49 ம் வரிப்பண இல காணி,

தெற்கு 33 வது ஒழுங்கை, மேற்கு வெள்ளவத்தை 33 வது ஒழுங்கை 39 ம் வரிப்பண இல காணி,

(24) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 12 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0 ரூ 0 ப 04.68 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 8 ம இலக்க வரிப்பண இலக்ககாணி,
தெற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 15 ம வரிப்பண இலக்க காணி

(25) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 8 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0 ரூ 0, ப 05.35 விசாலமும் பின கண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 6 ம வரிப்பண இல காணி,
தெற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 12 ம வரிப்பண இல காணி

(26) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளைவத்தை தெற்குப் பகுதி வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 6 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ. 0, ரூ 0 ப. 04.03 விசாலமும் பின கண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை, 4 ம வரிப்பண இல காணி
தெற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 8 ம வரிப்பண இல காணி.

(27) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட, வெள்ளை வத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 4 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, ரூ 0. ப 03 84 விசாலமும் பின கண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி;
கிழக்கு ஹமடன ஒழுங்கை 46 ம வரிப்பண இல காணி,
தெற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 6 ம, வரிப்பண இல காணி

(28) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட, வெள்ளை வத்தை தெற்குப் பகுதி வெள்ளைவத்தை ஹமடன ஒழுங்கை 46 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏ 0, ரூ. 0, ப. 07 95 ஏறக்குறைய விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு வெள்ளைவத்தை ஹமடன ஒழுங்கை,
தெற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை;
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை, 4 ம வரிப்பண இலக்க காணி

(29) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட, வெள்ளைவத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 7 ம வரிப்பண இல காணியின் பகுதியும், ஏ 0, ரூ. 0, ப 00.44 ஏறக்குறைய விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை காணி,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 5 ம இலக்க காணி.
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 11 ம வரிப்பண இல காணி,

(30) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 11 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, ரூ. 0, ப 00 41 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 7 ம வரிப்பண இல காணி,
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
மேற்கு வீதி

(31) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 13 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0 ரூ 0, ப. 00.38 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை,
கிழக்கு வீதி,
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
மேற்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 15 ம வரிப்பண இல காணி

(32) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 15 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 15 69 விசாலமும் பினகண்ட எல்லைபுமுளது —

வடக்கு வெள்ளைவத்தை பலலை ஒழுங்கை 78/2 ம, சென்ற லோறனலை வீதி 67 ம வரிப்பண இல காணிகள்,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை, 12 ம வரிப்பண இல காணியும், வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கையும்,
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
மேற்கு சென்ற லோறனலை வீதி 52 ம வரிப்பண இல காணியும் வெள்ளைவத்தை சென்ற லோறனலை வீதியும்

(33) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ளை வத்தை தெற்குப் பகுதி, வெள்ளைவத்தை சென்ற லோறனலை வீதி, 52 ம வரிப்பண இல காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 00 51 விசாலமும் பின கண்ட எல்லைபுமுளது —

வடக்கு வெள்ளைவத்தை சென்ற லோறனலை வீதி 67 ம வரிப்பண இலக்கமும் பலலை ஒழுங்கை 78/2 ம இல காணிகள்,
கிழக்கு வெள்ளைவத்தை 55 வது ஒழுங்கை 15 ம வரிப்பண இல காணி,
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
மேற்கு வெள்ளைவத்தை சென்ற லோறனலை வீதி.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

குறி இல J 54 L G 17

கொழுமடி,
1954 ம ஆடி மீ 26 ந ட.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தலை பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழுமடி,
1954 ம ஆடி (ஜூலை) ஆடீஸ் 13 ந ட.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR 1425
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J 54 L 104

காணியின் விபரம்

அனுராதபுர டிஸ்திரிக்கில், கலகம் பலாததை விஜீதபுர கிராமத்தி லுள்ளதும், கடைசிக் கிராமப்படம் 850 இல உளள 34 0 துண்டிலுள்ள தும், ஏ 4, ரூ 1. 0பே 2 விசாலமுள்ள விஜீதபுரகேலே என்று கூறப்படுவதும், பினகாட்டப்பட்ட எல்லைகையுடையதுமான ஒரு பங்கு —

வடக்கு . ருள பண்டா கோறனையின் மேட்டு நிலம்,
கிழக்கு கெறத பண்டாவின் எல டி ஒ நிலம்,
தெற்கு கோவிலுக்கு உரித்தாயுள்ள மேட்டு நிலத்தின் ஒரு பகுதி,
மேற்கு கெக்கிறவை காளவெவ பிரதம் ரேட்டுகெகெ விபப்பட்டு
ஒதுக்கு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தலை பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
கொழுமடி, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1954 ம ஆடி (ஜூன்) ஆடீஸ் 18 ந ட.

மாகாண ஏசனடுவின் இலக்கம் . LR 1422
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J 54 L 79

காணியின் விபரம்

அனுராதபுர டிஸ்திரிக்கில், குறுபுலாததா துளை 39, இலக்கம் வெவ கிராமத்திலுள்ளதும், 2 40 ஏக்கர் விசாலமுள்ளதும், தெலபுகா வெவ புரனவெல என்று கூறப்படும காணியிலுள்ளதும், பினகாட்டிய எல்லைகையுடையதுமான 2 பங்குகள் —

வடக்கு தெற்கும் முடிக்கூரிய காடு,
கிழக்கு இலக்கம்குளத்தின் கீழுள்ள நிலங்கட்கு நீர்பாய்ச்சும் வாய்க்கால்,
மேற்கு பி. சூம் கப்புறுஹாமியால் உரிமை கொண்டாடப்படும நிலம்

இலக்கம் LA/IR/54/8/354 L75

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஜூலை) ஆடி 13 ந உ

மாகாண ஏசுநடுவின் இலக்கம் LA/IR 54/8
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 75

காணியின் விபரம்

குருகுலம் டிஸ்திரிக், தேவமெதி கற்பத்த, குறுணைமேட்டி பகுதி, கிரிவெல்லெவ கிராமத்திலுள்ள பஹலதவல்லெகுமபுற அல்லது அல் செடும் குமபுற (1887 ம பிரதமபட்டத்தில் 16 A ம துண்ட) எனனும் ஏ 1 றா 2 பே 0 விசாலமுள்ள காணியின் எல்லைகள் —

வடக்கு ஜி அபெய்சேகரவுக்கும் மறுபேருக்குழிய காணியின் வேலி,
கிழக்கு டி டிஸியு பீ ஜெயவாத்தாவுக்குரிய சேனையும், வயலும், தெற்கு எல் சப்சிங்காவுக்குரிய காணியின் வேலி,
மேற்கு அலுத்தவெவ குளம்

இலக்கம் LA 7661

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஜூலை) ஆடி 9 ந உ

மாகாண ஏசுநடுவின் இலக்கம் LA 7661
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/௫/2251

காணியின் விபரம்

குருகுலம் டிஸ்திரிக், கடுகமடொல் கற்பத்த, மெடபத்த கோறனை கிழக்கு, ஸ்ரீமமெஹெ கிராமத்தில் கயுறேவைத்த என்னும் காணியில் ஏ 1 றா 3 பே 28 7 விசாலம், 351 ம இலக்க பிரதமபட்டத்துக்கு 1 ம இணைப்பட்டத்தில் 67 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ சித்திரை 6 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுநடுவின் இலக்கம் LW 3783
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54/L 59 (V)

காணியின் விபரம்

கமரா 400 ஏக்கர் இடப்பரப்புள்ள துண்டு இல் 197-FTF 48 ஆகிய குகராமபொல்தல்கொலவேவஹேனையாய என்ற பத்தி டிஸ்திரிக், புத்தளை பகுதியில், பெலத்தை கிராம விதானியின் தொகுதியிலிருக்கும் குகராமபொல கிராமத்தில் உள்ள இடம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு குகராமபொல கிராமம்
கிழக்கு முடிகுரிய காடுகள்,
மேற்கு, FTF 48 ல் ஆண்டு இல் 197 ல் ஒரு பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ ஆடி 13 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுநடுவின் இலக்கம் LW 337
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J54 L 203 V

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பி கா அ யின் பகுதி, கொட்டல் கிராமத் தலைமைக்காரண பிரிவு, கொட்டல் கிராமத்தில் இருக்கும் ஸ்டோனிக் கிளவ் தோட்டம் எய்யப்படும் காணியில் ஏறக்குறைய 5 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு அதன் எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு துண்டு இல் 6, ஸ்டோனிக் கிளவ் தோட்டத்தின் ஸ்பிரிங்கெல் பகுதி எனப்படும் கைவிடப்பட்ட தேயிலைக் காணி,
கிழக்கு துண்டு இல் 5, ஸ்டோனிக் கிளவ் தோட்டத்தின் ஸ்பிரிங்கெல் பகுதி எனப்படும் கைவிடப்பட்ட தேயிலைக் காணி,
தெற்கு ஹரிங்டன் தோட்டம்,
மேற்கு துண்டு இல் 7, ஸ்டோனிக் கிளவ் தோட்டத்தின் ஸ்பிரிங்கெல் பகுதியின் 2 ஏக்கர் இளந் தேயிலைக் காணியும், புலத்தையும்

குறி இல் MA/AC/2838/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி வண்டா வுளங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழ் பின்சொல்லப்பட்ட காணி ஓர் பரிசுட தேவைக்கு வேண்டியதென்றும் இச்சட்டப் பிரகாரம் ஆகி ஒப்புக்கொள்ளப்படு மென்றும் இத்தால் பிரதிக்கின்ற செய்கின்றேன்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஹவலக் ரொளன் பகுதி, வம்பலப்பிட்டி வீதி 377 ம வரிப்பண இலக்கம் காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, றா 0, ப 0 04 விசாலமும் பின் கண்ட எல்லைமுள்ளது —

வடக்கு லொறெனஸ் வீதி,
கிழக்கு, தெற்கும் அதே காணியின் எஞ்சிய பகுதிகள்,
மேற்கு வம்பலப்பிட்டி வீதி

(2) கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஹவலக் ரொளன் பகுதி, வம்பலப்பிட்டி வீதி 377 ம வரிப்பண இலக்கம் காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, றா 0, ப 0 67 விசாலமும் பின் கண்ட எல்லைமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு வம்பலப்பிட்டி வீதி 359 ம வரிப்பண இலக்க காணி,
தெற்கு லொறெனஸ் வீதி,
மேற்கு வம்பலப்பிட்டி வீதி

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஹவலக் ரொளன் வீதி, வம்பலப்பிட்டி வீதி 359, 373 ம வரிப்பண இலக்க காணியின் பகுதிகளும், ஏ 0, றா. 1, ப 26.41 ஏறக்குறைய மொத்த விசாலமும் பின் கண்ட எல்லைமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு நகர சபை கட்டிய கான,
தெற்கு லொறெனஸ் வீதி, லொறெனஸ் வீதி 66, 68, 70, 72, 74 ம லேயாடஸ் வீதி 56/1 ம வரிப்பண இலக்க காணி,
மேற்கு வம்பலப்பிட்டி வீதி 371 ம வரிப்பண இலக்க காணி

(4) கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஹவலக் ரொளன் பகுதி, லேயாடஸ் வீதி 54 ம வரிப்பண இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, றா 0, ப 20 13 விசாலமும் பின் கண்ட எல்லைமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு லேயாடஸ் வீதி,
தெற்கு லேயாடஸ் வீதி 56 ம வரிப்பண இலக்க காணி,
மேற்கு நகர சபை கட்டிய கான

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல் J 54/LG 19,

கொழும்பு, 1954 ம ௨௭ மே 26 ந உ

MA/AC/2576/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆசிரிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளவனவுச் சட்டம் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா கீழ் பின்சொல்லப்பட்ட காணி ஓர் பரிசுரக தேவைக்கு வேண்டியதென்றும் அச்சட்டப் பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படு மென்றும் இத்தால் பிரதிக்கினை செய்கின்றேன்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட டெமட்டக் கொடைய பகுதி போட பிளேஸ் 69, 75 ம வரிப்பண இலக்க காணி களின் பகுதிகளும் மொத்த விசாலம் ஏ 0, றா 0, ப 17 90 ம பின் கண்ட எல்லைபுமுளது —

வடக்கு அதே காணிகளின் எஞ்சிய பகுதிகள்,
கிழக்கு ஞானவிமல வீதி,
தெற்கு போடபிளேஸ்கம், போட பிளேஸ் 76 ம வரிப்பண இலக்க காணியும்,
மேற்கு போட பிளேஸ்கம், போட பிளேஸ் 57, 59 முதலிய வரிப்பண இலக்க காணியும்

(2) கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட டெமட்டக் கொடைய பகுதி போட பிளேஸ் 76 ம வரிப்பண இலக்க காணியின் பகுதியும், ஏ. 0, றா 0, ப 0 40 விசாலமும் பின்கண்ட எல்லைபுமுளது

வடக்கு போடபிளேஸ், 69 ம வரிப்பண இலக்க காணி,
கிழக்கு ஞானவிமல வீதி
தெற்கும் மேற்கும் அதே காணியின் எஞ்சிய பகுதிகள்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

குறி இல J 54 LG 35

கொழும்பு,

1954 ம ஜூன் ஆனிமீ 2 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்குலம் ஆசிரிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஜூன் ஆனிமீ 8 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LR 1419
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல J 54 L 12

காணியின் விபரம்

(1) அனுராதபுர டிஸ்திரிக்கில், நுவரகம் பலாததை மேற்கு அனுராதபுர படடின் சபை எல்லைக்குள் உள்ளதும், 32 பேச்சேல விசாலமுள்ளதும், பின் பக்களா வயல்கள் என்று கூறப்படுவதன் ஒரு பகுதியும், பி ஏ குணத்தில்க, மிடிகாம, அக்கம, அவாகளால் உரிமை கொண்டாடப்படுவதும், பின்காடப்படும எல்லைக்கையுடையது மான காணி —

கிழக்கும் மேற்கும் பி ஏ குணத்தில்களின் நிலம்,
வடக்கு ரேமன் கத்தோலிக்க கோவிலால் உரிமைகொண்டாடப்படும நிலம்,
தெற்கு கல்பன அலை

(2) அனுராதபுர டிஸ்திரிக்கில், நுவரகம் பலாததை மேற்கு அனுராதபுர படடின் சபை எல்லைக்குள் உள்ளதும், 2 றாடல் 32 பேச்சேல விசாலமுள்ளதும், பின் பக்களா வயல்கள் என்று கூறப்படுவதன் ஒரு பகுதியும், ரேமன் கத்தோலிக்க கோவிலால் உரிமை கொண்டாடப்படுவதும், பின்காடப்படும எல்லைக்கையுடையதுமான காணி —

வடக்கு மராமத்து இலாகா ரேட்டு,
கிழக்கும் மேற்கும் ரேமன் கத்தோலிக்க கோவில் நிலம்,
தெற்கு பி ஏ குணத்தில்களால் உரிமை கொண்டாடப்படும நிலம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளுள் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச

E 10

சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆசிரிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஜூன் ஆனிமீ 16 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR 1394

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 147

காணியின் விபரம்

அனுராதபுர டிஸ்திரிக்கில், குறுகு பலாததை, துவானை 15 மடவெல கிராமத்திலுள்ளதும், 1 ஏக்கர், 1 றாட, 11 பேச்சேல விசாலமுடையதும், எம் பி என குணநத தேரே, மடவெல, பனுக்கல்வெல அவர்களால் உரிமை கொண்டாடப்படுவதும், இக்கவெல குணத்தின் கீழ் உள்ளதுமான பின்காடபடிய எல்லைக்கையுடையதுமான ஒரு துண்டு நெற காணி. —

வடக்கு மடவெல குளம்,
கிழக்கு இகால் வெவலின் கீழ் உள்ள வயல்கள்,
தெற்கு முடிக்குரிய காடு,
மேற்கு குளமும் முடிக்குரிய காடும

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆசிரிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஜூன் ஆனிமீ 17 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3429

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 195

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, பிந்தென்னப்பற்று, பெரியபுல்லுமலை கிராமத்திலுள்ள சுமார் 3 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு காணித்துண்டு எல்லை களாவன் —

வடக்கு மகாஜயாலிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் பரிசுரக வீதி,
கிழக்கும், தெற்கும் கதிசா உமமாலுக்குரிய காணி,
மேற்கு முடிக்குரிய பூமியும், காணி பண்படுத்தற் சட்டத்திற்குமீறாத காணிகளும்.

உரிமை பேசுவோர் மீமிதி உமறுவெவலை கதிசா உமமார், பெரிய புல்லுமலை

முற்பொல வாயக்கால் அமைத்தல். எனனும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும காணியை, அஃதாவது. —

பிரதமபட்டது இல A. 1,493 குறிச்சி—மாரசலன்.

துண்டு இல. 87

காணியின் பெயர் கணசராவத்த விபரம் 5 வருட ஒரு தென்னமரமும், வாய்காலின் பாகமும் உள்ளது உரித்தானியின் பெயர் கண்டி தொடானவெலையில் வசிக்கும் புளுசிபண்டா எலிக்கேவெல விசாலம் ஏ 0 றா 2 பே 07

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிக் குறித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1954 ம ஜூன் (செப்டம்பர்) புரடாதி மாதம் 7 ந தேதியிலன்று முற்பகல் 9 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எழுந்தபாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்குள்களினது தரமையையும் அவ்வுடற்குள்களுக்காய்த தாம் சாதிக் கும உரித்துகளின் தொகையையும் விபரங்கீழ்ப் சொல்லும்படி இத்தனும் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ரேன ரை,

உதவி அரசாட்சி ஏசனடு,

கண்டிக் கச்சேரி,

1954 ம ஜூன் ஆனிமீ 24 ந உ.

இலக்கம், LB 2211-3/LLD/593/53.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாதத்தைப் பிரிவுக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு ஏ. டி. மஹிந்த சில்வா ஆசிரிய நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம். A. 1562

துண்டு 1

காணியின் பெயர். மாரகனட்ட

விபரம் 20 வருடஞ்சென்ற இரண்டு தென்னே மரங்களுள்ள கோட்டம் உரித்தாளியின் பெயர் எஸ் எம் ஏ. பானிஸ், பஹலவியல், தியக்கொட.

விசாலம் ஏ. 0 றா. 0 ப 16.

துண்டு 2

காணியின் பெயர் பாளுவத்த

விபரம் தென்னே கோட்டத்தின் பாசும், பயிர் செய்யப்பட்டிருக்கின்ற

உரித்தாளியின் பெயர் வீரலின் வியன் ஆரச்சிக்கே ஹீன் அப்பு, டபிளயு ஏ லாடியல், டபிளயு ஏ ஹீன்ஹாமி, பதுளளேஹேயா, கட்டுக்கே பொடிஹாமி, பீ ஏச ஹீனனி அப்பு, பதுளளவியல், தியக்கொட

விசாலம் ஏ 0. றா 0 ப 18

மேற்கூறிய காணிகள் மாதத்தைப் பிரிவு, கங்கப்பொட பத்துவையில் பஹலவியல் என்ற கிராமத்தில் இருக்கின்றன.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தமக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிக்கு மாதத்தைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 24 ந் திகதி முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஏ. டி. எம் சில்வா,

டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

மாதத்தைக் கச்சேரி,

1954 ம (ஆகஸ்ட்) ஆடிட்டி 24 ந் உ

இல LB 2076-3/HLC/1961

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாதத்தைப் பிரிவுக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு ஏ. டி. மஹிந்த சில்வா ஆசிரிய நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A. 1515.

துண்டு 1.

காணியின் பெயர். கொரெய்குமபுற

விபரம் நெல்லயல்

உரித்தாளியின் பெயர் மிசில லீ ஜீ ஜயகுரு, "சண்டான", இல. 9, காஸ்ப ரோட, நெல்லொக டவுன்

விசாலம் ஏ 0 றா. 2 ப. 32 7.

துண்டு 2.

காணியின் பெயர். கொரெய்குமபுற

விபரம் நெல்லயல்.

உரித்தாளியின் பெயர், மிசில லீ ஜீ ஜயகுரு, "சண்டான" இலக்கம் 9, காஸ்ப ரோட, நெல்லொக டவுன்

விசாலம் ஏ. 0 றா 0 ப. 06 3.

துண்டு 3.

காணியின் பெயர் உடுமுள்ள.

விபரம் நெல்லயல்.

உரித்தாளியின் பெயர் மிசில லீ ஜீ ஜயகுரு, "சண்டான", இலக்கம் 9, காஸ்ப ரோட, நெல்லொக டவுன்

விசாலம் ஏ 0 றா 2 ப 17.6

துண்டு 4

காணியின் பெயர் உடுமுள்ள

விபரம் நெல்லயல்

உரித்தாளியின் பெயர் மிசில லீ ஜீ ஜயகுரு, "சண்டான", இலக்கம் 9, காஸ்ப ரோட, நெல்லொக டவுன்.

விசாலம் ஏ 0 றா 0 ப 10 4

மேற்கூறிய காணிகள் மாதத்தைப் பிரிவு, வெலிகம் கோற்றாயில் வளான என்ற கிராமத்தில் இருக்கின்றன

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தமக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 4 ந் திகதி காலை 10 மணிக்கு மாதத்தைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ. டி. மஹிந்த சில்வா,

டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

மாதத்தைக் கச்சேரி,

1954 ம (ஆகஸ்ட்) ஆடிட்டி 26 ந் உ

கு இல LD 7399

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அட்டவணை

இணை இல 1. இ டி ப இல 410 கிராமம்—கச்சிகல்

துண்டு இல: 6

காணியின் பெயர் கரமெட்டியக்குமபுற

விபரம் ஒரு வாயக்கால் (கடப்படுகிறது) கொண்ட சேனையும், நெல் வயலும் (சேனை ஏ 0 றா 1 பே 05, நெல்லயல் ஏ 0 றா 1 பே 01 4 மொத்தம் ஏ 0 றா 2 பே 01 9)

உரிமை கோருபவர் (1) ஏ டி சபிறிஹாமி, நத்துவெல், வல்ல முல்லை, (2) ஏச ஆ எம் தோமாஸ், கொறிவெல், வல்லமுல்லை, (3) ஏ டி யேயில், நத்துவெல், வல்லமுல்லை, (4) கே எல். எம் சியடோறில், கச்சிகல், காரியமடித்த, (5) டி ஏ வீரக்கொடி, டபறல், காரியமடித்த, (6) டபிளயு அனறில், கச்சிகல், காரியமடித்த, (7) டி ஜீ, வீரக்குட்டி, கிக்குற, எம்பிலிபிட்டியா, (8) ஈ சின் அப்புஹாமி, கிக்குற, எம்பிலிபிட்டியா, (9) டி ஜே ஏ விதானபத்திரன், மெட்டிக்மெல், காரியமடித்த, மறநேரும் நீப்பாசனை இலாகாவால் வாயக்கால்கள் கட்டப்படுகின்றன

விசாலம் ஏ 0 றா 2 பே 01 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தமக்க அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம (ஆகஸ்ட்) புரட்டாதி மாதம் 18 ந் தேதி காலை 10 மணிக்கு மித்தெனிய கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (ஆகஸ்ட்) புரட்டாதி மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி ஜெ எவ டி வியனகே,

கூட்டு உதவி அரசாட்சி அறிபா.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,

1954 ம (ஆகஸ்ட்) ஆடிட்டி 19 ந் உ

குறிப்பு இலக்கம் LD 3361-J/TW 362/53
(புவியியலகம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாடியான அறிவித்தல்

ஒலுவில் பாண்டைய நீட்டுபதற்கான ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

படம் A 1,135 ம ஆரம்பப்படும் கிராமம்—ஒலுவில்

துண்டு : 2

காணியின் பெயர் கடற்கரைத் தோட்டம்

விபரம் 60 வருடங்களுடைய 15 தென்னே மரங்களை உள்ள தென்னேத் தோட்டமும், முன் தென்னேகளிருந்த புதிய பரிசுக் பாறையின் ஒரு பகுதியும்

உரிமை பேசுவோர் எஸ் ஏ எ செய்யது இவருடும் மவலானு, ஒலுவில்

விசாலம் : ஏ 0, ரூ 0 பே 34 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம ஞூன் (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 20 ந தேதி காலை 10 மணிக்கு அக்கரைப்பற்று பிரிவு காரியாதிகாரியின் கந்தோரில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடற் தகவல்களை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஞூன் (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றன

(1) உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என முன்பாக 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 20 ந திகதி விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

(2) எழுத்துமூலம் உரிமைகளின் விபரங்களை எனக்கு 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 10 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்காதவர்கள், எனமுன்பாக விசாரணைக்கு வரத்தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

மா சிவநாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மட்டக்களப்புக் கச்சேரி,
1954 ம ஞூன் (ஜூலை) ஆடிமீ 26 ந உ

கு இல LA/ND/1/53 J/R/333/53
(இதையிடற்கு கடிதம் வரைவோ இதன் குறிப்பில்க கதைக் குறிக்கவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
7 ம பிரிவினாடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1953 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 20 ந திகதி 10,575 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரகடிக்கப்பட்ட 1953 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 16 ந திகதி J/R/333/53 ம இலக்கப் பிரகடனத்தில் காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்தபடி

குருணாகல் டிஸ்திரிக், தம்பதேனி ஹத்தது, உட்பொல மெடெஸ்சே கோற்றை, மாணிக்கொழுவ கிராமத்தில் பிரகெற்றுவெவென எனனும் காணியில் ரூ 3 பே 06 0 விசாலம், 1,338 ம இலக்க ஆரம்பப்படத்தில் 1 ம, 2 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம ஞூன் (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 3 ந தேதி காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடற் தகவல்களை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஞூன் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 26 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரவேண்டும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சாம ஏச சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

குருணாகல் கச்சேரி,
1954 ம ஞூன் (ஜூலை) ஆடிமீ 20 ந உ

இலக்கம் J/LLD/2543/LM 5503.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 777. கிராமம்—குமபலவலன்வும,
மொறவத்தபும

துண்டு : 2.

காணியின் பெயர் வீவல்

விபரம் ஒரு நீாப்பாச்சல் வாய்க்காலின் பகுதியையும், 6 வருடி 3 பாகம் மரங்களையும், 1 பாகம் மரதையுமுடைய 40 வருடி தென்னேத் தோட்டம்

உரித்தாளியின் பெயர் வகுமபுறுகே சுகத்தன், குமபலவலன், றுவனவெல்ல

விசாலம் ஏ 0 ப 0 ப 05 0

துண்டு : 4.

காணியின் பெயர் வீவல்குமபுற

விபரம் நெல்வயல் .

உரித்தாளியின் பெயர் குமபலவலன் றுவனவெல்ல வாசிகளான வகுமபுறுகே டாவித் வகுமபுறுகே ஜேயில், வகுமபுறுகே யுபானில்

விசாலம் : ஏ. 0 ரூ. 0. ப 07 0.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதி காலை 9 0 மணிக்கு றுவனவெல்ல பழைய விடுதி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியின் அவர்களுக்கான உடற் தகவல்களை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்டாடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம ஞூன் (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 17 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 1954 ம ஞூன் (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 17 ந திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகதிக்கு முன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டாது

எம் ஜீ லீ பீ டிபிளயு சமறகிஹூ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கேகாலைக் கச்சேரி,
1954 ம ஞூன் (ஜூலை) ஆடிமீ 16 ந உ

காணி மீட்டற் சட்டம்

LA/LRO/54/92/LRO/APL 5331/J 54 L 216

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா பிலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையிற் கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,336 கிராமம்—போய்க்கேள்

துண்டு 1

காணியின் பெயர் 'ஹிடினவத்த, பமுனுதுன்பெல்குமபுற விபரம் ஒரு தற்காலிகமான வீடு, நெல் வயலும் கற்பாறையும் அடங்கிய' தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மலபிட்ய, போய்க்கேளையிலிருக்கும் கே பி ஜோனஸ் ஸ்ரீமதி டபிளயு எச் பொடிமஹாதமயாவும், மலபிட்ய, வல்குலப்பொலியிலிருக்கும் டபிளயு பி போகொட மேற்பார்த்து என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 1 றா 3 ப 14

துண்டு 2.

காணியின் பெயர் பமுனுதுன்பெல்குமபுற விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் மலபிட்ய, போய்க்கேளையிலிருக்கும் கே பி ஜோனஸ், ஸ்ரீமதி டபிளயு எச் பொடிமஹாதமயாவும், மலபிட்ய, வல்குலப்பொலியிலிருக்கும் டபிளயு பி போகொட மேற்பார்த்து என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 றா 0 ப 10

LA 3461 J/54 L 118

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையிற் கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு (ஏப்பிரில்) சித்திரைமீ 3 ந உ.

அட்டவணை

224 ம இலக்கக்கொண்ட இறுதிக் கிராமப்படத்தின் தொகுதிப்
பட்டம் இலக்கம் 1 கிராமம்—மெத்தம்புவ

துண்டு 19

காணியின் பெயர் வனமியகார விபரம் 35 முதல் 40 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பி, யூ எம், பிரகிராசியும், நொத்தாரிசும், சிலாபம் விசாலம் ஏ 1 றா 0 ப 29

துண்டு 20

காணியின் பெயர் வனமியகார விபரம் 35 வயதுள்ள 2 தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பி, யூ எம், பிரகிராசியும், நொத்தாரிசும், சிலாபம் விசாலம் ஏ 0 றா 0 ப 04

ஆரம்பப்பட இல A 1,318 கிராமம்—புலுசிவிலைதாவ

துண்டு 1

காணியின் பெயர் வனமியகார விபரம் 35 வயதுள்ள ஒரு தென்னந் தோப்பு அடங்கிய தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஏ. டபிளயு கொறேயா, ஜே பி, யூ எம், பிரகிராசியும், நொத்தாரிசும், சிலாபம் விசாலம் ஏ 0 றா 0 ப 8

துண்டு 2

காணியின் பெயர் வனமியகார விபரம் 35 வயதுள்ள 2 தென்னந் தோப்பு அடங்கிய தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பி, யூ எம், பிரகிராசியும், நொத்தாரிசும், சிலாபம் விசாலம் ஏ 0 றா 0 ப 02

LA 3470 J 54 L 215

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா, புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையிற் கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,324 கிராமம்—துமல்கொட்டுவ

துண்டு 1.

காணியின் பெயர் அம்பகஹவத்த கஹடகஹவத்த அல்லது கொறக கஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் டொன் அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் " தன்கொட்டுவ விசாலம் ஏ 0 றா 0 ப. 23

துண்டு 2

காணியின் பெயர், அம்பகஹவத்த, கஹடகஹவத்த அல்லது கொறகஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் டொன் அலோசியஸ், ஜயக்கொடி, " மில் ஹவுஸ் " தன்கொட்டுவ விசாலம் ஏ 0 றா 0 ப 21

துண்டு 3

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹடகஹவத்த அல்லது கொறகஹவத்த

• விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் டொன் அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் " தன்கொட்டுவ விசாலம் ஏ 0 றா 0 ப 22

துண்டு 4

காணியின் பெயர் அம்பகஹவத்த கஹடகஹவத்த அல்லது கொறகஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் டொன் அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ விசாலம் ஏ 1 றா 0 ப 12

துண்டு 5

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹடகஹவத்த அல்லது கொறகஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு உரித்தாளியின் பெயர் டொன் அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ விசாலம் ஏ 0 றா 3, ப. 13.

LA/LRO 54/93 LRO/APL 5616 J 54 L 230

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணிக் காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஆனிமீ 28 ந ட.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,325 கிராமம்—பொத்துலெரை

துணை 1

காணியின் பெயர் மெதவெல்குமபுற.

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் பொதுஹேர, உபாத்தியாயா, ஈ பீ தென்ககூன் மேற்பாத்தது, ஸ்ரீமதி ஈ எம் உக்கு அம்மா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு 1 ப 1

துணை 2

காணியின் பெயர் மெதவெல்குமபுற

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் பொதுஹேர, உபாத்தியாயா, ஈ பீ தென்ககூன், மேற்பாத்தது, ஸ்ரீமதி ஈ எம் உக்கு அம்மா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு 0 ப 21

LA/LRO/54/54/LRO/APL/5655/J 54 L 231

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஆனிமீ 28 ந ட.

அட்டவணை

444 ம, 445 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படும் கிராமங்கள்—
பந்தேகெதர், புலணுஹுவ

துணை 91

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 2-30 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1 ரு 0 ப 13.

துணை 92.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 2-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5 ரு 1 ப 10

துணை 93

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 2-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 8 ரு 2 ப 19

துணை 93½

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் நெல்வயல்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு 0 ப 31

துணை 94.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 1-10 வருஷமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு 0 ப 3

துணை 95.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 30-45 வருஷமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு 2 ப 02.

துணை 96.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் ஒரு கல்லால் கட்டப்பட்டு, ஒலையால் வேயந்த கொப்பறு கிலினம், மண, ஒலையால் அடங்கிய 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 10 ரு 1 ப 04

துணை 97

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 2 கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5. ரு 0 ப 02

துணை 98

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ரு, 2 ப 23

துணை 99.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் ஒரு கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 11 ரு. 1 ப 07

துணை 100.

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் ஒரு சிமனதியால் கட்டப்பட்ட கிணறும், ஒலையால், கிணறும் அடங்கிய 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 11 ரு 0 ப 29

துணை 101

காணியின் பெயர் தலஹிடியாகொள்ள எஸறேட

விபரம் ஒரு மண ஒலையால் அடங்கிய 30-45 வருஷமுள்ள தெனனந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் மினுவனகொட, ஹொரம்பெல்ல மோலி லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 11 ரு 1 ப 07.

துண்டு 102

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் 30-45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 11 றா 1 ப 07
 மொத்தம் ஏ 76 றா 2 ப 37

444 ம பிரதமப்படம்

துண்டு 102

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் 2-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 0 றா 2 ப 08

துண்டு 103

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் 2-20 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 0 றா 2 ப 34

துண்டு 104

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் ஒரு மண ஒலை வீடும அடங்கிய 2-45 வருஷமுள்ள தென்னந்
 தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல, மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 5 றா 3 ப 37

துண்டு - 105.

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் 45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 2 றா 1 ப 06

துண்டு 106

காணியின் பெயர் தலஹிடடியாகொள்ள எஸறேட
 விபரம் 45 வருஷமுள்ள தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல மோலி
 லிருக்கும் எம் பீ சிலவா என்று சொல்லப்படுகிறது
 விசாலம் ஏ 1 றா 0 ப 03
 மொத்தம் ஏ 10. றா. 2 ப 8

இல LD 4787/LRO/APL 547/J 54-L 101

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்
 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தாளர் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தினாடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—
 (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஜூன் (ஜூலை) ஆடி மாதம் செப்டெம்பர் மாதம் 21 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் கண்டிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஜூன் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 14 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரூ பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டிக் கச்சேரிக்கு உதவி ஏஜென்டர், ஒலவின் ரேன ரைட் ஆகிய நானே
 பேறசொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவினா
 படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

எழுத்துமூலம் கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள் விசாரணையின்
 போது உரிமைக்காரர்கள் தம்மு உரிமைகளை கோருவதற்கு தகுதியற்ற
 வாகளாகச் செய்வதமன்றி அவர்களின் கோரிக்கைகளை அவர்களின்
 சமூகமின்றி எற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்யுவிடும்

ரேன ரைட்,
 டிஸ்திரிக்டு உதவி அலுவலர்

கண்டிக் கச்சேரி,
 1954 ம ஜூன் (ஜூலை) ஆடி 26 ந் உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,060 கிராமம்—தெலீவலத்தென்ன

துண்டு 1

காணியின் பெயர் பொரலுவேவத்த
 விபரம் தோட்டத்தில் 5-20 வருஷத்திய தெனனை, 5-40 வருஷத்திய
 பாகு, 60-70 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பர், 60-70
 வருஷத்திய மிலா, 60-70 வருஷத்திய மினாசு செடிகள், 3-20 வருஷத்
 திய சித்தலை, 30 வருஷத்திய ரப்பர், 30 வருஷத்திய 2 தெனனை, 30
 வருஷத்திய 3 கொக்கோ, 30 வருஷத்திய சில தேயிலை, தேனையில்
 50 வருஷத்திய ஒரு மிலா, 25 வருஷத்திய 1 மா மரங்களுமிருக்கின்றன
 உரிமை கேட்பவரின் பெயர் உரிக்கருவ, உட்கமவிலிருக்கும் பூ எம் எச்
 வெலவிதானே
 விசாலம் ஏ 3 றா 2 ப 39

துண்டு : 2.

காணியின் பெயர் பொரலுவேவத்த
 விபரம் தோட்டத்தில் 5-50 வருஷத்திய 3 தெனனை, 60-70
 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பர், 5-50 வருஷத்திய
 பாகு, 20-60 வருஷத்திய 8 மிலா, 8 வருஷத்திய 3 மா, 60-70
 வருஷத்திய மினாசு செடிகள், 3-20 வருஷத்திய 2 ரப்பர், 3-20
 வருஷத்திய சித்தலை மரங்களுமிருக்கின்றன
 உரிமை கேட்பவரின் பெயர் உரிக்கருவ, உட்கமவிலிருக்கும் பூ எம்
 எச் வெலவிதானே
 விசாலம் ஏ 0 றா 1 ப 23

துண்டு : 3.

காணியின் பெயர் பொரலுவேவத்த.
 விபரம் தோட்டத்தின் 60-70 வருஷத்திய கொக்கோ, 5-40 வருஷத்
 திய பாகு, 30 வருஷத்திய ரப்பர், 10 வருஷத்திய மிலாமரங்களு
 மிருக்கின்றன
 உரிமைகேட்பவரின் பெயர் உரிக்கருவ, உட்கமவிலிருக்கும் பூ எம்
 எச் வெலவிதானே
 விசாலம் ஏ 0 றா 0 ப 33

குறிப்பு இலக்கம்—LD 3468—J 54 L 190—LRO/APL 3,366
 (இவ்விக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்
 படவேண்டும்).

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்
 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தாளர் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தினாடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்,
 (அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 13 ந் திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மட்டக்களப்பு டிஸ்ட்ரிக்ட் உதவி ஏஜென்ற மா சிவநாதன் ஆகிய நாள் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

(1) பரிமாசுகள் அத்தாட்சியுடைய பத்திரங்களெல்லாம் எனமுன் பாக 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 13 ந திகதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

(2) எழுத்துமூலம் உரிமைகளின் விபரங்களையும் எனக்கு 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 3 ந திகதியில் அல்லது அதற்குமுன் அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

மா சிவநாதன்,
மட்டக்களப்பு கச்சேரி, டிஸ்ட்ரிக்ட் உதவி ஏஜென்ற
1954 ம (சூன்) (ஜூலை) ஆடிமீ 19 ந உ.

அட்டவணை

A 1,133 ம ஆரம்பப்பட இலக்கம் கிராமம்—கொடுவாமடுக

துண்டு 1.

காணியின் பெயர் பெரியவெளிக்கண்டம், முன்னைநாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும் என பீ மகேசனும்
விசாலம் ஏ 0, று 0 ப 37

துண்டு 2

காணியின் பெயர் பெரியவெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு, லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும் என பீ மகேசனும்
விசாலம் ஏ 0, று 0, ப 1

துண்டு 3.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும் என பீ மகேசனும்
விசாலம் ஏ 0 று 1 ப 30

துண்டு 4.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும், என பீ மகேசனும்
விசாலம் ஏ 3 று 0 ப 33

துண்டு 5

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும், என பீ மகேசனும்
விசாலம் ஏ 0 று 0 ப 21

துண்டு 6.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும் என பீ மகேசனும்
விசாலம் ஏ 18 று 1 ப 18

துண்டு 7.

காணியின் பெயர் பெரிய வெளிக்கண்டம், முன்னை நாளில் பெரிய வெளி என்று அழைக்கப்படும்

விபரம் நெல் வயல்

உரித்தாளியின் பெயர் மட்டக்களப்பு லேடி மானிங் டறையில் வசிக் கும பிறக்குதோராசிய சீ எஸ் பூபாலரத்தினம் மேற்பாத்தது வை பீ மகேசனும், என பீ மகேசனும்
விசாலம் . ஏ 0 று 0 ப 23,

LA 3470/J 54/L/215

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இன்னகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேடும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக நாததாண்டியா காரியாதிகாரியின் உத்தேசத்தில் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 4 ந திகதி காலை 10 30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மைமையையும் தாம நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கையையக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (சூலை) ஆவணி மாதம் 27 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்ட்ரிக்டுக் கூட்டு உதவி ஏஜென்ற பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நாள் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

பீ காசிலிங்கம்,

டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி ஏசண்டு

புத்தளம்-சிலாபம் கச்சேரி,

1954 ம (சூன்) (ஜூலை) ஆடிமீ 21 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,324 கிராமம்—துமமல்கொட்டுவ

துண்டு 1.

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹட்டகஹவத்த, அல்லது கொரக் கஹாவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு

உரித்தாளியின் பெயர் டொன அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ.

விசாலம் ஏ 0 று 0 ப 23

துண்டு 2.

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹட்டகஹவத்த, அல்லது கொரக்கஹவத்த.

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு

உரித்தாளியின் பெயர் டொன அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ

விசாலம் ஏ 0 று 0 ப 21

துண்டு 3

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹட்டகஹவத்த அல்லது கொரக்கஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு

உரித்தாளியின் பெயர் டொன அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ

விசாலம் ஏ 0 று 0 ப 22

துண்டு 4

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹட்டகஹவத்த அல்லது கொரக்கஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு

உரித்தாளியின் பெயர் டொன அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ

விசாலம் ஏ 1 று 0 ப 12

துண்டு 5.

காணியின் பெயர் அம்பகஹவத்த, கஹட்டகஹவத்த அல்லது கொரக்கஹவத்த

விபரம் 30 முதல் 50 வயதுள்ள தென்னந் தோப்பு

உரித்தாளியின் பெயர் டொன அலோசியஸ் ஜயக்கொடி, " மில் ஹவுஸ் ", தன்கொட்டுவ

விசாலம் . ஏ. 0 று 3, ப 13,

இல LA 3461/J/54/L/118

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக சிலாபம் உண்டாகக் கட்டுப்பாட்டுக் கந்தோரில் 1954 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 3 ந திகதி காலே 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 26 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜென்ட் பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

பீ காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிகாரி.

புத்தளம்-சிலாபம் கச்சேரி,
1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆடிமீ 21 ந உ

அட்டவணை

224 ம இலக்ககொண்ட இறுதிக் கிராமப்படுத்தின் தொகுதிப் பட இலக்கம் 1 கிராமம்—மெத்தம்புல

துண்டு . 19

காணியின் பெயர் வனமியகார
விபரம் 35 முதல் 40 வயதுள்ள தென்னந் தோப்பு
உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பீ யூ எம்,
பிரகிராசியும் நொத்தாரிசம், சிலாபம்
விசாலம் ஏ 1 று 0 ப 29

துண்டு . 20

காணியின் பெயர் வனமியகார
விபரம் 35 வருட 2 தென்கைகள் அடங்கிய தென்னந் தோப்பு
உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பீ யூ எம்,
பிரகிராசியும், நொத்தாரிசம், சிலாபம்
விசாலம் ஏ 0 று 0 ப 04.

ஆரம்பப்பட இல A 1,318. கிராமம்—புஞ்சிவிலத்தால் துண்டு 1

காணியின் பெயர் வனமியகார
விபரம் 35 வயதுள்ள ஒரு தென்கைகள் அடங்கிய தென்னந் தோப்பு
உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பீ யூ எம்,
பிரகிராசியும் நொத்தாரிசம், சிலாபம்

விசாலம் ஏ 0 று 0 ப 08

துண்டு 2

காணியின் பெயர் வனமியகார
விபரம் 35 வயதுள்ள 2 தென்கைகள் அடங்கிய தென்னந் தோப்பு
உரித்தாளியின் பெயர் ஏ டபிளயு கொறேயா, ஜே பீ, யூ எம்,
பிரகிராசியும் நொத்தாரிசம், சிலாபம்

விசாலம் ஏ 0 று 0 ப 02

நாடுவிற்த காணி அறிவித்தல் தனிப்பட்டவர்கள் முயற்சியால் கிராமங்களிலுள்ள குளங்களைத் திருத்துதல்

பொலன்னறுவை டிஸ்திரிக்டில் கீழே குறிக்கப்பட்டிருக்கும் குளம், போதுமான வருவாயுள்ள தனிப்பட்ட வாக்களால் அல்லது கூட்டுப்பங்குக் கழகத்தாரால் (கொம்பனி) திருத்தப்பட இருக்கிறது இக்குளம் நீர்ப்பாசன இலக்காவால் பரிசீலனை செய்யப்பட்டது இத்திட்டத்திற்குத் தேவையான செலவுத் தொகையும், இக்குளத்தால் நன்மையடையக்கூடிய நிலத்தின் விஸ்தீரணமும் கீழே குறிக்கப்பட்டிருக்கின்றது —

1. பெலனவலக்குளம்,

(அ) தாமனகடுவை அதிகாரியின் பகுதியிலுள்ளது, மட்டக்களப்பு—
பொலன்னறுவை ரோட்டால் போகவும் 47 1/2 ம கடையிலிருந்து
இது பக்கமாகத் திரும்பி 7 கடையுடையபாதையால்
சென்று குளக்கரையை அடையலாம்

(ஆ) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நெற்பரப்பு 50 ஏக்கர்
(இ) இத்திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகை
சுமார் ரூபா 35,000—(காணி அபிவிருத்தி, நீர்ப்பாசன வசதி
போன்ற வேலைகளுக்குத் தேவையான செலவு மேற்கூறிய
தொகையிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

2 இத்திருத்த வேலைகளுக்கும், நீர்ப்பாசன வசதிகளுக்கும், ஓர் குறிப்பிட்ட
பட்ட திட்டத்தின்படியே செய்து முடிக்கப்படல் வேண்டும் இவ்வேலை
களுக்குத் தேவையான முழுச் செலவுக்கும், இவ்வேலையைச் செய்து
முடிக்க ஒப்புக்கொள்வரே பொறுப்பாளியாவார்

3 இந்த வேலையைச் செய்துமுடிக்க அனுமதி கொடுக்கப்பட்டவா
களுக்கு நெற் பயிரிடுவதற்குக் காணியும், மேட்டுக் காணியும், நீடித்த
குத்தகையிற் கொடுக்கப்படும்

4 இந்த வேலையைச் செய்ய விரும்புவோர்களுக்கு விண்ணப்ப
பத்திரம் பொலன்னறுவை உதவி மாகாண அறிபரால் 1954 ம ஆண்டு
(செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந திகதி வரை ஏற்றுக்கொள்ளப்
படும் மேலும் தேவையான விபரங்களை உதவி மாகாண அறிபரிடம்
பெற்றுக்கொள்ளலாம்

மு இராஜேந்திரா,
காணிக் கொய்க்ஷணா

காணிக் கொய்க்ஷணின காரியாலம்,
தபால் பெட்டி இலக்கம் 500,
கொழும்பு 1,

1954 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆடிமீ 26 ந உ